


தேர்ந்த கட்டுரைகள்



90972.6.1

★ ★ ★ ★ ★ ★ ★ ★

வெளியீடு - 16

★ ★ ★ ★ ★ ★ ★ ★


JPL

C2721

முதுகுதலைப் புலிகள்
வெளியீட்டு வாரியம்,
தமிழ்மூம்

01-01-199

ர்ந்



7

தேசிய நூலகப் பிரிவு
மாநகர நூலக கேள்வி
யாழ்ப்பாணம்.

தேர்ந்த
கட்டுரைகள்



90972



97210.0

வெளியீடு

16

22600

PUBLIC LIBRARY
JAFFNA.

தமிழீழ விடுதலைப் புலிகள்
வெளியீட்டு வாரியம்,
தமிழீழம்,

01 - 01 - 1993

9097200

320.512/R

தோழர்களுக்கு

தேர்ந்த கட்டுரைகள் வரிசையில்
இது 16-வது வெளியீடாகும்.

இக்கட்டுரைகள் வாயிலாக அறியப்
படும் பல்வேறுபட்ட எண்ணங்களை
சரியாக ஆய்வு செய்து உண்மை
களைக் கண்டறிய வேண்டியது
வாசிப்பவர்களின் கடமையாகும்.
இக்கட்டுரைகளில் வரும் தகவல்கள்
பல சரியானவை அல்ல.....

இந்நூலை நீங்கள் வாசிப்பதிலும்
பேணுவதிலும் காட்டும் ஆர்வம்
எம்மை மேலும் ஊக்குவிக்கும்.





உள்ளே...

விடயம்	பக்கம்
1. கொலம்பஸின் வெறியாட்டம்	1 — 22
2. குருதியில் தோயும் செயல்கள் புரிவதில் சாதனை	23 — 25
3. மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் கனடாவின் புதிய சீர்திருத்தங்கள்	26 — 30
4. குரூமான ஒரு மறுதலிப்பு! கனடிய சர்வசன வாக்கெடுப்புக் குறித்து ஓர் ஆய்வு	31 — 35
5. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட கனடாவின் சர்வசன வாக்கெடுப்பு ஓடிவுகள்	36 — 40
6. ஆண்கள் மாத்திரம் குருவானவராக இருக்கலாம் என ஆங்கிலத் திருச்சபையில் 2000 ஆண்டுகளாக இருந்துவந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது	41 — 44
7. ஐப்பானின் தாய்நாட்டுக் கொடியும், பாடலும்	45 — 47
8. கருவிகள் கொள்வனவு பற்றிய ஒரு கண்ணோக்கு	48 — 55
9. விடுதலைப் புலிகளை விரைவில் அழித்துவிட வேண்டுமெனக் கடற்படைத் தளபதி கிளான்சி பர்னாந்து அவர்கள் ஓலைப்புடன் செயல்பட்டார்	56 — 61
10. போர்முனையிலிருந்து கிடைத்துவரும் திடுக்கிடவைக்கும் உண்மைகள்	62 — 67
11. தமிழ்ப் படைவீரனும், திராவிடப் பரம்பலும்	68 — 75

12. தமிழ்த் தேசியவாதத்தின் இரட்டைக் கதைகள் 76 — 84
13. கிழக்கில் போரிற்று நாம் கொடுக்கும் விவை 85 — 90
14. செக். இனத்தவர்களும், சிலவாக்கிய இனத்தவர்
களும் தாங்கள் பிரிந்துசெல்லும் நாளை
எதிர்பார்க்கின்றார்கள் 91 — 96
15. மேற்கத்தைய திரையுலகில் புரட்சி 97 — 99
16. நகரில் விடுதலைப் புலிகளைத் தேடிப்பிடிக்கும்
நடவடிக்கை பற்றிய ஒரு கண்ணோட்டம் 100 — 107
17. பலாலியில் கழிந்த அச்சம் தரும் இரவு 108 — 110
18. சோமாலியா 111 — 113



கொலம்பஸின்

90972

வேறியாட்டம்

(சுபமங்களா-ஒக்டோபர், 1992)

எஸ். வி. ராஜதுரை

சேவ்ளிந்தியத் தலைவன் ஹாடுவே, நெருப்
பிலிடப்பட்டு எரிக்கப்படுவதற்காகக் கம்பத்தில்
கட்டிவைக்கப்பட்ட போது, பிரான்சிஸ்கன் சபை
யைச் சேர்ந்த ஒரு பாதிரி அவனைக் கிறிஸ்து
துவ மதமாற்றத்துக்கு இணங்க வைக்க முயற்சி
செய்தார். அவனது ஆன்மா காப்பாற்றப்படுமே
யானால் அவன் விண்ணுலகத்திற்குச் செல்லலாம்
என்றும், நரகத்தின் முடிவில்லா வேதனைகளி
லிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் அப்
பாதிரி கூறினார். விண்ணுலகில் ஸ்பானியர்கள்
யாரேனும் உள்ளனரா என ஹாடுவே கேட்டான்.
இருக்கிறார்கள் என்று பாதிரி சொன்னதைக் கேட்
டதும், ஹாடுவே பதில் கூற்றான்: "என்னை நர
கத்திற்கே, அனுப்பி விடுங்கள்." (Bartholomeo de
La Casas, Brief Account of the Devastation of the
Indies, 1542)

1451: கிறிஸ்தோபர் கொலம்பஸும் ஸ்பெயின் நாட்டரசி இஸபெல்லாவும் பிறந்த ஆண்டு. 1456: வால் நட்சத்திரமொன்று வானில் சுடர் விட்டுச் செல்கிறது. ஹால்லியின் வால் நட்சத்திரம் (Halley's Comet) ஐரோப்பியர்களைப் போலவே அவர்களால் 'கண்டு பிடிக்கப்' படவிருக்கும், புதிய உலகின், மாந்தர்களும் அதனைப் பார்க்கிறார்கள். ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை தரமகேது ஒரு கெட்ட சகுனம். வரப் போகும் கொள்ளை நோய், பஞ்சம், பேரழிவு ஆகியவற்றுக்கான அறிகுறி.

1492 அக்டோபர் 12. பஹாமாத் தீவுகளொன்றான குவானா, ஹானியின் (Guana hani) கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றன மூன்று கப்பல்கள்: ஸான்ட்டா. பின்ட்டா, நினா. கொள்ளை நோய், பஞ்சம், பேரழிவு? கப்பல்களிலிருந்து இறங்கி வருகின்றனர் கொலம்பஸும் அவனது ஆட்களும். பலரது கரங்களில் வாட்களும் சிலரது கரங்களில் பைபிரும். முழங்கால் மண்டியிட்டு கர்த்தருக்கு நன்றி செலுத்தி சிலுவையொன்றை நாட்டுகிறான் அந்தக் கடற்கரையில். கர்த்தரின் பெயரால், முடி மன்னனின் பெயரால் அந்தத் தீவை 'உடைமை' யாக்கிக் கொள்கிறான். ஸான் ஸால் வடேடர் என்பது அவன் அதற்கு சூட்டிய பெயர்.

வந்தவர்களை வரவேற்க ஒரு பெருங்கூட்டமே கூடிவிட்டது — அராவாக் இனத்தைச் சேர்ந்த செவ்விர்திய ஆடவர் பெண்டிர், குழந்தைகள் அனைவருமே பிறந்த மேனியராய் வந்திருப்பவர்கள் வானுலக வாசிகளோ என்ற வியப்பு மேலிட. யாராயிருந்தால் என்ன, வந்தவர்கள் நமது விருந்தாளிகள்—இது தான் அவர்களது மனப்பாங்கு. தங்களிடமிருந்த உணவுப் பொருள்களையெல்லாம் அன்புப் பெருக்கோடு வாரி வழங்குகின்றனர். கொலம்பஸ் தன் குறிப்புப் புத்தகத்தில் (103) எழுதுகின்றான்: 'கிளிகள், பருத்திக் கட்டுகள், ஈட்டிகள் இன்ன பிற பொருட்களையெல்லாம் எங்களிடம் கொடுத்து விட்டு, கண்ணாடி மணிகள், பருந்துக் கழுத்தில் தொங்கவிடும் மணிகள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனர். தங்களிடமிருந்து அனைத்தையும் விருப்பத்தோடு கொடுத்து பண்ட மாற்றம் செய்து கொண்டனர்... நல்ல உடல்வாகும் ஆரோக்கியமும், அழகிய தோற்றமும் கொண்டவர்கள். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை. அவற்றை அவர்கள் அறியாதவர்கள். ஒரு வாளை நான் அவர்களிடம் காட்டிய போது விஷயம் தெரியாமல் அதன் கூர் முனையைத் தடவிப் பார்த்துக் கையில் வெட்டுபட்டுக் கொண்டவர்கள். அவர்களிடம் இரும்பு இல்லை. அவர்களது ஈட்டிகள் பிரம்பு

களால் ஆனவை. அவர்கள் அருமையான வேலைக்காரர்களாக அமைவார்கள். நமது ஆட்கள் ஐம்பது பேர் போதும். அவர்களனைவரையும் மடக்கிப் பிடித்து அடிமைப்படுத்தி நமது வீரும் பப்படி வேலை வாங்கிக் கொள்ளலாம்.'

இந்த 'வானுலக மைந்தர்களுக்கு' விருந்தோம்பி மகிழ்ந்து கொண்டிருந்தனர் அராவாக்குகள். கொலம்பஸின் மனத்திலே ஒரு சிந்தனைதான்: தங்கம், தங்கம், தங்கம்! வந்து சேர்ந்த நாள் தொடர்டே அவன் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதத் தொடங்குகிறான்: "அங்குத் தங்கம் கிடைக்கிறதா என்பதைக் கண்டறிவதில் முனைப்பாயிருந்தேன்... தங்கம் கிடைக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கப் பல தீவுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் நான் இங்கேயே தங்கியிருக்க விரும்பவில்லை... நான் கண்டுபிடித்த முதல் இந்தியத் தீவுக்கு வந்து சேர்ந்தவுடனேயே அங்கிருந்த சுதேசிகள் சிலரைப் பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொண்டேன் — நாங்கள் கேட்பதைப் புரிந்து கொண்டு அப்பகுதிகளில் என்னென்ன கிடைக்கும் என்ற தகவலை எங்களுக்கு அவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக" ஒரு மாதம் கழித்து மீண்டும் எழுதுகிறான்: "அங்குள்ள மக்கள் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் இரவு நேரத்தில் கடற்கரையோரம் தங்கத்தைச் சேகரிக்கிறார்கள் என்று சைகைகள் செய்து காட்டினர்... இந்தப் புவிப்பகுதியில் பெருமளவில் தங்கமிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை... பெருமளவில் தங்கம் கிடைக்குமிடங்கள் என்ற பல பெயர்களைச் சொன்னார்கள். அவற்றிலொன்றுதான் அவர்களால் கிபா என்றழைக்கப்படும் கிபாங்கோ. அங்குள்ள செவ்வந்திய இனத் தலைவர்கள் தங்கத் தகடுகளாலான பதாகைகளை ஏந்திச் செல்கிறார்களாம்.

ஆம், 'புதிய உலகத்தை' கண்டுபிடிப்பதில்ல கொலம்பஸின் நோக்கம். அதை யாரும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கே பல இனக் குழு மக்கள் வாழ்ந்து வந்தனர். 15ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் கற்பனைக்குக் கூட எட்டாத நாகரிக வளர்ச்சியும் அறிவியல் சாதனைகளும் - அஸ்டெக், மாயா, இன்கா நாகரிகங்கள் அங்கிருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டத்தை பண்டை எகிப்தியர்களும், வியியன்களும், நூபியன்களும், ஆப்பிரிக்கர்களும், ஆப்பிரிக்க அராபிய வர்த்தர்களும் 'கண்டு பிடித்து' வைத்திருந்தனர். அவர்களுக்கும் அமெரிக்கக்

கண்டத்து மக்களுக்குமிடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகள், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்து விட்டன.

கொலம்பஸின் ஒரே இலட்சியம் தங்கம். அதைத் தேடித் திரட்டி வருவதற்காகத்தான் ஸ்பெயின் நாட்டரசன் ஃபேர்டி னாண்டும் அரசி இஸபெல்லாவும் கொலம்பஸின் பயணச் செலவுகளை ஏற்க முன் வந்தனர். எதற்காக? அட்லாண்டிக் பெருங்கடலின் மறுகரையில் இந்தியாவும் ஆசியாவும் உள்ளன. அங்குத் தங்கமும், வாசனைத் திரவியங்களும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றை அள்ளிக் கொண்டு வருவேன் என்று கொலம்பஸ் கொடுத்த வாக்குறுதிதான் காரணம்.

ஆம்! பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஸ்பெயினுக்கும் அன்று தங்கம் தேவைப்பட்டது. பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல் ஆகியவற்றைப் போல ஒரு தேச- அரசாக (Nation State) ஸ்பெயின் அப்போதுதான் உருவாகியிருந்தது.

1492 ஜனவரி 3 ஆம் நாள், ஸ்பெயின் என்ற தேசத்தின் உருவாக்கத்தில் முக்கிய நாள். அன்றுதான் ஏறத்தாழ 800 ஆண்டுக்கால மூர்களின் (Moors) முஸ்லிம் மன்னர்களின்-ஆட்சி வீழ்ந்தது. அவர்கள் ஆண்டுவந்த அல் - அண்டலாஸ். என்ற நாட்டின் தலைநகரம் க்ரெனடா (Grenada) அன்றுதான் பேர்டினாண்ட் இஸபெல்லா தலைமைவான கிறிஸ்துவப்படைகளால் கைப்பற்றப்பட்டது. அல் - அண்டலாஸ், நாகரிகமும் பண்பாடும் தழைத்தோங்கிய நாடு. கிரேக்க அராபிய நாகரிகங்களும் அறிவியலும் அங்கே போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. கிறிஸ்துவர்களால் அந்த நாடு கைப்பற்றப்பட்ட பிறகு பல நூற்றாண்டுகளாக அங்கு திரட்டி வைக்கப்பட்டிருந்த பல்லாயிரம் அறிவியல், கணிதவியல், வானவியல், இலக்கிய நூல்கள் கிறிஸ்துவப் பாதிர்களால் தீயிட்டுப் பொசுக்கப்பட்டன. முப்பது இலட்சம் மூர்களும் மூன்று இலட்சம் யூதர்களும் வெளியேற்றப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான யூதர்கள் பலவந்தமாகக் கத்தோலிக்கர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர். அல் ஆண்டலாஸ் பின்னர் ஆரகான், காஸ்டில் என்ற பகுதிகளோடு இணைக்கப்பட்டு 'ஸ்பெயின்' தேசம் உருவாயிற்று.

மூர்களின் ஆட்சியில் பல்வேறு மதங்களுக்கிடையே சமத்துவம் நிலவியது. ஒரே குடும்பத்தில் ஒருவர் யூதராக, மற்றொருவர் கிறிஸ்தவராக, இன்னொருவர் முஸ்லிமாக இருக்க முடியும். ஃபேர்டினாண்டும் இஸபெல்லாவும் அரியணையேறிய நாள்

தொட்டே ஸ்பானிய இனவாதம், இனவெறி, மதவெறி ஆகியன உருவாகத் தொடங்கின எனலாம். நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட யூதர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்திலிருந்தே கொலம்பஸ் மேற்கொண்ட நான்கு பயணங்களுக்குமான செலவு ஈடுசெய்யப்பட்டது. கொலம்பசின் பயணத்திற்கு முன்பே ஸ்பெயினில் தொடங்கியிருந்த இனக் கொலை (Ethacide) சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்பெயினின் முதல் காலனியான கானரித் தீவுகளில் (Canary Islands) மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்த பழங்குடி மக்களான குவான் செக்கள் (Quanches) ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டனர்.

புதிதாகத் தோன்றிய பிற நவீன தேச அரசுகளைப் போலவே ஸ்பெயினுக்கும் ஏராளமாகத் தங்கம் தேவைப்பட்டது. அதன் மக்கள தொகையில் 95 விழுக்காட்டினர் பெரும்பாலும் ஏழை உழவர்கள் இரண்டே விழுக்காடாக இருந்த நிலவுடைமையாளர்களுக்காக அவர்கள் மாடாக உழைத்தனர். தொழில்வளர்ச்சி இல்லை. நிலத்தை விட அதிக மதிப்புள்ளது தங்கம். அதைக் கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். ஆசியாவில் தங்கமும், பட்டும் வாசனைத் திரவியங்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன என்று பலரும் நம்பினர். மார்க்கோ போலோ போன்ற பயணிகள் பல்லாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்கள் முன்பு பார்த்திராத பல கண்டங்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். துருக்கியர்கள் கான்ஸ்டாண்டி நோபிளையும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டதால் ஆசியாவிற்குச் செல்லும் தரை மார்க்கம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. எனவே இப்போது ஒரு கடல்மார்க்கம் தேவைப்பட்டது. ஆபிரிக்காவின் தென்முனை வழியாகச் சென்று ஆசியாவை ஆண்ட போர்ச்சுகக்கீசியர்கள் மூயற்சியெய்து வந்தனர். எனவே ஒரு புதிய கடல் மார்க்கத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு சாகசப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யவும் அவற்றுக்கான உதவி செய்யவும் ஸ்பெயின் அரசு முன்வந்தது.

தங்கமும் வாசனைத் திரவியங்களும் கொண்டுவந்தால் இலாபத்தில் பத்து விழுக்காடு, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆளுநர் (Governor) பதவி, வரலாற்றில் இடம் பெறத்தக்க பட்டம் - பெருங்கடல் கப்பற்படைத் தளபதி (Admiral of the Ocean Sea) இவையாவும் தரப்படும் என்ற வாக்குறுதியை ஸ்பெயின் அரசன் டமிருந்தும் அரசியிடமிருந்தும் பெற்றுக்கொண்டு புறப்பட்டான் கொலம்பஸ். அவன் இத்தாலியிலுள்ள ஜெனோவா

நகரைச் சேர்ந்த வணிகனின் மகன்; பகுதிநேர நெசவாளியாகப் பணியாற்றியவன்; சிறந்த மாலுமி. சமூகத்தின் உயர்மட்டங்களில் இருப்பவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு, ஸ்பெயின் முடியாட்சியின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டவன்.

மூன்று கப்பல்களுடன் கொலம்பஸ் புறப்பட்டான். "ஸான்டா மரியா"வுக்கு அவன்தான் தளபதி. அவனுடன் முப்பத்தொன்பது பேர் முன்னாள் குற்றவாளிகள். கொலம்பஸ் பலரால் ஒருபோதும் ஆசியாவை எட்டியிருக்க முடியாது. அவன் நினைத்ததைவிடப் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தது ஆசியா. அவன் தேர்ந்தெடுத்தது தப்பான மார்க்கம். ஆனால் அதிர்ஷ்டம் அவன் பக்கம். ஐரோப்பாவிற்கும் ஆசியாவுக்குமிடையில் இருந்த அமெரிக்கக் கண்டத்திற்கு அருகே வந்துசேர்ந்தான். ஆபிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைக்கு அப்பாலிருந்த காணரீத் தீவுகளில் சிலநாட்கள் தங்கி இளைப்பாறிய பிறகு மீண்டும் புறப்பட்டனர். கொலம்பஸும் அவனது சகாக்களும். முப்பத்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஒருநாள் மரக்கிளைகளும், குச்சிகளும் நீரில் மிதப்பது தெரிந்தது. அருகில் நிலம் இருப்பதற்கான அறிகுறி. 1492 அக்டோபர் 12ஆம் திகதி அதிகாலை நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்த கடற்கரை மணலைப் பார்த்து மகிழ்ச்சி தாங்காமல் கூச்சலிட்டான் ரோட்றிகோ அவன் ஒரு மாலுமி. அவன்தான் "புதிய பூமி"யை முதன்முதலில் கண்டு பிடித்தவன். அப்படி முதலில் கண்டு பிடிப்பவனுக்கு ஒய்லுதியம்கப் பத்தாயிரம் மாரா வெடிக்கள் (ஸ்பானிய நாணயம்) தரப்படும் என்பது ஸ்பெயின் அரசின் வாக்குறுதி. விடுவானா கொலம்பஸ்? முதல்நாள் மாலையிலேயே அந்த வெளிச்சம் தன் கண்ணுக்குத் தென்பட்டதாக ஓங்கியடித்துக் கூறினான். பின்னர் நாடு திரும்பியதும் பரிசையும் பெற்றுக்கொண்டான்.

குலானாஹானித் தீவு மாந்தர் - அராவாக்குகள் - கம்பூன்களில் வாழ்ந்தனர். மக்காச்சோளம், சேனைக் கிழங்கு, காலாவா ஆகியவற்றை விளைவித்தும். மீன் பிடித்தும், வேட்டையாடியும் உயிர் வாழ்ந்தனர். தூய்மையான சுற்றுச் சூழலில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் அவர்களிடம் நோய் நொடி இல்லை. நோய்த் தடுப்புச் சக்தியும் இருக்கவில்லை. அவர்களிடம் குதிரைகளோ, வேலை செய்யப் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளோ இல்லை. இரும்பையோ அதன் பயன்பாட்டையோ அறியாதவர்கள். ஆனால் தங்கத்தினாலான காதணிகள் அணிந்திருந்தனர். அவைதான் அவர்களுக்கு எமனாக வாய்த்தது. அவர்

களில் சிலரைச் சிறைப்பிடித்துக் கப்பல்களில் ஏற்றினான் கொலம்பஸ். தங்கம் இருக்குமிடத்தைக் காட்டுமாறு அவர்களைத் துன்புறுத்தினான். கப்பலோட்டிகளின் காமப் பசியைத் தீர்ப்பதற்காகச் சில பெண்களையும் கப்பலில் ஏற்றிக்கொண்டான். இனவெறியும் ஆணாதிக்க வெறியும் இணைந்துகொண்டன. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட செவ்விந்தியப் பெண்களைப் பற்றி ஸ்பானியர்கள் கூறியது என்ன தெரியுமா? “கட்டுக்கடங்கா காமவெறியால் தூண்டப்பட்டு கிறிஸ்தவர்களுடன் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் தங்களைக் கேவலப்படுத்திக் கொண்டு வேசிகளாயினர்”.

கொலம்பஸின் கப்பல்கள் முதலில் கிபாவிற்கு (இன்றைய கியூபா) சென்றன. அதைத்தான் அவன் கியூங்கா (ஐப்பான்) என்று நினைத்தான். மங்கோலிய மன்னன் குப்ளாகானைச் சந்தித்து ஸ்பெயின் நாட்டரசின் நல்லெண்ணத்தையும், நட்பையும் தெரிவிப்பதற்காக ஸ்பெயின் மன்னனிடமிருந்து கடித மொன்றைக் கூடலாங்கி வைத்திருந்தான்! கிபாவில் சந்தித்த செவ்விந்தியர்களையும் துன்புறுத்தினான். பின்னர் மற்றொரு பெரிய தீவை வந்தடைந்து அதற்கு ஹிஸ்பானியோலா (Hispaniola) என்று பெயரிட்டான். அங்கும் கிபாவிலும் சிலுவையை நட்டு அவற்றை ஸ்பானிய முடியாட்சியின் “உடைமைக”ளாக்கினான். இன்றுள்ள ஹைத்தி, போமினிக் குடியரசு (சான்ட்டா டொமிங்கோ) ஆகிய இரு தேசங்களும் உள்ள தீவுதான் ஹிஸ்பானியோலா. அங்கிருந்த ஆறுகள் சிலவற்றில் பொந்துகன்கள் மின்னுவதைக் கண்டான். செவ்விந்தியத் தலைவர்களிலொருவனான குவாகானாகாரி (Guacanagari) கொலம்பஸையும் அவனது சகாக்களையும் அன்போடு வரவேற்று விருந்தோம்பினான். தங்க முகமுடியொன்றைக் கொலம்பஸுக்குப் பரிசாக வழங்கினான். தங்கம் செவ்விந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு அழகுப் பொருள்; அவ்வளவுதான். ஆனால் தங்கமுகமுடியைப் பார்த்ததும் கொலம்பஸின் கற்பனை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதினான்; “ஒரு அற்புதமாக விளங்கு மளவுக்குத் தங்கம் நிறைந்த ஆறு” அந்தத் தீவு முழுவதுமே ஒரு தங்கச் சுரங்கமாகப் பட்டது அவனுக்கு.

அத்தீவோரமாகத் தரைதட்டிப் போன ‘ஸான்ட்டா மரியா’ என்ற கப்பலின் மரப்பலகைகளைக் கொண்டு அத்தீவில் ஒரு கோட்டையைக் கட்டி அதற்கு நேவிடாட் (Navidad) அதாவது ‘கிறிஸ்துமஸ்’ என்று பெயரிட்டான். கப்பலிலிருந்த

முப்பத்தொன்பது பேரையும் அங்கு விட்டுச் சென்றான். அது தான் அமெரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியர்கள் உருவாக்கிய முதல் இராணுவத் தளம். தங்கமிருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அதைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்குமாறு உத்தர விட்டான். மேலும் பல செவ்விந்தியர்களைச் சிறைப்பிடித்துக் கப்பல்களில் ஏற்றினான். அத்தீவின் ஓரிடத்தில் அவன் கேட்ட அளவிற்கு வில்லம்புகளைத் தரமறுத்த செவ்விந்தியர்களை அவனது ஆட்கள் வாளால் வீழ்த்தினர். நினா, பின்ட்டா இரண்டும் ஸ்பெயினை நோக்கிப் புறப்பட்டன.

ஸ்பெயின் நாட்டரசனும் அரசியும் எதிர்பார்த்த அளவுக்குக் கொலம்பஸ் தங்கம் கொண்டு வரவில்லை. மேலும் அவன் இந்தியாவிற்கோ, ஆசியாவிற்கோ போகவில்லை என்பது வேறு விஷயம். கப்பல்களில் அவன் கொண்டுவந்தவை; சொற்பத் தங்கம், கிளிசுள், செடிவகைகள், செவ்விந்திய அடிமைகள். தங்கம் இல்லாவிட்டால் என்ன, அடிமைகளை விற்றுப் பணம் பண்ணலாமே என்று அவன் நினைத்தான். ஆனால் வரும் வழியிலேயே பெரும்பாலான செவ்விந்தியர்கள் இறந்துவிட்டனர் குளிர் தாங்காது. மாட்ரிட் (ஸ்பெயின் தலைநகரம்) அரசவையில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி வாயளந்தான். தான் பார்த்த தீவு (ஹிஸ்பானியோலா) சீனாவிற்குப் பக்கத்திலுள்ளது என்று புளுகினான். அவன் கூறினான்: "ஹிஸ்பானியோலா ஓர் அற்புதம், மலைகளும், குன்றுகளும், சமவெளிகளும், புல்தரைகளும் அழகானவை. கடற்கரைகளோ நம்பமுடியாத அளவிற்கு நன்றாக உள்ளன. அகலமான நதிகளுக்குக் குறைவில்லை. அவற்றில் பெரும்பாலானவற்றில் தங்கம் இருக்கிறது. ஏராளமான வாசனைத் திரவியங்கள் மட்டுமல்லாது தங்கச் சுரங்கங்களும் பிற தாதுச் சுரங்கங்களும் உள்ளன".

இரண்டாவது பயணம்

அவனது மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளையும், வாக்குறுதிகளையும் நம்பிய அரசனும் அரசியும் அவனது இரண்டாவது பயணத்துக்கான அனுமதியையும் செலவுத் தொகையையும் கொடுத்தனர். இரண்டாவது பயணம் 1493 செப்டம்பர் 25 இல் தொடங்கியது. இம்முறை 17 கப்பல்களில் 1200 பேருடன் புறப்பட்டான் கொலம்பஸ் - குதிரைகள், ஆயுதங்கள், துப்பாக்கி

கிகள், பிரங்கிகள் ஆகியவற்றுடன். அந்நியரைக் கண்டால் கடித்துக் குதறிக் கொன்றுவிடும் வேட்டை நாய்களும் கொண்டு செல்லப்பட்டன.

நேவிடாடில் கொலம்பஸுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் விட்டுச் சென்ற முப்பத்தொன்பது பேரும் கொல்லப்பட்டிருந்தனர். செவ்விந்தியப் பெண்களைப் பாவியல் வன்முறைக்கும், சித்திரவதைகளுக்கும் உட்படுத்தியதுடன் அவர்களையும் குழந்தைகளையும் மனம் போன போக்கில் துன்புறுத்தியும் வந்ததுதான் அதற்குக் காரணம் என்பதை வரலாற்றுக்குறிப்புகள் எழுதுவதற்கு ஸ்பெயின் நாட்டரசன் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட ஓவியெடோ என்பவனே கூறியுள்ளான். நேவிடாட் கோட்டையைக் கட்டுவதற்கு கொலம்பஸுக்கு உதவி செய்தவன் உள்ளூர் செவ்விந்தியத் தலைவன் குவாகானாகிரி, அந்த 39 பேரும் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவன் அத்தீவின் உள்பகுதியில் இருந்த மற்றொரு செவ்விந்தியக் தலைவன் காவோனர்போ (Caonabo) என்று கூறினான். இவ்வாறு அவன் மற்றொருவனைக் காட்டிக் கொடுக்கக் காரணமென்ன? கொலம்பஸின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத் தனது குலத்தைச் சேர்ந்த மக்கள் பலியாகி விடாமல் தடுப்பதுதான் அவனது உடனடி நோக்கமாக இருந்தது. மேலும், அத்தீவுக்கு முதன்முறையாக வந்தபோது சிறைப்பிடித்துச் சென்ற பெண்களில் பத்துப் பேரைத் திரும்பவும் கப்பலில் கொண்டு வந்திருந்தான் கொலம்பஸ். மாலுமிகளின் உடற்பசிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த அவர்கள், கப்பல்கள் தீவை நெருங்கியதும் திடீரெனக் கடலில் குதித்து விட்டனர். ஆனால் நான்கு பேரை கொலம்பஸின் ஆட்கள் பிடித்து விட்டனர். மீதி ஆறுபேரைத் தேடிக் கண்டு பிடித்து ஒப்படைக்குமாறு குவாகானாகிரியை மிரட்டினான் கொலம்பஸ். அதற்குப் பயந்துதான் அவன் மற்றவன் மீது பழிபோட்டு விட்டான்.

பலத்த காற்றுக்கும் கனத்த மழைக்குமிடையில் கப்பல்களைச் செலுத்திக் கொண்டு ஸிஸ்பானியோலாத் தீவின் நடுப்பகுதியின் கரையோரமாக வந்து சேர்ந்தனர் கொலம்பஸும் அவனது ஆட்களும். அங்கு ஒரு கோட்டையைக் கட்டி அதற்கு "இஸ்பெலா" என்று பெயரிட்டான். அங்கிருந்து கொண்டு நாட்டின் உள்பகுதிகளுக்குத் தன் படைகளுடனும் நாய்களுடனும் பலமுறை படையெடுத்துப் பார்த்தான். ஆனால் தங்கமோ

தங்க வயல்களோ தென்படவில்லை. 1494 ஏப்ரல் மாதம் ஸிஸ்பானியோலாவிலிருந்து புறப்பட்டு கியூபா போய்ச் சேர்ந்தான். மண்டியிட்டு கர்த்தரைத் தோத்தரித்து விட்டு கியூபாவை தனது 'உடைமை'யாக்கிக்கொண்டதாக அறிவித்தான். அங்கிருந்து தெற்குக் கரையோரமாக ஜமயக்கா தீவையடைந்தான். அங்கும் தங்கம் இல்லை. ஆனால் அங்கிருந்த செவ்விந்தியர்களோ அராவாக்குகளைப் போல சாந்தமானவர்களல்லர். கொலம்பஸ் கூட்டத்தை எதிர்க்கத் தொடங்கினர். ஆனால் ஸ்பானியர்களின் ஆயுத வலிமைக்கு வேட்டை நாய்களுக்கும் தாக்குப்பிடிக்காது மடிந்தனர் அல்லது ஓடி ஒளித்தனர். "கொன்று குவிக்கப் பட்டிருந்தவர்களின் பிணங்களைக் கொத்த வந்த கழுக்குக் கூட்டம் வானத்தை இருளடையச் செய்தது" என்றழைத்தினான் கொலம்பஸ்.

ஒன்றையாண்டுக்குப் பிறகு ஹிஸ்பானியோலாவுக்குத் திரும்பி வந்தான். அவன் அங்கு இல்லாதபோது இஸ்பெலாவுக்குப் பொறுப்பாக இருந்த அவனது சகோதரன் டீகோ (Diego) தங்கம் சேகரிக்கும் பொறுப்பை பெட்ரோ மார்கரிட், அலோன்ஸோ டி ஹோயெடோ ஆகிய இருவரிடமும் ஒப்படைத்திருந்தான். பேராசை பிடித்த அவர்கள் அத்தீவில் ஏற்படுத்திய அழிவுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இதற்கிடையே கொலம்பஸின் மற்றொரு சகோதரன் பார்த்தலோமேயும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். அவனை அத்தீவுகளின் ஆளுநராக நியமித்தான் கொலம்பஸ். டீகோவுக்கோ பார்த்தலோமேக்கோ அடங்கி நடக்க விரும்பாத பெட்ரோ மார்கரிட்டும் கொலம்பஸ் கூட்டத்தோடு ஸ்பெயினிலிருந்து வந்திருந்த ப்யூல் (Buil) என்ற பாதிரியாரும் பார்த்தலோமே கொண்டு வந்த கப்பலொன்றில் ஏறி ஸ்பெயினுக்குத் திரும்பினர். அங்கு கொலம்பஸுக்கு எதிராகச் சதித் திட்டங்கள் திட்டத்தொடங்கினர். ஹோயெடோ கொலம்பஸுடன் தங்கிவிட்டான்.

காவானாபோவைப் பிடிப்பது அவ்வளவு எளிய காரியமாகத் தோன்றவில்லை. எனவே சூழ்ச்சி செய்து அவனைப் பிடிக்கத் திட்டமிட்டான் கொலம்பஸ். வெள்ளைக்காரர்களின் தலைவன் கொலம்பஸைச் சந்தித்துப் பரிசுகளைப் பெற்றுச் செல்லுமாறு காவானோவிடம் சென்று ஆசை வார்த்தைகள் கூறினான் ஹோயெடோ. அவன் கொலம்பஸின் படைத்தளபதிகளிலொருவன். அந்த அழைப்பை ஏற்று வந்த காவானோபோவிடம் ஹோயெடோ கொடுத்த ஐரோப்பியப் பரிசுகள்: பித்தனைக் கைவிலங்குகளும், கால்தனைகளும்! அவற்றை அச்செவ்

விந்தியத் தலைவன் அதுவரை பார்த்ததேயில்லை. அவை எதற்குப் பயன்படும் என்பதும் தெரியாது கள்ளமில்லாத அவன் அவற்றை அணிந்து பார்க்கிறான். அவ்வளவுதான். கைதியாகக் கொலம்பஸிடம் ஒப்படைக்கப்படுகிறான். ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடிய முதல் விடுதலைப் போராட்டத் தலைவன் காவரனாபோ 1496இல் இருபத்தொன்பது பிற செவ்வந்தியக் கைதிகளுடன் ஸ்பெயினுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்படுகையில் மரணமடைந்தான்.

ஹெய்தியைத் தளமாகக் கொண்டு தீவின் உள்பகுதிகளுக்கு தனது ஆட்களை அனுப்பினான் கொலம்பஸ். ஆனால் தங்க வயல்கள் எங்கும் தென்படவில்லை. தன் கப்பல் பயணத்திற்காக முதலீடு செய்தவர்களுக்கு ஈவுத் தொகையை எப்படித் தருவது? அடிமைகளைக் கப்பல்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்வதுதான் ஒரேவழி என முடிவு செய்தான். 1495 ஆம் ஆண்டில் அடிமை பேட்டையைத் தொடங்கினான். 1500 அரா வாக்குகள் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள்) பிடிக்கப்பட்டு ஆமோடுகளைப் போலப் பட்டிகளில் அடைக்கப்பட்டனர். பிறகு நல்ல உடல்வாடுள்ள ஐந்தாறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டனர். அவர்களில் இருநூறுபேர் கடற்பயணத்திலேயே மாண்டுவிட்டனர். மீதிப்பேர் குற்றயிரும், குறையுயிருமாக இருந்த நிலையில் ஸ்பெயினில் ஏலம் விடப்பட்டனர்.

கொலம்பஸ் எழுதினான்: “பரிசுத்த ஆவி, பிதா, குமாரன் ஆகியோரின் பெயரால் விற்பனை செய்யப்படக் கூடிய எல்லா அடிமைகளையும் அனுப்பிக் கொண்டே இருப்பேன்”

ஆனால் அனுப்பப்பட்ட அடிமைகள் பெரும்பாலானோர் சிறைப்பட்டிருக்கையிலேயே மாண்டு போயினர். எனவே முதலீடு செய்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எப்படியாவது தங்கத்தைத் திரட்டிக் கப்பல்களில் நிரப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தான் கொலம்பஸ். ஹெய்தியிலுள்ள சிபாவோ (Cibaó) என்னுமிடத்தில் மிகப்பெரும் தங்க வயல்கள் இருப்பதாக அவனும், அவனது சகாக்களும் நினைத்தனர். செவ்வந்தியர்களில் 14 வயது தாண்டியவர்கள் அனைவரையும் பிடித்து வந்து ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவு தங்கத்தை மூன்று மாதத்துக்கொருமுறை கொண்டு வரவேண்டுமென்று கொலம்பஸ் உத்தரவிட்டான். அப்படிக்கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் செப்புத் தகடொன்று கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தங்க வேட்டையை நடத்துமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

செப்புத் தகடு வைத்திருக்காதவர்களின் கைகளிரண்டும் துண்டிக்கப்பட்டன. இரத்தம் முழுவதும் வெளியேறும் வரை அவர்கள் துடிதுடித்துப் பின் உயிர் விட்டனர். கொலம்பஸ் தனது ஆட்களுக்கு உத்தரவிட்டான்: "அவர்களில் யாரேனும் திருடுவதைக் கண்டுபிடித்தீர்களேயானால், அவர்களது காதுகளையும், மூக்கையும் அறுத்தெறியுங்கள். அதுதான் அவர்களுக்கு தண்டனை. மூடி மறைக்கப்பட முடியாத உடலங்கங்கள் அவை தான்."

அங்கு உண்மையிலேயே தங்க வயல்களில்லை. ஆற்று நீரில் மணல்களில் ஒட்டிக் கொண்டிருந்த பொன் துகள்களைச் சல்லித்தெடுத்தால் எவ்வளவு தேறும்? யாருக்கும் சாத்தியப்படாத வேலையைச் செய்ய முடியாமல் திணறிய செவ்விந்தியர்கள் காட்டுக்கும் மலைகளுக்கும் தப்பியோடத் தொடங்கினர். அவர்களை கொலம்பஸின் வேட்டை நாய்கள் துரத்திச் சென்று கடித்துக் குதறின. குதிரைகளில் ஏறிச் சென்ற ஸ்பானியர்கள் அவர்களைச் சுட்டுக்கொன்றனர்.

வேறு வழியின்றி வெள்ளையரை எதிர்க்கத் தொடங்கினர் அராவாக் மாந்தர். ஆனால் ஸ்பானியர்களின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும், வேட்டை நாய்களுக்கும் முன் அவர்கள் எம்மாத்திரம். போர்க்களத்தில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் போக சிறைபிடிக்கப்பட அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அல்லது நெருப்பு மேடை மீது கம்பத்தில் கட்டுப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர். அவர்கள் பதின்மூன்று பதின்மூன்று பேராகத் தூக்கிலிடப்பட்டனர். காரணம்: இரட்சகர் ஏகவையும் அவரது பன்னிரண்டு சீடர்களையும் (அப்போஸ்தலர்கள்) சேர்த்தால் மொத்தம் பதின்மூன்று பேரல்லவா!

இப்படிக்கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியிருந்தவர்கள் காராவா விஷம் சாப்பிட்டுக் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டனர். ஸ்பானியர்களின் பிடிக்குள் அகப்படாமலிருக்கும் பொருட்டுக் குழந்தைகளைப் பெற்றோர்களே கொன்று விட்டனர். இவ்வாறு ஹைய்தியில் இருந்த 25,000 அராவாக் இந்தியர்களில் 3ரிபாதிக்கும் மேலாவவர்கள் இரண்டாண்டுளில் மடிந்து விட்டனர்.

1496 ஆம் ஆண்டு ஹைய்தியில் புதிதாகச் சேகரிக்க ஒரு குன்றிமணி அளவு கூடத் தங்கமில்லை. இனி என்ன செய்வது? ஸ்பானியர்கள் அங்குள்ள நிலங்களைப் பங்கு போட்டுக்கொண்ட

னர். அந்த நிலங்களில் வாழ்ந்த இந்தியர்களையும்தான். இப்படித்தான் காலனிகள் உருவாகத் தொடங்கின. அராவாக்குகள் கொல்லப்படுவது மட்டும் நிற்கவில்லை. 1515இல் பத்தாயிரமாகக் குறைந்திருந்தது அவர்களது எண்ணிக்கை. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இனமே இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டது. அவர்களில் ஒருவரைக்கூட 'கிறிஸ்துவின் விசுவாசியாக' மாற்ற முடியவில்லை. வரலாற்றுக் குறிப்பெழுதிவந்த ஒவியேடோ எழுதினான்: "தீவிலிருந்து சாத்தான் வெளியேற்றப்பட்டு விட்டான். அவிகவாசிக்கு எதிராகவெடிமருந்தைப் பயன்படுத்துவது நமது கர்த்தருக்கு ஊதுபத்தி கொளுத்தி ஜெபம் செய்வதாகும் என்பதை யாரால் மறுக்க முடியும்". இவ்வாறு குவானாஹானியின் 'தலைவிதி'யை மாற்றியமைத்து விட்டு 1496 மார்ச் மாதம் ஸ்பெயினுக்குப் புறப்பட்டான் கொலம்பஸ்.

மூன்றாவது பயணம்

நாடு திரும்பியதும் அரசாள்வோரின் கண்ணில் படாமல் பல மாதங்கள் ஒதுங்கி வாழ்ந்து வந்தான் கொலம்பஸ். அரண்மனையில் அவனுக்கு வேண்டிய ஆட்களில்லாமலில்லை. தன்னுடைய இரண்டு மகன்களையும் அரண்மனை உத்தியோகத்தில் சேர்த்திருந்தான். எனவே அங்கு செல்வதற்கு உரிய தருணத்தைத் தேர்ந்தெடுப்பதில் அவனுக்குச் சிரமமிருக்கவில்லை. சரியான நாளாகத் தேர்ந்தெடுத்து மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து தான் கொண்டு வந்திருந்த கிளிகள், வேலைக்காரர்கள், செவ்வீந்திய அடிமைகள் சகிதமாக அரசவைக்குச் சென்றான். அவனுக்கு மீண்டும் அடித்தது அதிர்ஷ்டம். முன்பு போல அவனுக்கு உற்சாகமான ஆதரவு கிட்டவில்லை என்ற போதிலும் மூன்றாவது பயணத்துக்கான அனுமதி கிடைக்கத்தான் செய்தது. 1497 இல் சில கப்பல்கள் ஒரு சில குடியேற்றவாதிகளையும், பயணிகளுக்கும் தேவையான பொருள்களையும் ஏற்றிக் கொண்டு ஹிஸ்பானியோலாவுக்குப் புறப்பட்டன. முதன் முதலாகச் சில பெண்களும் சென்றனர். குடியேற்ற நாடுகளில் குடும்பங்களை அமைக்க வேண்டாமா? கொலம்பஸ் 1498 மே மாதம் புறப்பட்டான். அவனுக்காக ஆறு கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதற்கான செலவில் பாதி செவ்வீந்திய அடிமைகளை விற்ற பணத்திலிருந்து கிடைத்தது.

போர்ச்சுகீசியர்கள் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொள்வதில் ஸ்பானியர்களை முந்திக் கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது. (கொலம்பஸ் மூன்றாவது பயணத்தில் இருக்கையில் வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டைக்கு வந்து சேர்ந்திருந்தான்.) இதுதான் கொலம்பஸை மூன்றாம் முறையாகப் பயணம் செய்ய வைப்பதற்கான காரணமாக இருந்தது. ஆறு கப்பல்களில் மூன்றை நேராக ஹிஸ்பானியோலாவுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டான். பிற மூன்று கப்பல்களுடன் அவன் வேறு மார்க்கமாகச் சென்றோது கண்ணுக்குத் தென்பட்ட தீவிற்கு டிரினிடாட் என்ற பெயர் சூட்டினான். அங்கிருந்து தென்னமெரிக்கக் கடற்கரையோரமாகப் பயணத்தைத் தொடர்ந்தான். தான் பயணம் செய்வது ஒரு பெரும் நிலப்பரப்பின் (தீவு அல்ல) கரையோரமாகத்தான் என்பதை அறிந்திருந்தும் கூட தென்னமெரிக்கக் கண்டத்திற்குச் செல்ல அவன் ஏன் முயற்சி செய்யவில்லை என்பது புதிராகவே உள்ளது. பயணத்துக்குத் தேவையான உடல்நலக் குறைவு, திசைகாட்டி முன் சரியாக வேலை செய்யாதது ஆகியவைதான் இதற்குக் காரணம் என்று பின்னாளில் கொலம்பஸின் மகன் ஹேர்னான்டோ எழுதினான்.

ஹிஸ்பானியோலாவை அடைந்ததும் அங்குள்ள நிலை முன்பை விட மோசமாக இருப்பதை அவன் கண்டான். இந்தியர்கள் மடிந்தொழிந்து கொண்டிருந்தனர். அங்கிருந்த செல்வங்களை கொள்ளையடிப்பதில் ஸ்பானியர்களுக்கிடையில் ஒரே சண்டை. கொலம்பஸின் சகோதரர்கள் மீது மற்றெல்லா ஸ்பானியர்களுக்கும் ஒரே வெறுப்பு. ஸ்பெயின் நாட்டரசனுக்கும் அரசிக்கும் ஒரே ஏமாற்றம். வாக்களித்தபடி தங்கம் வரவில்லை. கொண்டுவரப்பட்ட அடிமைகளோ சிக்கிரம் இறந்து போய் விடுகின்றனர். தீவுகளை நிர்வகிக்கும் பொறுப்பை கொலம்பஸிடமிருந்து எடுத்துக் கொள்ளுமாறு போபாடில்லா (Pobadilla) என்பவனை அரசவை அனுப்புகிறது. வந்து சேர்ந்தவன், சில ஸ்பானியர்கள் தூக்கில் தொங்குவதைப் பார்க்கிறான். "கிளர்ச்சியாளர்கள்" எனப் பதில் கூறுகிறான் மகோ. கொலம்பஸும் அவனது சகோதரர்களும் கைது செய்யப்பட்டு ஸ்பெயினுக்கு அனுப்பப்படுகின்றனர்.

நான்காவது பயணம்

இந்த நிலைமையிலிருந்து மீள கொலம்பஸுக்கு வழி தெரியாதா என்ன? இங்குதான் அவனது சாதாரணமும், சாமர்த்தியமும் வெளிப்படுகின்றன. அரசிக்கோ, அரசனுக்கோ நேரடியாகக் கடிதம் எழுதமுடியாது. ஒரு குற்றவாளிக்கு அத்தகைய அந்தஸ்து இல்லை. அவனுக்குத் தரப்பட்ட விருதுகளும் பட்டங்களும் பறிக்கப்பட்டிருந்த நிலை. எனவே யுவான் டி லா டோர்ரெ (Juan de La Torre) என்ற பெண்ணுக்கு நீண்ட உருக்கமான கடிதம் எழுதுகிறான். அரசி இஸபெல்லாவின் குழந்தை யுவானுக்குத் தாதியாக இருந்த பெண். அண்மையில் தான் அக்குழந்தை மரணமடைந்திருந்தது அக்கடிதத்தை அவள் கட்டாயம் அரசியிடம் காட்டுவாள் என்பது அவனுக்குத் தெரியும். விவிவியத்திலிருந்து மேற்காட்டி எழுதுகிறான்: கர்த்தர் படைத்தபுதிய வானத்தையும் புதிய பூமியையும் பற்றியூததீர்க்ககற்சி இசையாவும் புனித ஜானும் கூறுவதை இங்கு நினைவூட்டுகிறான். 'என்னைத் தமது தாதனாக்கி நான் என்கு செல்ல வேண்டும் என்பதைக் காட்டினார்' என்று இசையா கூறியதை யாரும் நம்பவில்லை. ஆனால் கர்த்தரோ நமது அரசியாருக்கு புரிதல் உணர்வையும் பெரும் மனோபலத்தையும் கொடுத்து அவரை எல்லாவற்றுக்குமான வாரிசாக ஆக்கினார். அரசியாரின் பெயரால்தான் நான் எல்லா நிலங்களையும் கையகப்படுத்தினேன். மேலும் புத்திர சோகத்திலிருந்து அரசியாரை விடுவித்து அவரது கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காகவே புதிய வானங்களையும் புதிய பூமிகளையும் கண்டுபிடிக்கப் புறப்பட்டேன்.

அக்கடிதத்தில் மேலும் ஒரு விஷயத்தை அவன் எழுதினான். ஹிஸ்பானியோலாவில் இருந்த தனது ஆட்களிடம் தங்கத்தையும் முத்துகளையும் சேரித்து வைத்திருக்கும்படியும் தான் திரும்பி வந்த பிறகு தனக்குரிய பங்கைக் கொடுக்குமாறும் கூறிவிட்டு வந்ததாகவும் ஆனால் தங்கத்தின் அளவைத் தீர்மானித்த பிறகே அரசவைக்கு எழுத வேண்டும் என்று தான் முடிவு செய்திருந்ததாகவும் கூறினான்: தனது ஆட்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகப் புகார் கூறினான். இதற்குக் காரணம் என்ன? கொலம்பஸ் தயாரித்த வரைபடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனுக்குக் கீழ் பணிபுரிந்து வந்த ஹொயெடோ

(செவ்விந்தியத் தலைவன் காவோனாபோவை வஞ்சகம் செய்து சிறைபிடித்தவன்) தனியாகவே ஒருமுறை அத்தீவுகளுக்குச் சென்று வந்திருந்தான். மார்கரிட்டா என்ற தீவிலிருந்து ஏராளமான முத்துக்களைக் கொண்டு வந்திருந்தான். அவை யாவும் தனக்குத்தான் சொந்தம் என்று இக்கடிதத்தில் கொலம்பஸ் உரிமை கொண்டாடினான். ஹோயெடோவுடன் சென்று வந்தவன் இத்தாலியின் பிளாரன்ஸ் நகரத்தைச் சேர்ந்த அமெரிகோ வேஸ்புச்சி (Amerigo Vespucci) இந்தப் பயணம் பற்றியும் தான் மேற்கொண்ட பிறப்பணங்கள் பற்றியும் மிகைப்படுத்தி எழுதிய வர்ணனைகள் அவனுக்குப் பிரபல்யம் தேடிக் கொடுத்திருந்தன. அவனுக்கடித்த அதிர்ஷ்டமோ அவ்வது அமெரிக்கக் கண்டத்தின் வரைபடத்தை வரைந்த மார்ட்டின் வல்டாஸு மூல்வர் (Martin Waldasse Muller) என்ற ஜெர்மானியனின் புத்திக் கோளாரோ அப்புதிய கண்டத்திற்கு அமெரிக்கா (அமெரிக்கோ என்பதன் பெண்பால் வடிவம்) என்பது பெயராகி விட்டது. அமெரிகோ வெஸ்புச்சி, வெர்ராஸ்ஸானோ (Verrazzano), ஜான் கோபோட் John Cabot) பிஸ்ஸாரோ (Pizzara) ஹெர்மன் கோர்டெஸ் Herman Cortez முதலிய ஐரோப்பியக் கொள்ளை காரர்களும் கொலைகாரர்களும் 'புதிய உலகிற்'குப் பழமுறை பயணம் சென்று பல இலட்சக் கணக்கான பழங்குடி மக்களின் மரணத்திற்குக் காரணமாக விளங்கினர். அஸ்டெக், மாயா, இன்கா ஆகிய மிக வளர்ச்சி பெற்ற தென்னமெரிக்க நாகரிகங்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தனர். அது மற்றுமொரு வேதனை மிக்க வரலாறு.

கொலம்பஸ் தனது கடிதத்தை இவ்வாறு முடித்திருந்தான்: அநீதிகளையும் நன்றி கெட்ட தன்மையையும் தண்டிப்பதில் அன்றுபோலவே இன்றும் கர்த்தர் வல்லமையையும் விவேகத்தையும் கொண்டிருக்கிறார். இவை அரசியையும் அரசனையும் நேரடியாகத் தாக்குவதற்காக எழுதப்பட்ட வார்த்தைகள். 'அநீதி' 'நன்றிகெட்ட தன்மை' என்று கொலம்பஸ் பேசுகிறான்! கொலம்பஸும் அவனது சகோதரர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவனது விருதுகளும் பட்டமும் திருப்பித் தாப்பட்டன. ஆனால் சாகசப் பயணங்களை ஏற்கனவே பலர் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். ஹிஸ்பானியோலாவையும் பிற தீவுகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு நிகோலஸ் டி ஓவாண்டோ (Nicolas do Ovando) என்பவனுக்குத் தரப்பட்டு விட்டது. 32 கப்பல்களில் ஆயிரக் கணக்கான ஸ்பானியர்களுடன் போய்ச் சேர்ந்த அவன் எஞ்சியிருந்த செவ்விந்தியர்களைத் துடைத்தெறிவதில் வெற்றிகண்டான்.

மூப்பு 'கள்ளமில்லாதவர்கள்' என்றழைக்கப்பட்டு வந்த அப்பழங் குடிகள் இப்போது காட்டுமிராண்டிகள், நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றழைக்கப்படலாயினர்.

ஸாராகுவா (Xaragua) என்ற இடத்தில் ஓவாண்டோவை வரவேற்று விருந்தோம்பியவள் அனாகோவ்னா (Anacoana) காவன போவின் மனைவி. அவள் இறந்த பிறகு தனது இனக் குழு விற்குத் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டவள். அவளும் பிற 84 செவ்விந்தியத் தலைவர்களும் சேர்ந்து கொடுத்த விருந்தின் போது அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத சமயமாகப் பார்த்து ஓவாண்டோ சைகை செய்ய அவனது ஆட்கள் பாய்ந்து விழுந்து அவர்களைச் சிறைப்படுத்தினர். பின்னர் அவர்களைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றனர் அல்லது கம்பத்தில் கட்டி வைத்து உயிரோடு எரித்தனர். அனாகோவ்னா ஒரு ராணி. எனவே உரிய கௌரவத்தை கொடுத்து அவளை மட்டும் தூக்கி விட்டனர்! ஹிஸ்பானியோலா செவ்விந்தியர்களுக்கு ஏற்பட்ட கதிதான் பின்னர் கியூபாவிவிருந்தவர்களுக்கும் ஏற்பட்டது.

இதற்கிடையே மற்றொரு பயணத்தை மேற்கொள்ளத் தன்னை அனுமதிக்குமாறு கொலம்பஸ் இடைவிடாது வாதாடிக் கொண்டே வந்தான். போபாடில்லா அவனிடம் சற்றுக் கடுமையாகவே நடந்து கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் அரசனும் அரசியும் ஒப்புக் கொண்டார்களே தவிர அவனுக்கு புதிய கப்பல்கள் தருவதில் யாருக்கும் அதிக ஆர்வம் இருக்கவில்லை. ஏனெனில் 'அட்மிரல்' கொலம்பஸின் ஆணைக்குக் காத்திருக்காமலேயே 1495 முதல் மேற்கு நோக்கிய கப்பல் பயணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன! ஆனால் கொலம்பஸுக்கு மீண்டும் அடித்தது அதிர்ஷ்டம் வாஸ்கோடகாமா இந்தியாவுக்குச் செல்லும் மார்க்கத்தை ஏற்கணவே கண்டுபிடித்திருந்தது மட்டுமன்றி, மற்றொரு போர்ச்சுகீசியனான காப்ரால் (Cabra!) என்பவன் 1500 ஆம் ஆண்டில் இன்றைய பிரேஸில் நாட்டைக் 'கண்டுபிடித்த' பிறகு அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து செல்லும் வழியையும் கண்டுபிடித்திருந்தான். கிழக்கிந்தியாவுக்கான கடல் மார்க்கம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் இத்தாலிய வர்த்தக நகரங்களின் ஏக போகங்கள் நொறுங்கி வீழ்ந்தன. போர்ச்சுகலின் பொருளாதார வலிமை ஒங்கியது.

இந்தச் சூழலில் ஸ்பெயின் பிந்தங்கி விட விரும்பவில்லை. எனவே கொலம்பஸின் மற்றொரு முயற்சிக்கு முடியாட்சி ஒப்புதல் தந்தது. கிழக்கிந்தியக் கடலில் வாஸ்கோடகாமாவை, தான் சந்திக்கப் போவதாகக்கூறி அரசவைக் கடிதமொன்றையும் வாங்கிக் கொண்டான். கொலம்பஸ் மீது இப்போது முடியாட்சிக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன: (1) அவன் திரட்டித் தருவதாகச் சொல்லும் தங்கம், வெள்ளி, முத்துக்கள் முதலியவற்றைப் பட்டியல் போட்டுக் கணக்கு வைக்க அரசவை அதிகாரி ஒருவனை அவன் அழைத்துச் செல்ல வேண்டும். (2) எக்காரணம் கொண்டும் அவன் ஹிஸ்பானியோலாவுக்குச் செல்லக்கூடாது. இவற்றை ஒப்புக்கொண்டு 1502 ஆம் ஆண்டு நான்காம் பயணத்தைத் தொடங்கினான். நான்கு கப்பல்கள் சென்றன. இம்முறை அக் கப்பல்கள் மத்திய அமெரிக்கக் கடற்கரையோரமாகச் சென்றன. வழக்கம் போல் தங்கமும், வெள்ளியும் அளவில்லாமல் கிடைக்கும் இடங்கள் பற்றிக் குறிப்பெழுதினான். மாலுமிகளுடன் ஓயாத சச்சரவு. புயல் சின்னம் தோன்றியதால் பத்திரமாகத் கரையில் ஒதுங்கிக் கொள்ளும் பொருட்டு சாண்ட்டா டொமிங்கோவுக்குப் போய்ச் சேர்ந்தன கப்பல்கள். ஆனால் யாரும் கரைக்கு வரக்கூடாது என்று கறாரான உத்தரவு போட்டு விட்டான் ஓவாண்டோ. விவிலியத்தில் கூறப்படும் யோபு(Job) என்ற தீர்க்கதரிசியைக் கடவுள் சோதித்தது போலத் தன்னை யும் சோதிக்கிறார் என்று குறிப்பெழுதினான் கொலம்பஸ்! மிகப் பயங்கரமான புயலொன்றடித்தது. அந்தப் புயலிலிருந்து தப்பி எப்படியோ கியூபா போய்ச் சேர்ந்தன அவனது கப்பல்கள். (ஸ்பெயினுக்குத் திரும்பிச் செல்வதற்காகக் கப்பலொன்றில் பயணம் செய்த போபாடில்லா புயலில் சிக்கி மரணமடைந்தான்.) கியூபாவிலிருந்து மத்திய அமெரிக்கக் கடற்கரையை நோக்கிக் கப்பல்களைச் செலுத்தினான். 1502 இல், செப்டம்பரில் கடற்கரை அவனது கண்களுக்குத் தெளிவாகத் தென்பட்டது. அங்கிருந்த அடர்ந்த காடுகளையும் அவற்றை மூடிமறைக்கும் கனத்தமழையையும் மட்டுமே அவன் பார்த்திருக்கமுடியும். ஆயினும் “அளவற்ற தங்கம் கிடைக்கும் பூமியை” கண்டறிந்ததாக அவன் எழுதினான். அங்கிருந்து பத்து மைல் தூரத்தில்தான் கங்கைஆறு ஓடுகிறது என்றும் கூட எழுதி வைத்தான்! கப்பல்களைக் கிழக்கு முகமாகத் திருப்பி பெலென்(Belien)-இன்றைய பனாமா கால்வாய் தொடங்குமிடத்திலிருந்து எழுபது மைல் தொலைவில் உள்ளது—என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு தளம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டு தங்க வேட்டையைத் தொடங்குவது அவன் திட்டம்.

இங்கும் நேலிடாட் துயரச் சம்பவங்கள் போன்றவை நிகழ்ந்தன. அங்கிருந்த செவ்விந்தியத் தலைவன் உட்பட ஐம் பது பேர் சிறைப்பிடிக்கப்பட்டு கப்பல்களில் ஏற்றப்பட்டனர். மாலுமிகளுக்கிடையே மீண்டும் சச்சரவு. பருவநிலை மோசமாகிக் கொண்டு வந்தது. சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் ஒருவன் கடலில் குதித்துத் தப்பியோடி விட்டான். மற்றவர்கள் டீரர் சட்டங்களில் கயிறுகளை மாட்டித் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். எனவே அங்குமொரு கோட்டையைக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் சான்ட்டாடொமிங்கோவுக்குப் பயணமானான். ஒரு கப்பல் உடைந்து விட்டது. மற்ற இரண்டு கப்பல்களும் ஐம்யக்கா தீவோரம் தரைதட்டி விட்டன. ஓராண்டுக் காலம் கொலம்பஸும் அவனது ஆட்களும் ஐம்யக்காவில் மாட்டிக் கொண்டனர். அவர்களுக்கிடையே மீண்டும் சச்சரவுகள். கொலம்பஸுமீது புகார்கள். உதவி கேட்டு ஹிஸ்பானியோலாவுக்கு ஆட்கள் அனுப்பப்பட்டனர். கொலம்பஸுக்கு உதவி செய்வதில் ஓவாண்டோ உற்சாகம் காட்டவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு கப்பலில் உணவுப் பொருள்களை அனுப்பி வைத்தான் ஆனால் அதில் யாரையும் ஏற்றிக் கொள்ள முடியாது என்று கப்பலின் கப்டன் கூறிவிட்டான். பின்னர் கொலம்பஸின் தூதனொருவன் சான்ட்டா டொமிங்காவிலிருந்து சொந்தச் செலவில் வாடலாக் கப்பல் எடுத்து வந்த பிறகே அவர்களால் ஹிஸ்பானியோலாவுக்குச் செல்ல முடிந்தது. இந்த ஓராண்டுக் காலமும் அவர்கள் தங்கள் கடப்பல்களைப் பழுதுபாரிக்கவோ ஒரு படகைக் கட்டவோ சிறிய முயற்சி கூடச் செய்யவில்லை. ஏராளமான மீன்கள் இருந்த அந்த இடத்தில் மீன்பிடித்துத் தங்கள் உணவுத் தேவையை ஈடுகட்டியிருக்கலாம்; பயிர் விளைவித்திருக்கலாம். அவர்கள் எதையும் செய்யவில்லை. அங்கிருந்த செவ்விந்தியர்களைத் துன்புறுத்தியும் சுரண்டியுமே வாழ்க்கையை ஓட்டினர்.

செவ்விந்தியர்கள் பயன்படுத்தும் படகுகளில் ஏறி ஹிஸ்பானியோலாவிற்குச் செல்வதற்குச் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் டீகோ போர்ராஸ், பிராங்கோ போர்ராஸ் என்ற சகோதரர்கள் “குறிப்பிடத்தக்கவர்கள்”. கடல் மிகவும் கொந்தளித்ததால் திரும்பி வந்து விட்டனர். திரும்பும் வழியில் படகின் சுமையைக் குறைப்பதற்காக அதுவரை தடுப்பு வலித்துக் கொண்டுவந்த செவ்விந்தியர்களைக் கடலில் தூக்கி யெறிந்தனர். படகு விவரிப்புகளைப் பற்றிக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தவர்களின் கைகளை வெட்டியெறிந்தனர். 1504ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் சான்ட்டா டொமிங்கோவுக்கு வந்து

சேர்ந்த கொலம்பஸ் கூட்டத்தாரில் பலர் கொஞ்ச நாள் அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். கொலம்பஸ், அவனது மகன், சகோதரன் ஆகியோரும் மற்றும் சிலரும் நவம்பர் மாதம் ஸ்பெயினுக்குத் திரும்பி வந்தனர்.

கடைசிக் காலத்தில் கொலம்பஸ் மனம் உடைந்தவனாக வாழ்ந்தான். எல்லாரும் அவனை மறந்து விட்டார்கள். வறுமையில் வாடினான் என்பனவெல்லாம் முழுப் பொய். 1505இல் அரசி இஸபெல்லா காலமானாள். அரசன் ஃபெர்டினாண்ட் கொலம்பஸிடம் தாராளமாகவே நடந்து கொண்டான் எனலாம். பெருங்கடல் கப்பற்படைத் தளபதி (Admiral of the ocean Sea) என்ற பட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. காலனி நாடுகளுக்கான வைசிராய் என்ற தகுதியும் வழங்கப்பட்டது. அந்த நாடுகளுடனான வர்த்தகத்திலிருந்து அரசனுக்கு வரும் வருமானத்தில் பத்திலொரு பங்கு கொலம்பஸுக்கும் கொடுப்பதன் ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்த வருமானத்தைக் கொண்டே அக்காலத்தில் ஒருவன் பெரும் செல்வந்தனாகத் திகழ்ந்திருக்க முடியும்.

கொலம்பஸை ஒரு சாகசவாதியாக, வீரனாக, 'அமெரிக்காவைக் கண்டுபிடித்தவனாகக்' காட்டிவந்த மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் கட்டுக்கதைகள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டு விட்டன. அதற்கு முக்கிய காரணிகளாக இருந்தவை அவனே எழுதி வைத்த குறிப்புகள், ஒவெய்டோ, பேன்லோனி போன்றவர்களின் வரலாற்றுக் குறிப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக பார்த்தலோமியோடி லாகாஸாஸ் (Bartolomeo De las Casas) என்ற கிறிஸ்துவப் பாதிரியார் எழுதிய நூல் ஆகியவையாகும். அந்தப் பாதிரியார்தான் கொலம்பஸும் பிற ஸ்பானியர்களும் இழைத்த கொடுமைகளைப் பதிவு செய்து வரலாற்றிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். எனவே அவரைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்வது இன்றியமையாதது.

கத்தோலிக்கச் சமயத்தின் டொமினிகள் சபையைச் சேர்ந்த லாகாஸாஸ், 1502 ஆம் ஆண்டு முதன் முதலாக ஹிஸ்பானியோலாவுக்குச் சென்றார். அத்தீவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓவாண்டோவுடன் அவர் அங்கு சென்று கிறிஸ்துவ மதத்தை செவ்விர்த்தியர்களிடம் பரப்புவது அவரது நோக்கம். அங்கு அவருக்கு நிலம் மானியமாகக் கிடைத்தது. செவ்விர்த்திய அடிமைகளை வைத்துக் கொள்ளும் உரிமையும் தரப்பட்டது. அங்கு ஸ்பானியர்கள்

செவ்விந்தியர்களுக்கு இழைத்த கொடுமைகளையும் அந்திகளையும் கண்டு கண்ணீர் வடித்த அவர், 1514 ஆம் ஆண்டில் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த தங்கச் சுரங்கங்கள், நிலங்கள், ஆகியவற்றைத் துறந்து தன்னிடம் வேலை பார்த்து வந்த அடிமைகளை விடுதலை செய்தார். 1515 முதல் நான்கு முறை அவர் ஹிஸ்பானியோலாவுக்கும் ஸ்பெயினுக்குமாகப் பயணம் செய்து இந்தியர்கள் சார்பில் முடிமன்னரிடமும் அவனது அரசவையினரிடமும் முறையீடுகள் செய்தார். 1555 ஆம் ஆண்டு ஸ்பெயின் அரசனிடம் 'புதிய உலகத்தில்' உள்ள அவனது சாம்ராஜ்யத்தைத் துறந்த விடுமாரும் இந்தியர்களை அந்தக் கொடுமான அதிகாரத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்குமாரும் வற்புறுத்தினார். 'இந்தியர்கள் அழிக்கப்பட்டது குறித்த சுருக்கமான வரலாறு' இந்தியர்களை ஒழித்துக்கட்டிய கொள்ளை நோய்க்கு எதிரான பதினாறு நிவாரணங்கள் குறித்து'' ஆகிய நூல்களை எழுதி கொலம்பஸ் போன்றவர்களும், ஸ்பானிய அரசும் இழைத்த குற்றங்களைப் பதிவு செய்தார். ஆனால் 1520 இல் அவர் முன் வைத்த ஒரு ஆலோசனை மற்றொரு பேரழிவுக்கு இட்டுச் சென்றது. மேற்கிந்தியத் தீவுகளில் ஸ்பானியர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட நிலங்களில் கொத்தடிமைகளாக உழைக்குமாறு செய்யப்பட்ட செவ்விந்தியர்கள் வெகு சீக்கிரத்தில் மடிந்து விடுவதைக் கண்டு வருந்திய லாகாஸாஸ், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு சடுகொடுத்துக் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் ஆப்பிரிக்கர்கள் என்பதால் அவர்களை அங்கு வரவழைக்கலாம் என்று கூறினார். அதன்படியே ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கொண்டு வரப்படுவது தொடங்கியது. அதற்கு முன்பே அடிமை முறை, அடிமை வாணிபம் ஆகியன உலகில் இருந்திருக்கின்றன. ஆனால் ஆப்பிரிக்கக் கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் போன்ற சில இனத்தவர் அடிமைகளாக இருப்பதற்குத்தான் தகுதியானவர்கள் என்ற இனவாதச் சித்தாந்தத்தை முதலில் உருவாக்கியவன் கொலம்பஸ் தான்.

ஆப்பிரிக்காவிலிருந்து ஏராளமான அடிமைகள் போர்ச்சுகீசிய வணிகர்களால் ஸ்பெயினுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது குருதியால் விளைந்த கரும்புகளிலிருந்து கிடைத்த சர்க்கரை ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை நேரடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பும் வழக்கம் தொடங்கியது. தனது ஆலோசனையால் ஏற்பட்ட தீய

விளைவுகளைக் கண்டுணர்ந்த லாஸ் காஸாஸ் "மேற்கிந்தியத் தீவுகள் பற்றி சுருக்கமான வரலாற்றி"ல் தன்னைத் தானே நொந்து கொள்கிறார். "செவ்வீந்தியர்களுக்குள்ள உரிமைகளைப் போன்றவைதானே சுறுப்பின மக்களுக்குள்ள உரிமைகளும்" என்பதைத் தான் உணராமல் போனதற்காக மனம் வெதும்புகிறார். அவரைப் போன்ற நல்ல உள்ளங்களைப் பொருட்படுத்தாது காலனியாதிக்கம் தனது வெற்றிச் சுழலுக்குள் மூப்பெருங் கண்டங்களையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டது. இன்று நவகாலனியமாகத் தொடர்ந்து நீடிக்கிறது 1992 அக்டோபர் 12 ஆம் தேதியன்று தனது ஐந்நாறாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.



நடை என்பது கருத்துக்களைப் பொறுத்துமட்டும் இருக்கவில்லை. வார்த்தைகளைக் கீத்து ழுடைவதுமல்ல. சலியாத ஓட்டத்தை ஊட்டுகின்ற ஜீவதாதுவைத்தான் 'நடை' என்று சொல்ல வேண்டும். சந்தர்ப்பங்களுக்கேற்ற சந்தங்களைக் கையாள்வது கவியரசர்களின் கைவரிசை. அதே போல விஷயங்களுக்கேற்ற நடையையும் அந்தாங்கங்களுக்கேற்ற நடையையும் கையாள்வது உரைநடையாசிரியர்களின் லாகவம், தத்தமக்கு எது அவசியமான நடையோ, அதற்கேற்றதான விஷயங்களையோ பொறுக்கிக்கொள்வது வேறு சிலருடைய சமர்த்து. ஆகவே விஷயங்களுக்கு ஏற்ற நடை அமைய வேண்டும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் ஒரேவிதமான நடையைக்கொண்டு எல்லா விஷயங்களையும் சித்திரித்து விடலாம் என்பது வறட்டுப் பிரயத்தனத்தான். நடை எந்த இலக்கணச் சிறையிலும் அகப்படுவதன்று.

— சங்கு சுப்பிரமணியம்.

குருதியில் தோயும் செயல்கள் புரிவதில் சாதனை

(ஐலண்ட் 22-11-92)

குருதியில் தோயும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உலகிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளால் நன்கு திட்டமிடப்பட்டு இம்மியும் குறிதவறாது நடாத்திமுடிக்கப்பட்ட கொடூரமான நடவடிக்கையே இதுவாகும். உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட சனநாயக நாட்டின் இளவயதான பிரதமர், அவருடைய சொந்த நாட்டிலேயே வெடிகுண்டு வைத்துச் சிதறடிக்கப்பட்டமை, கொழும்பிலேயே மிகவும் அமைதியான குடியிருப்புப் பகுதியிலுள்ள கூட்டுப்படைத் தலைமையகம் தகர்க்கப்பட்டமை, போதிய காப்பு வழங்கப்பட்டிருந்த காப்பு இணை அமைச்சர் கொல்லப்பட்டமை, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவருமாக விளங்கியவரைக் கொன்றமை, யாழ்நகர முன்னாள் முதல்வரைக் கொல்வதைவிடக் கடினமான பணியான ஈ. பி. ஆர். எல். எவ். (E.P.R.L.F.) இயக்கத்தின் தலைவரையும் அவரின் சகாக்களையும் சென்னையில் கொன்றமை போன்ற இவர்களின் சாதனைகளைக் கருத்தில் கொள்வோம். இவைகள் முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மீது நேரடியாக நடாத்தப்பட்ட தாக்குதல்களாகும். தற்செயலாக ஏற்பட்ட துன்பம்தரும் நிகழ்ச்சிகளல்ல. இதையே பலஆண்டு களுக்கு முன் நான் நிலக்கண்ணி வெடிப் போர் எனக் குறிப்பிட்டேன்.

இப்படியான போரில் நீண்டகாலம் ஈடுபட்டுவரும் ஐரிசு குடியரசுப் படை (I.R.A.) கூட விடுதலைப் புலிகளின் இலக்குத் தவறாத திட்டங்களையிட்டுப் பொறாமைப்படுவார்கள். பெரும் ஆற்றல் வாய்ந்த மொசாட்டுக்கும், ஐடி எவ். வுக்கும் அச்சுறுதி

தலாக விளங்குவதும், லெபனானில் இறைவனின் கட்சியென அழைக்கப்படுவதுமான கிசுபுல்லா (Hizbollah) தங்கள் இலட்சியத்தை அடைவதற்குத் தங்களைக் காணிக்கையாக்கும் விடுதலைப் புலிகளை தங்களின் உடன்பிறப்புக்களாகக்கருதிப்பெருமைப்படுவார்கள். வன்செயல்கள் மேற்கொள்வதில் விடுதலைப் புலிகள் ஈட்டிய சாதனைகளை அபுநிதால் (Abu Nidhal), கார்லோசு (Carlos) போன்றோர் ஈட்டியிருப்பார்கள் என்பதில் நான் சந்தேகமுறுகின்றேன்.

நீரேரிகளில் கடற்புலிகளின் நடமாட்டத்தை இல்லாமற் செய்ததன் மூலம் அவர்களுடைய முக்கியமான வழங்கல் வசதிகளைத் துண்டித்து அவர்களுக்குப் பாரிய இழப்பை வைஸ் அட்மிரல் கிளான்சி பெர்னாந்து அவர்கள் ஏற்படுத்தியிருந்தார் என்பது யாவரும் அறிந்ததே. இந்தியக் கடற்படை விடுதலைப் புலிகளுக்கெதிராக எப்படிச் செயற்பட்டு வந்ததோ அதே போன்று இவரும் சிலவேளைகளில் செயற்பட்டுவந்தார். இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்திய - இலங்கை கடற்படையினர் இணைந்து செயற்பட்டது விடுதலைப் புலிகளுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதன்மை நிலப்பரப்புக்கும் குடாநாட்டுக்கும் இடையே நீரேரியில் பிரயாணம் மேற்கொள்ளும் மக்களிடமிருந்து பெறப்படும் பணம் இவருடைய நடவடிக்கை மூலம் தடைப்பட்டதால் விடுதலைப் புலிகள் போரை முன்னெடுத்துச் செல்ல அவசியமாகவிருக்கும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

தேர்ந்தெடுத்த நேரம்? தாக்குதலை மேற்கொள்பவர்க்கு சந்தர்ப்பத்தையே தனக்கு முக்கியமானதாகக் கருதியிருக்கக்கூடும். அதேவேளை தாக்குதலை மேற்கொள்ளும் நேரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு வேறு விடயங்களையும் கவனத்தில் எடுத்திருக்கலாம். தாக்குதலை மேற்கொள்ளும்போது ஏன் ஆகக்கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என நினைத்திருக்கலாம். எக்ஸ்போ (Expo) பொருட்காட்சிக்கு வருகை தந்த பெருந்தொகையான வெளிநாட்டு வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் இலங்கையில் இருந்த நேரம் நல்லதருணமென அவர்கள் கணித்திருக்கலாம். நியூசிலாந்திலிருந்து துடுப்பெடுத்தாடுவதற்கு இலங்கைக்கு வந்த அணி திரு. கிளான்சி பெர்னாந்து கொல்லப்பட்டவுடன் நடந்துகொண்டவிதம் இதற்கு உதாரணமாகவிருக்கின்றது. இலங்கை அரசியல் தலைவர்களுக்கிடையே விரிசல் நிலவுவதையும் மேல்மட்டச் சிங்களச் சமூகத் தவரிடையே பிளவுகள் இருப்பதையும், அரசியல் கட்சிகள் பிளவு

பட்டு வருவதையும் விடுதலைப் புலிகள் தங்கள் கவனத்தில் எடுத்திருப்பார்கள். படையத்திற்குப் பெரிய இழப்பை ஏற்படுத்துவதன்மூலம் அவர்கள் வடக்கில் நடாத்தவிருக்கும் போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தக்கதருணம் வந்துவிட்டதென இவர்கள் கருதியிருப்பர். வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி போல் விடுதலைப் புலிகள் நினைத்தபடி நடக்காத நாட்களும் சில உண்டு.

மூன்று தொப்பிகள் [பதவிகள்]

இந்த உண்மைகளை விளக்கத் தேவையில்லை.

பயங்கரவாதம் இந்த நாட்டில் இருக்கும்வரை தாக்குதல் பயமுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என தனது ஒரு தொப்பியை அணிந்துகொண்டு பிரதமராக இருக்கும் திரு. டி. விஜயதுங்க அவர்கள் கூறியுள்ளார். பிரதமர், நிதியமைச்சர், காப்பு இணை அமைச்சர் என்னும் மூன்று தொப்பிகளை இவர் அணிந்து வகிக்கின்றார். என்பது யாவரும் அறிந்ததே. தீவிரப்போக்கில்லாதவரும் தீங்கிழைக்கும் சபாவம் இல்லாதவருமான திரு. விஜயதுங்கா அவர்களை, நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகள் அல்லாது காப்பு இணை அமைச்சர் பதவியே முதன்மைபெறச் செய்கின்றது.

ஐலண்ட் செய்தித் தாளில் வந்த தலையங்கம் முன்னைய தலைமுறையினரான வாசகர்களையும் பத்திரிகையாசிரியர்களுக்கும் பழையவற்றை நினைவுகூரச் செய்யும்.

“நாட்டில் பயங்கரவாதம் உச்சநிலையில் இருக்கும் பொழுது பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தவிர்க்கமுடியாது” என பிரதமர் கூறியதாக நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஐலண்ட் செய்தித் தாளில் வெளியிடப்பட்டுள்ளது.

“மக்கள் இறப்பதைத் தவிர்க்க முடியாது” என்ற விளக்கத்தேவையில்லாத உண்மையை பத்து ஆண்டுகளுக்கு முன் சுகாதார அமைச்சின் மேலாளர் ஒருவரோ அல்லது அதன் அமைச்சரோ மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

“போர் படையினரிடம் மாத்திரம் விட்டுவிடக்கூடிய ஒரு சிறிய விடயமல்ல” என ரலிறன்ட் (Talleyrand) அவர்கள் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகைகளில் தவறாது வெளியிடப்படுவதும் மறுப்புத் தெரிவிக்காததுமான செய்திகளை நோக்குகையில், படைத் தளபதிகள் தாங்கள் ஆற்றும் கடமைகளில் முரண்படுவதும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கா திருப்பதும், மிகவும் பொறுப்பு வாய்ந்த போரை இவர்கள் ஒரு பகுதி நேரக் கடமையாகக் கருதுவதுபோல் தோன்றுகின்றது.

தே. க. 4

**மாகாணங்களுக்கு
அதிக அதிகாரங்களை வழங்கும்
கனடாவின் புதிய சீர்திருத்தங்கள்**

ஆர். பாரதி

(வீரகேசரி, 26 - ஒக்டோபர் 1992)

கனேடிய அரசியலமைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய மாற்றங்களுக்கு கனடாவின் பிரதமரும், மாகாண பிரதம அமைச்சர்களும், பிராந்திய அரசாங்கத் தலைவர்களும், நான்கு தேசிய பழங்குடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஏகமனதான ஆதரவை வழங்கியுள்ளனர்.

125 வருடங்களின் முன்னர் கனடா உருவாக்கப்பட்ட இடமான எட்வர்ட் தீவிலுள்ள சார்லோட்ரவுணில் இது தொடர்பான உடன்பாட்டில் அவர்கள் கையொப்பமிட்டனர். இதனால் இந்த ஒப்பந்தம் "சார்லோட்டின் உடன்படிக்கை" என அழைக்கப்படுகின்றது.

சகல பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான இந்த உடன்பாடு, கனடாவின் பிளவுபட்டுள்ள மக்களையும், பிராந்தியங்களையும் பொறுத்தவரை அதற்குள்ள தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாகவுள்ளது. இது நீண்ட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளின் மூலமாகவும், பாரியளவிலான பொதுமக்களுடைய ஆலோசனைகள் மூலமாகவும் எட்டப்பட்டது.

அரசியலமைப்பை முற்று முழுதாக மாற்றம் செய்வதற்கான அடிப்படை ஒன்றை இது ஏற்படுத்துவதாகவுள்ளது. புதுப் பித்துப் பலப்படுத்தப்பட்ட ஒரு சமஷ்டி முறையில் பிரஜைகளை ஒற்றுமைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலகின் மிகவும் வெற்றிகரமான நாடு என்ற அந்தஸ்தை

கனடாவுக்குப் பெற்றுக்கொடுக்கும் ஐ. நா. அபிவிருத்தித் திட்டத்தில் வாழ்வதற்கு மிகவும் சிறந்த இடம் என கனடா கருதப்படுகின்றது.

கனடாவின் ஒரே ஒரு பிரெஞ்சு மொழிபேசும் மாநிலமான கியூபெக்கின் பிரதமர் உட்பட கனடாவின் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத் தலைவர்கள் அனைவரும் இதற்கு தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். 1982 ஆம் ஆண்டு அமுல்செய்யப்பட்ட அரசியலமைப்பு உடன்பாட்டை கியூபெக் மாநிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமஷ்டி அரசியல் மட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகளும், பிரிட்டிஷ் கொலம்பிய, கியூபெக் மாநில எதிர்க்கட்சிகள் தவிர்ந்த ஏனைய மாநிலங்களின் எதிர்க்கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டன. கியூபெக்கில் பிரிவினைக்கு ஆதரவான இரண்டு கட்சிகள் இதனை எதிர்த்தன.

இவ்வாறான ஒரு நிலைமையில் இப்புதிய உடன்பாடு அக்டோபர் 26 ஆம் திகதி கனடிய மக்களுடைய கருத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படுகின்றது. இந்த வாக்கெடுப்பின்போது, “1992 ஆகஸ்ட் 28 ஆம் திகதி எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கனடாவின் அரசியலமைப்பு புனரமைக்கப்பட வேண்டுமென்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?” என்ற கேள்விக்கு கனடிய மக்கள் பதிலளிப்பார்கள்.

இவ்வாக்கெடுப்பு தொடர்பான பிரசாரங்கள் மிகவும் மும்முரமாக நடைபெற்று இப்போது முடியும் தறுவாய்க்கு வந்துள்ளது. இதனுடைய பெறுபேறுகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்ற போதிலும், மாநிலப் பிரதமர்கள் பலர் இதன் அடிப்படையிலேயே தாம் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் கொள்கை ரீதியாக இந்த வாக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கியூபெக் விவகாரம்

அரசியலமைப்பில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள இந்த மாற்றத்தில் ‘கனடா சரத்து’ என்பது முக்கியமானதாகும். கியூபெக் சமுதாயத்தின் தனித்துவத்தை இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. இந்தச் சமுதாயம் கியூபெக் மாநில

வத்தில் பிரெஞ்சு மொழியைப் பெரும்பான்மையாகப் பேசும் ஒரு சமுதாயமாக உள்ளது.

கனடா முழுவதிலும் சிறுபான்மை மொழியை ஏற்றுக் கொண்டு அபிவிருத்தி செய்வதன் மூலம் சமஷ்டி அரசும் மாகாண அரசும் கியூபெக் சமுதாயத்திற்கு தனி அந்தஸ்து கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியும். இதன்படி கியூபெக் மாநிலத்தில் சிறுபான்மை மொழியாகவுள்ள ஆங்கிலத்தையும் அதற்கு வெளியே சிறுபான்மை மொழியாகவுள்ள பிரெஞ்சுயும் ஏற்றுக் கொண்டு அதனை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கனடா சரத்து பழங்குடி அரசாங்கங்களையும் தெளிவான முறையில் அங்கீகரிப்பதாகவுள்ளது. அரசாங்கத்தின் மூன்றாவது கட்டளையாக இது ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் கனடிய அந்தஸ்தையும் இது அடையாளம் காட்டுகின்றது. பாராளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதுடன், தனிப்பட்ட மற்றும் கூட்டு மனித உரிமையையும், சாதி-இன சமத்துவத்தையும், ஆண்-பெண் சமத்துவம் மற்றும் மாகாணங்களுக்கான 20 அந்தஸ்து ஆகியவற்றையும் இது அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.

அமைப்பு மாற்றங்கள்

பொதுவாக எல்லா சமஷ்டி அமைப்புகளிலும் காணப்படுவதைப் போல கனடாவின் பாராளுமன்றம் இரண்டு சபைகளைக் கொண்டுள்ளது. பொதுச்சபை சனத்தொகை அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. இரண்டாவது சபையான செனட்டின் உறுப்பினர்கள் சமஷ்டி அரசால் நியமிக்கப்படுகின்றனர்.

புதிய உடன்பாடு இந்த அமைப்பிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக செனட்டிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் அதற்கு தெரிவு இடம்பெறும். ஒவ்வொரு மாகாணங்களும் ஆறு செனட்டர்களையும், பிராந்தியங்கள் ஒவ்வொரு செனட்டர்களையும் கொண்டிருக்கும். இந்த மேலதிக இடங்கள் பழங்குடியினரின் நலனைப் பேணுவதற்காக இருக்கும்.

முக்கியமாக தற்போதுள்ளதை விட அதிகளவு அதிகாரங்களை செனட் கொண்டிருக்கும்.

பழங்குடி சுயாட்சி

புதிய உடன்படிக்கை தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, பழங்குடி மக்களின் கருத்துக்களுக்கும், அபிலாஷைகளுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டது. பழங்குடி மக்கள் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகளையோ அதிகாரங்களையோ பெற்றிருக்கவில்லை என்பதை கண்டிய மக்கள் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அவர்கள் சமூக பொருளாதார அரசியல் விடயங்களிலும் பாதகமான நிலைமையிலேயே இருந்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் வேறு எந்த நாட்டிலும் பழங்குடியினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

முதலாவதாக பழங்குடியின மக்கள் சுய அரசாங்கம் ஒன்றைக் கொண்டிருப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதை இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்கின்றது. பழங்குடி அரசுகள் தமதுநீதி ஆதிக்கம் கொண்ட பிரிவுகளைக் கொண்டிருக்கும். இது சமஷ்டி மற்றும் மாகாண அரசுகளுடனான பேச்சுவார்த்தையின் மூலம் வரையறுக்கப்படும். இந்தப் பேச்சுவார்த்தை மூலமான உடன்படிக்கைகள் மூலமாக சுய-அரசாங்கங்கள் நாடுமுழுவதும் மாறுபட்ட ஒரு வடிவத்தை எடுத்தும், இது ஒவ்வொரு தனிப்பட்ட பழங்குடி குழுக்களின் அவசியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரு ஐந்துவருட காலத்தின் பின்னர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.

அதிகாரப் பகிர்வு

1867 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மாகாண அரசுகளுக்கும், சமஷ்டி அரசுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டிருந்தது. ஆனால், சமஷ்டி அரசே மாகாணங்களின் நீதித்துறைக்கான பணத்தைச் செலவிட்டது. இதனால் பொறுப்புக்கள் சேவைகளைப் பொறுத்த வரை ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் தன்மை வளர்ச்சியடைந்தது.

இதனால் புதிதாக எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை இதில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. முக்கியமான ஆறுவிடயங்களில் அவற்றின் மீதான கட்டுப்பாட்டை மாகாண அரசுகளிடமே விடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அதற்கான நிதி உதவியை சமஷ்டி அரசு வழங்கும்.

கலாசாரத்தைப் பொறுத்தவரையிலும் அதற்கான கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே கொண்டிருக்கும். ஆனால், மத்திய கலாசார நிலையம் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். கடைசியாக ரூடியேறியோரைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பிராந்திய அபிவிருத்தி தொடர்பாகவும் அதிக அதிகாரங்களை மாகாணங்கள் கொண்டிருக்க விரும்பினால் அது தொடர்பாக சமஷ்டி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

கனடிய அரசியலமைப்புக்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த மாற்றங்கள் தொடர்பான கனடிய மக்களின் விருப்பம் என்ன என்பதை எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு தெரிவிக்கும். கனடிய மக்கள் இதற்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.



குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு படிப்பது என்பது கூட. மனதின் படைப்பு உணர்வை திசை திருப்பி விட்டுவிடக் கூடும். ஓராளமாகப் படித்துக்கொண்டு, முளையைச் சுயசிந்தனைக்குப் பயன்படுத்தாமல் இருப்பவனுக்கு, சோம்பேறித்தனமான கற்பனைகள் செய்வதை பழக்கப்படுத்திவிடும்.

குருமான் ஒரு மறுதலிப்பு!

கனடிய சர்வஜன வாக்கெடுப்புக் குறித்து

ஓர் ஆய்வு !

(வீரகேசரி வார வெளியீடு)

1-11-92

கலாநிதி நீலன் திருச்செல்வம்

கனடாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்பு நெருக்கடி இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் அக்கறையுடன் நோக்கக்கூடிய ஒரு விவகாரமாகும்.

'சார்லெட்டவுன் உடன்படிக்கை' (Charlotte Town Agreement) என அழைக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்த உடன் பாட்டை கனடியர்கள் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் நிராகரித்திருக்கின்றார்கள். இதன் விளைவாக கனடாவின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு எதிர்காலம் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதுடன் ஒரு தேசஅரசுகளின் 'உயிர்வாழ்வு' இப்போது கேள்விக்குரியதாகியிருக்கிறது. விரிவான பகிரங்க பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனை கலப்புகளின் பின்னரேயே சார்லெட்டவுன் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது. இதில் கனடாவின் வேறுபட்ட மாகாணங்களும் அரசியல் கட்சிகள் இனக்குழுக்கள் மற்றும் கனடாவின் பூர்வீக மக்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் உள்ளவர்கள் பல்வேறு காரணங்களுக்காக கனடாவின் அரசியல் நிகழ்வுகளை மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வந்திருக்கிறார்கள். முதலாவதாக, கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையே வெளிப்படையான ஒற்றுமைகள் பல

இருக்கின்றன. கனடா இருமொழிக் கொள்கை மற்றும் பல்கலா கார தன்மை மீது பற்றுறுதி கொண்ட இரு தேசிய இன சமுதாயமாகும். சமஷ்டி அரசியலமைப்பைக் கொண்ட கனடா மனித உரிமைகள் தொடர்பாக உறுதியான அத்தியாயங்களையும் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் உத்தியோகபூர்வமொழி ஆணைக்குழு இலங்கையில் அதையொத்த சட்டவாக்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது. இலங்கையில் வரையப்பட்டிருக்கும் 'மனித உரிமைகள் ஆணைக்குழு சட்ட நகலும் கனடிய சட்டவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே. குடிவரவு மற்றும் அரசியல் தஞ்சம் தொடர்பாக ஒரு தாராள போக்குடனான கொள்கையையே கனடா கடைப்பிடிக்கிறது. அத்துடன் 1983 க்கு பின்னர் இலங்கையர்கள் பலர் கனடாவுக்கு சென்றிருக்கிறார்கள். டொரண்டோ பகுதிக்குள் மாத்திரம் சுமார் 80 ஆயிரம் இலங்கையர்கள் குறிப்பாக தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது.

இந்த அரசியலமைப்பு ஏற்பாடுகள் இருக்கின்ற போதிலும் கூட கனடா நெருக்கடிகளை எதிர்நோக்குவதற்கு காரணம் பிரஞ்சு மொழி பேசும் கனடியர்களை சமாதானப்படுத்த முடியாமல் இருப்பதேயாகும். இணக்கப்பாடொன்றுக்குள் பிரெஞ்சு மொழி பேசும் கனடியர்களை கொண்டுவருவதென்பது தொடர்ந்தும் சங்கடமானதாகவே இருந்துவருகிறது.

செல்வாக்கைப் படிப்படியாக பெற்று வந்த பிரிவினைவாத இயக்கம் ஒன்று கியூபெக் மாகாணத்தில் இருந்தது. அதேவேளை, கியூபெக்கின் தனித்துவமான தன்மையை அங்கீகரிக்கக்கூடிய கணிசமான அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென கூடுதலான அளவுக்கு மிதவாதப் போக்குடைய பிரெஞ்சு கனடியர்கள் கோரிநின்றார்கள்.

கனடாவின் பிரதமர் பிரையன் மல்ரோனி நாட்டின் சகல மாகாணங்களின் பிரதமர்களுடனும் மிகவும் அவதானமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வகுத்த 'மீச்லேக்' உடன்படிக்கையும் (Meech Lake Accord) தோல்வியிலேயே முடிவடைந்தது. (பழைமைவாதப் போக்குடைய) ஆங்கிலம் பேசும் மாகாணங்களிடம் இருந்து வந்த எதிர்ப்பே 'மீச்லேக்' உடன்படிக்கை தோல்வி அடைய பெருமளவுக்குக் காரணமாகியது.

இதையடுத்து புதியதோர் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சார்லேட்டவுண் உடன்படிக்கையில் முடிவடைந்த இந்த முயற்சி பின்வரும் குணம்சங்களைக் கொண்டிருந்தது.

முதலாவதாக சார்லேட்டவுண் உடன் படிக்கையானது மீசுலேக் உடன்படிக்கையைப் போலன்றி பரந்தளவிலான பகிரங்க பேச்சுவார்த்தைகள் ஆலோசனை கலப்புக்களை அடிப்படையாகக் கொண்டே வகுக்கப்பட்டது.

இரண்டாவதாக, இது பிரெஞ்சுமொழி பேசும் கனடியர்களின் பிரச்சினைகளை மாத்திரம் கவனத்தில் எடுக்கவில்லை. கனடாவின் பூர்வீகக் குடிகளின் (Aboriginal People) பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முயன்றது. காணி விவகாரங்களிலான அரசியல் பங்கேற்புக்கு உரிமை வேண்டுமென்ற தங்களது கோரிக்கையையும் தாங்களும் சுமத்துவதாக நீதியாக நடாத்தப்பட வேண்டும் என்ற உரிமைக்குரலையும் முன்னைய அரசியல் அமைப்பு ஏற்பாடுகள் அலட்சியம் செய்துவிட்டதாகவே பூர்வீகக் குடிகள் உணர்ந்தனர். மூன்றாவதாக பிந்திய இந்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் கனடிய சமுதாயத்தின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும் அடிப்படைப் பண்புகள் மீது கவனம் செலுத்தவும் முயற்சி செய்தது. இனரீதியான தாராள வாதம், மொழியியல் இரட்டைத்தன்மை, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சமத்துவம் மற்றும் தனிப்பட்டவர்களினதும் குழுக்களினதும் உரிமைகள் மீதான பற்றுறுதியும் கடப்பாடும் இந்தப்பண்புகளில் அடங்குகின்றன.

இது தவிர இந்த உடன்படிக்கை கியூபெக்கை ஒரு தனித்துவமான சமூகம் என்று அங்கீகரிக்கவும் முயற்சி செய்தது. அத்துடன் கியூபெக்கின் தனித்துவம் அதன் மொழி, அதன் உன்னதமான கலாசாரம் மற்றும் அதன் வித்தியாசமான சட்ட அமைப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற அம்சத்தையும் உடன்படிக்கை அங்கீகரித்தது. கியூபெக்கின் தனித்துவத்தைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்குமான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்பது அரசியல் அமைப்பரீதியாகவே அங்கீகரிக்கப்படுவதற்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

கனடாவின் அரசாங்க அமைப்பு முறையை மீளமைப்பது தொடர்பான வேறு பல அம்சங்களும் இந்த சீர்திருத்தத்திட்டத்திலே அடங்கியிருந்தன. ஒவ்வொரு மாகாணமும் 6 செனட்டர்களையும் ஒவ்வொரு பிராந்தியமும் ஒரு செனட்டரையும் தெரிவு செய்வதற்கு ஏதுவாக செனட்சபை மறுசீரமைக்கப்படவிருந்தது. செனட்டின் அதிகாரங்களை கணிசமான அளவு அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. அதே போலவே பிரெஞ்சு

மொழியை அல்லது பிரெஞ்சு கலாசாரத்தைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு சட்டமும் நிறைவேற வேண்டுமானால் இரட்டைப் பெரும்பான்மைப் பலத்துடனேயே அதைச் செய்யவேண்டும் என்றும் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டன. அதாவது அத்தகையதொரு சட்டமூலத்தை சகல செனட்டர்களும் அங்கீகரிக்கவும் வேண்டும். பின்னர் பிரெஞ்சு மொழிபேசும் செனட்டர்களின் அங்கீகாரத்தையும் அது தனியாகவும் பெறவேண்டும். ஜனப்பிரதிநிதிகள் சபையில் (House of Commons) கியூபெக் மாகாணத்துக்குக் குறைந்தபட்சம் 25 சதவீத ஆசனங்களை உத்தரவாதப்படுத்துவதற்கேதுவாக அச்சபையின் உள்ளடக்கமும் மாற்றி அமைக்கப்படவிருந்தது. உயர் நீதிமன்றத்தின் (Supreme Court) 9 நீதிபதிகளில் 3 பேர் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அந்த நீதிமன்ற அமைப்பும் மாற்றி அமைக்கப்படவிருந்தது.

சுதேசிய கனடியர்களான பூர்வீகக் குடிகளுக்கு நீதி வழங்குவதை நோக்கமாக கொண்ட விரிவான ஏற்பாடுகளும் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தில் இருந்தன. சுயாட்சிக்கான அவர்களது உரிமையும் நிலத்தை உடைமை கொள்வதற்கான அவர்களின் உரிமையும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்தக்கோட்பாடுகளுக்கு நடைமுறை ரீதியான செயற்தன்மையைக் கொடுப்பதற்காக ஐந்து வருடகால மாறுதல் கால கட்டத்தின் போது (Transitional Period) கனடா பூராகவுள்ள பூர்வீக சமூகங்களுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளும் சீர்திருத்த திட்டத்திலே வகுக்கப்பட்டிருந்தன. இவங்கையர்கள் மிகுந்த அக்கறையுடன் அவதானிக்கக்கூடிய இன்னொரு அப்சமுட இருக்கிறது. அதாவது குடிவரவுபற்றும் தொழில் சந்தை அபிவிருத்தி தொடர்பான விவகாரங்களிலும் கலாசாரம் தொடர்பான விவகாரங்களிலும் மாகாணங்களுக்கு மிகவும் கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்படவிருந்தன. அத்துடன் காடுவளர்ப்பு, சுரங்கத்தொழில் துறை மற்றும் உல்லாசப்பிரயாணத்துறை ஆகியவற்றிலும் பிரத்தியேகமான நியாயாதிக்கங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படவிருந்தன. செனட் சபையின் உறுப்பினர் தொகையில் (Composition) எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய வேண்டுமானால் அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் அரசியல் அமைப்புத் திருத்தம் அமைந்திருந்தது. பிரெஞ்சு கனடியர்களுக்கும் கனடாவின் பூர்வீகக் குடிகளுக்கும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு நம்பிக்கையை ஊட்டி அதை மீளவும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு விரிவான முயற்சியாகவும்

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட கனடாவின் சர்வசன வாக்கெடுப்பு முடிவுகள்

எஸ். கே. குமரகுரு

(22-11-1992 வீரகேசரி)

கனடா அரசியலமைப்புத் திட்டத்தை திருத்தியமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட சாளற்றவுன் உடன்படிக்கையை சர்வசன வாக்கெடுப்பின் போது கனடியர்கள் நிராகரித்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் அடுத்து என்ன என்ற வினாவையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணமில்லாமலும் இல்லை. ஏனெனில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதி நிலைக் கோரிக்கையாளர்களாகவும் குடிவரவாளர்களாகவும் வந்து, நீரந்தர வசிட்பிடவுரிமை, குடியுரிமை பெற்று கியூபெக் உட்பட கனடா முழுவதும் வசித்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள வினா சமஷ்டிக் கனடா தொடர்ந்து நிலைக்குமா என்பதே.

அக்டோபர் 26ஆம் திகதி காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை வாக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து கம்பியூட்டர் மூலம் வாக்குகள் கணிச்கப்பட்டு மாகாணரீதியிலும் பின்பு நள்ளிரவுக்கு முன்பே இறுதி முடிவும் அறிவிக்கப்பட்டது. சாளற்றவுன் உடன்படிக்கையை ஆதரித்து 45 வீதத்தினரும் நிராகரித்து 54 வீதத்தினரும் கனடா முழுவதும் வாக்களித்திருந்தனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனடாவின் பிரதமர் பிரையன் மஹ்ரோனி தேசிய தொலைக் காட்சியில் உரையாற்றும் போது, மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அடுத்த தேர்தல் வரைக்குமுள்ள தனது அரசாங்க

கத்தின் பதவிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முழுக்கவனமும் செலுத்தப்படும் என்று கூறியதுடன் “சாளற்றவுன் உடன்படிக்கை வரலாறாகி விட்டது” என்றும் தெரிவித்தார். பிரதமர் மல்ரோனி அவர்களால் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் போன மீச்லேக் (Meech Lake Accord) உடன்படிக்கைக்கு நேர்ந்த கதியே சாளற்றவுன் உடன்படிக்கைக்கும் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வெற்றிக்களிப்பில் காணப்பட்ட கியூபெக் சுயாட்சிக் கட்சித் தலைவர் ஜாக்ஸ்பரிசு (Jacques Parizeau) கருத்துத் தெரிவிக்கும் போது, இ-போது எமக்கு என்ன வேண்டாம் என்று தெரியப்படுத்தியுள்ளோம்; அடுத்த முறை எமக்கு என்ன வேண்டுமென்று தெரியப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மாகாணங்கள்	ஆம் (%)	இல்லை (%)
ஒன்றாயியோ	49.8 %	49.6 %
நியூபவுண்லாண்ட்	63	37
நியூ பிரவுன்ஸ்விக்க்	61	38
பிரின்ஸ் எட்வேட் ஐலண்ட்	74	26
நோதவெஸ்ட் ரெரட்ரோறிஸ்	59	40
கியூபெக்	42	55
நோவஸ் கோஸியா	49	51
பிரிட்டிஷ் கொலம்பியா	32	68
அல்பேட்டா	40	60
கனடாக்காவான்	45	55
மன் றீறாபா	38	62
யூகோன்	44	55
கனடா	45	54

(மூலம்: “த மொன்றியல் கசட்”)

பூர்வீகக் குடிகளின் தலைவர்களில் ஒருவர் தேர்தல் முடிவுகள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் “கனடியர்கள் எம்மை சுய அரசு அமைக்க என்றுமே விடப் போவதில்லை. அதை நாங்களே எடுத்துக் கொள்ளப்போகின்றோம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு முடிவுகளை அவதானிக்கும் போது கனடாவின் ஐந்து மாகாணங்கள் ஆம் என்றும், ஏழு மாகாணங்கள்

'இல்லை' என்றும் தெரிவித்துள்ளன. இதன் மூலம் சான்றறவுன் உடன்படிக்கை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. கனடாவின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான யோசனைக்கு இம்முடிவு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ள போதும் கியூபெக் தனிநாட்டுக் கோரிக்கைக்கு என்ன பதில் என்பது தொடர்கதையாகவே உள்ளது.

ஒன்றாயிரே மாகாண வாக்காளர்கள் 2 வீத வித்தியாசத்தில் கிட்டத்தட்ட ஐப்பதுக்கு ஐப்பது என்று வாக்களிக்க பிரின்ஸ் எட்வேட் ஐலண்ட் வாக்காளர்கள் 74 வீதம் 'ஆம்' என்று வாக்களித்துள்ளனர்.

மறுபுறம் எதிர்பார்த்தபடி கியூபெக் வாக்காளர்களில் 5 வீதமானவர்கள் 'இல்லை' என்று வாக்களித்துள்ளனர். 85 வீதமான பிரஞ்சு கலாசாரிகளைக் கொண்ட கியூபெக் மாகாண முடிவையும் விட 95 வீதம் ஆங்கிலக்கலாசாரிகளை உள்ளடக்கிய பிரிட்டிஷ் கொலம்பிபாவில் 68 வீதமானோர் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதுவே மிகக் கூடுதலான 'இல்லை' வாக்கு வீதமாகும். இதனுடன் அல்பேட்டா (60 வீதம்) சாஸ் கச்சவான். (55வீதம்) மனிற்றோபா 62 வீதம் நோவா ஸ்கோஷியா (51வீதம்) என்பனவும் 'இல்லை' என்று வாக்களித்துள்ளன.

உடன்படிக்கை மூலம் வழங்கப்படும் அரசியலமைப்பு அதிகாரங்கள் தமது அபிவிருத்திகளைப் பூர்த்தி செய்யவில்லை. எனவே தான் அதனை நிராகரித்துள்ளோம் என்று கியூபெக் பிரிவினைவாதிகள் குழு கருத்து வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் பெருமளவு விவசாய உற்பத்தித்துறையை முழுமையாகக் கொண்ட மேற்கு மாகாணங்களில் தற்போது செல்வாக்குப் பெற்றுவுரும் சீர்திருத்தக்கட்சியின் தலைவர் பிரேஸ்லர்ன் மனிங்கருத்துத் தெரிவிக்கையில் உடன்படிக்கையின் மூலம் கியூபெக் மாகாணத்துக்கு வழங்கப்படும் அதிகாரம் மேற்கு மாகாணங்களை மேலும் பின்னடைச்ச செய்யும். எனவே 'இல்லை' என்று வாக்களிக்கும் படி வேண்டினோம் என்கிறார்.

இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால் கியூபெக் மாகாணத்தவர் எதிர்பார்த்த அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றோம் என்று கூற ஆங்கிலக்கலாசாரிகளோ அளவுக்கு அதிகமாக அதிகாரம் வழங்கப்படுவதால் எதிர்க்கின்றோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு இருந்த போதும் அரசியல், மொழி ரீதியாக வேறுபட்ட கொள்கை

களையுடைய ஆங்கிலக் கனடியர்களும், பிரஞ்சுக் கனடியர்களும் தேசிய ரீதியில் ஐக்கியப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. இது 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை உணர்த்துகின்றது.

கனடாவின் பூர்வீகக்குடிகளான செவ்விந்தியர்கள் முழு மையாக வாழும் மாகாணங்களாக யூகோன், நோத்வேஸ்ட் ரெரட்ரோறிஸ் என்பன விளங்குகின்றன. கனடாவின் மூத்த பிரஜைகளாக இவர்கள் இருக்கின்ற போதும் இது வரையும் சுயாட்சி அதிகாரம் வழங்கப்படாது மத்திய அரசால் தொடர்ந்தும் ஆளப்படும் இனமாகவே உள்ளனர். புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் சுயாட்சி வழங்கப்பட இருந்தது ஆனால் வாக்கெடுப்பின் போது நோத்வேஸ்ட் ரெரட்ரோறிஸ் வாக்காளர்களில் 59வீதமானோர் ஒப்புத்ததை ஆதரித்து வாக்களிக்க யூகோன் பிரதேச வாக்காளர்களில் 55 வீதமானோர் உடன்படிக்கையை நிராகரித்து வாக்களித்துள்ளனர். இது பூர்வீகக் குடிகள் இரு அணியில் பிரிந்துள்ளதைக் காட்டுகின்றது.

கனடாவின் மிகப்பெரிய நகரங்களாக ரொறன்ரோ மொன்றிடல் என்பன விளங்குகின்றன. ரொறன்ரோவில் வசிக் குழ் பிரஞ்சுக் கனடியர்களும் மொன்றியலில் வசிக் குழ் ஆங்கிலக் கனடியர்களும் 'ஆம்' என்று வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் தொடர்ந்து சமஷ்டி அரசுடைய கனட நிலைக்கும் என்பது அவர்கள் எதிர்பார்க்கையாக இருந்தது.

சர்வசன வாக்கெடுப்பானது சாளற்றவுன் உடன்படிக்கைக்காக நடத்தப்பட்ட பே தும் பிரதமர் பிரையன் மட்ரோவியின் தலைமையிலான கன்சவேட்டிக்கட்சி அரசாங்கத்தின் ஆட்சியை மதிப்பிடும் தேர்தலாக இதனைக் கொள்ளலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதாவது கனடா இன்று எதிர்நோக்கும் பொருளாதார மந்தம், பிரதமரால் செய்யப்பட்ட அமெரிக்கா - டெக்ஸிக்கோ - கனடா எனும் திறந்த வர்த்தக உடன்படிக்கை (Nafta) யைத் தொடர்ந்து ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு, 1991இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொருட்கள் சேவைகளுக்கான வரி (Goods and Service Tax) என்பனவற்றால் வெறுப்படைந்த மக்கள் மட்ரோனி அரசாங்கத்துக்கு காட்டிய எதிர்ப்பாகவே உடன்படிக்கையை நிராகரித்துள்ளனர் என்று கருத வேண்டியுள்ளது.

இந்த முடிவிற்படி அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் கன்சவேட்டிக் கட்சி மீண்டும் பதவிக்கு வருமா என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது.

சமஷ்டி அமைப்புடைய கனடா நாட்டை தொடர்ந்தும் பாதுகாக்கும் நோக்குடன் தம் எதிர்கால அரசியல் நலனைக் கருத்தில் கொள்ளாது பிரதமர் மல்ரோனி எடுத்த நடவடிக்கையே சாளற்றவுன் உடன்படிக்கையாகும்.

அரசாங்கத்தினதும், பிரதான எதிர்க்கட்சிகளான லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி என்பவற்றின் ஆதரவுடன் கடுமையான பிரசாரத்துடனும் பெரும் பணச்செலவுடனும் நடாத்திய சர்வசன வாக்கெடுப்பின் போது கனடியர்கள் அளித்த தீர்ப்பானது பிரதமர் மல்ரோனிக்கு மட்டுமன்றி கனடாவை விரும்பும் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியுடன் பிரஞ்சுக் கனடியர் அல்லாத பல இன கலாசாரத்தையுடைய குடிவரவாளர்களும் கனடியப் பிரஜைகளும் வேறு மாகாணங்களுக்கு இடம் பெயர ஆயத்தமாகின்றனர்.

அதேவேளை கனடியர்கள் வழங்கிய தீர்ப்பானது சமஷ்டிக் கனடாவை தொடர்ந்து பாதுகாக்குமா அல்லது வட அமெரிக்கா கண்டத்தில் கியூபெக் என்னும் புதிய நாடு உருவாகுமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டியுள்ளது. ○

இந்தப் பூமியில் நான் இடம் பிடித்திருக்கிறேன்ல்லவா அதற்கு நான் செலுத்தும் வாடகைதான் சுபுதாயப்பணி என்பது என்னைப் பொறுத்தவரை நல்ல குடித்தனக்காரனாகவே இருக்க விரும்புகிறேன்.

**ஆண்கள் மாத்திரம் குருவானவராக
இருக்கலாம் என ஆங்கிலத்திருச்சபையில்
2000 ஆண்டுகளாக இருந்து வந்த
கட்டுப்பாடு நீக்கப்பட்டது.**

-கன்டி. கவர்லே- (டெயிலி நியூசு, 14-11-92)

நான் இத்தேவாலயத்தை நடத்துகிறேன். பிள்ளைகளுக்கு (திருமுழுக்கு) ஞானஸ்நானம் வழங்குகின்றேன். இறந்தவர்களுக்கு ஈமச் சடங்குகளை நடத்துகின்றேன். ஆனால் நான் ஒரு பெண்பணி என்ற காரணத்தினால் எனது தொழிலில் என்னை ஏற்றுக் கொள்கிறார்களில்லை என ஆங்கிலத் திருச்சபையின் உதவிக்குருவான செல்வி யூன் ஒஸ்போர்ன் (June Osborne) கூறுகிறார்.

தன்னையும் குருவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒஸ்போர்னின் மனந்திறந்த கோரிக்கை, ஆங்கிலத் திருச்சபையை நிருவகிக்கும் குருமாரின் பொதுக் கூட்டத்தின் முன்பு நவம்பர் திங்கள் 11 ஆம் நாளன்று எடுக்கப்பட்டு 70 சதவீதமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, பெண்களும் ஆங்கிலத் திருச்சபையில் குருமாராக ஆகலாம் என அனுமதிக்கப் பட்டது.

வாக்கெடுப்பின் முடிவை அறிந்து கொள்வதற்காக மழையில் நனைந்தபடி நூற்றுக்கணக்கான மக்கள் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்துக்கு (Westminster Cathedral) வெளியே காத்துக் கொண்டிருந்தனர். அத்தவேளையில் இந்த முடிவை அறிந்ததும், அம் மக்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தியபடி மகிழ்ச்சி ஆரவாரஞ் செய்தனர். இந்த வாக்கெடுப்பு, 2000 ஆண்டுகளாக ஆண்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டிருந்த குருத்துவமுறையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

தே. க. 6.

தேவாலய உபகுருமார்கள் அணிந்துகொள்ளும் அங்கியை அணிந்திருந்த பெண் ஒருத்தி இந்த வாக்கெடுப்பின் முடிவை அறிந்ததுப, “என்னால் எனது மகிழ்ச்சியை அடக்கவும் முடியவில்லை, அமுக்கையை நிறுத்தவும் முடியவில்லை” எனக் கூறினாள்.

குருமார்களின் பொதுக்கூட்டத்தில் குழுமியிருந்தோரில் 70 சத வீதத்துக்குச் சற்றுக் குறைவானவர்கள் ஆறு மணித்தியாலங்களாக நடைபெற்ற உணர்ச்சிகரமான விவாதத்தின் பின் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது உலகனைத்திலுமுள்ள ஆங்கிலத் தேவாலயத்தைச் சேர்ந்தோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த முதலாவது பெண் குருவாகச் செல்வி லீ. ரிம். ஓய் (Li Tim Oi) 1944 ஆம் ஆண்டில் சீனாவில் குருத்துவம் செய்யப்பட்டாள். இதற்குப் பின்னர் அமெரிக்காவும், நியூசிலாந்தும், வடக்குத் தெற்கு அயர்லாந்துகளும், அவுஸ்திரேலியாவும் 1962 பெண் உபகுருமார்களையும், 1380 பெண் குருமார்களையும் குருத்துவப்பட்டம் செய்தன.

இந்த வரலாற்று முக்கியத்துவமான வாக்கெடுப்பின் முக்கியத்துவம் பற்றிக் கூறும்போது “யேசுக் கிறிஸ்துநாதர் யூதர்களையும், புறச்சமயத்தவர்களையும் எங்கள் மதத்தில் சேர்த்த போது, திருந்தாதர் பிறறர் அதிர்ச்சியடைந்தது போன்றது” என ஒரு மேற்றிராணியார் கூறினார்.

அதே உணர்ச்சிபூர்வமான நிலை இன்றைக்கும் தோன்றியுள்ளது என கூறும் மேற்றிராணியார், பிற மதத்தினரை எங்கள் மதத்தில் அந்நேரத்தில் சேர்த்தபோது அது பெரியவிடயமாகத் தோன்றவில்லை, ஆனால் அச்செயல் இப்போது நல்ல செயலாகத் தோன்றுகிறது. அது மரபு வழியிலிருந்து விடுபட்ட பாரிய செயலாகும் என மேலும் கூறுகின்றார்.

குருமார்களைச் சேர்த்துக் கொள்ளும் மரபுவழிக் கொள்கைகளை நாம் மீறவில்லை. ஆனால் அக்கொள்கைகளை விரிவுபடுத்திப் பெண்களையும் குருமார்களாகச் சேர்த்துக்கொள்கின்றோம் என அவர் மேலும் கூறுகின்றார்.

ஆங்கிலத் திருச்சபையினர் தங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒரு பகுதியென நம்புவதால் பெண்மணிகளை குருமார்களாகச் சேர்த்துக் கொள்ளும் தீர்மானம் ஆக

கட்டுரைகள்

கிலத்திருச்சபைக்கும், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மிடையே பிரிவினையை ஏற்படுத்தலாம். பெண்மணிகளைக் குருமார்களாகச் சேர்த்துக் கொள்வதென்ற இந்தத்தீர்மானம் இரண்டு திருச்சபைகளும் ஒன்றாக இணைவதற்குத் தடையாக இருக்கும் என பாப்பாண்டவர் இரண்டாவது சின்னப்பர் (Pop John Paul II) அவர்கள் சென்ற மே திங்களில் கன்ரபெரியின் அதிமேற்றிராணியாரான கலாநிதி ஜோர்ஜ் கேறி (Dr. George Carey) அவர்களை எச்சரித்துள்ளார்.

நாம் ஒரு பரிசுத்தமான திருத்தூதர்களின் சபையைச் சேர்ந்தவர்களென நம்புகிறோம் எனப்பெண்களைக் குருமார் ஆக்குவதற்கு எதிராக, இந்த விவாதத்தில் பங்கு கொண்டு வந்தாடிய சாதாரண வாசகர்வட்டத்தைச் சேர்ந்த டொறதி சட்டர்வி கூறுகிறார்.

இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது கடவுளின் செயல் என்று நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆதரவாக வாக்களிப்பவர்கள் வெற்றிபெற்றால் நாம் ஒரு பரிசுத்தமான திருத்தூதர்களின் சபையைச் சேர்ந்தவர்களென்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் பரந்துபட்ட திருச்சபையின் ஒரு பகுதியினர் என அவள் மேலும் கூறுகிறார்.

கிறிஸ்தவ உலகம் முழுவதிலும் பிரிவுகளுக்குள்ளே பிளவுகள் தோன்றும் என்னும் பயப்பிாந்திக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள கில்ட்போர்டிக் மேற்றிராணியார் அதிவணக்கத்திற்குரிய மைக்கல் அடி அவர்கள், “நாங்கள் பிற திருச்சபைகளிலிருந்து கற்கவேண்டியவை பல இருந்தாலும், நாங்களே எங்கள் மனதைத்தேற்றி, நாங்களே வழிவகைகளை உருவாக்கி, நாங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுதான் திருச்சபைகளின் வேற்றுமையிலும் ஒற்றுமையைத் தோற்றுவிக்கும்” எனக் கூறுகின்றார்.

1986 ஆம் ஆண்டு தொடக்கம் இங்கிலாந்துத் திருச்சபையில் பெண்கள் உப குருவானவர்களாகத் திருநிலைப்படுத்தப் பட்டுள்ளனர். வணக்கத்துக்குரிய என்ற சொல்லை அவர்களுக்குப் பாவிக்க முடியும். அத்தோடு அவர்கள் குருமாருக்குள்ள பிரத்தியேகமான அங்கியை அணியலாம். ஞானஸ்நானம் செய்யலாம். திருமணவைபவத்தை நடத்தலாம். ஈமக்கிரியைகளை நிறைவேற்றலாம்.

இப்படியிருந்தும் அவர்கள் ஆன்மீகக் கூட்டங்களில் ரொட்டியும், உணவையும் கொடுத்து இறைவனின் பெயரைச் சொல்லி ஆரீவாதம் வழங்கவோ, பாவமன்னிப்பு வழங்கவோ முடியாது

ஆண் குருமார்களின் பற்றாக்குறையினால் இங்கிலாந்தில் 100 பெண் குருமார்கள் தேவாலயங்களின் பொறுப்பை ஏற்று நடக்கிறார்கள். அவர்களைக் குருமார்கள் என அழைத்தாலும், குருமார்களின் பணியை அவர்கள் செய்து வந்தாலும், சூயிறு தோறும் நடக்கும் திருப்பலிப் பூசைக்கு ஒரு ஆண் போதகரை வரவழைத்து ரொட்டியும், உவையனும் கொடுத்து ஆசிர்வாதம் செய்விக்கவேண்டும்.

ஆனால் காலம் மாறிப்போய் விட்டது. பெண்களைக் குருமார்களாகச் சேர்க்க வேண்டுமெனக் கூறுபவர்கள், நியாயமான முன்னேற்றப் பாதையில் செல்வதென்றால் இறைவனின் கட்டளைகளில் அடங்கியுள்ளவாறு மரபு வழிக்கு ஒத்துப்போக வேண்டும் என்று கூறுகிறார்கள்.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் பெண்கள் அவைந்து திரிந்து போதிக்கவோ, பேசுவோ முடியாததனாலேயே யேசுக் கிறிஸ்து நாதர் ஆண்களைத் தனது சீடர்களாகச் சேர்த்துக்கொண்டார் என அவர்கள் கூறுகின்றனர்.

பெண்களைக் குருமார்களாகத் தேர்ந்தெடுப்பதை எதிர்ப்பவர்கள் புதிய ஏற்பாட்டிலுள்ள சாந்தரோல் அடிசனாரின் கூற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதன்படி தேவாலயங்களில் பெண்கள் அமைதியாக இருக்கவேண்டும். "அத்தோடு சட்டம் கூறுவதுபோல் தேவாலயங்களில் பெண்கள் எழுந்துபேசுவது தவிர்ப்பப்பட்டுள்ளது" அல்லது திமொத்தியில் உள்ளதான Timothy) "ஒரு பெண் ஆணுக்குமேல் செயலுரிமை செலுத்துவதற்கு நான் அனுமதிக்கமாட்டேன், அவள் அமைதியாக இருக்கவேண்டும்" என்பதை எடுத்துக்காட்டுகிறார்கள்.

ஆனால் இதற்கு ஆதரவாகப் பேசுவார்கள், வேறு ஒரு வசனத்தை எடுத்துக்காட்டுகிறார்கள், அதாவது "யூத மன்னரோ கிரேக்க மன்னரோ, அடிமைபெயரோ, சுதந்திரமாவனென்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வேறுபாடு கிடையாது. நீங்கள் எல்லாரும் யேசுவிற்கு அடங்கும்போது ஒருவீரர்" என்பதாகும்.

இக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இங்கிலாந்திலுள்ள தேவாலயக் கூட்டங்களில் 1931 ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்டு, புதன்கிழமை நடைபெற்ற வரலாற்றுப் பெருமைமிக்க குருமன்றப் பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜப்பானின் தாய்நாட்டுக் கொடியும் பாடலும்

சூரியனின் படங்களைச் சித்திரிக்கும் பதாகைகளைப் பண்டைய ஜப்பானிய மக்களில் சில பிரிவினர் 600 ஆண்டு காலத்துக்கு முன்னர் இக்கொடிகளைப் பற்றி எழுதப்பட்ட சுவடிகள் இருந்து வருகின்றன. 1853-54-ம் ஆண்டுகளில் கடற்படைத் தளபதி பெரி (Perry) யின் வருகையின் பின்னர் பாரிய கப்பல்களைக் கட்டுவதற்கு இருதுவந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் ஜப்பானிய வர்த்தகக் கப்பல்களை அடையாளங் காணப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு ஜப்பானின் ஆற்றல் மிக்க சச்சும (S.tsuma) பிரிவினரின் தலைவரான நறி அசகிர சிமசு (Nariakira Sh.mazu) பிரபு அவர்கள் இப்பொழுது பாவனையில் இருக்கும் கொடியை நாட்டின் பாவனைக்கு உகந்ததெனச் சிபார்சு செய்தார்.

இந்தக் கொடியின் அமைப்புப் பற்றியும் ஒரு பிரகடனத்தை அரசு 1870 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதில் இந்தக் கொடியின் நீள அகலம் 10க்கு 5ஆக இருக்கவேண்டும். சூரியனின் விட்டம் அகலத்தில் ஐந்தில் மூன்று பங்கும் மையம் துருவப்பக்கத்துக்கு 100 இல் ஒரு பங்கு அமைவதாக அமைந்துகூட வேண்டுமென்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக்கொடிக்கு எந்தச் சீலையைப் பாவிக்க வேண்டுமென்பது கூறப்படவில்லை. கொடிக்கம்பம் அதேமாதிரி மூங்கிலாலானதாகவும் சிறு சிறு அங்குல இடைவெளிகளில் சுறுப்பு வண்ணம் பூசப்பட்டு, உச்சியில் பொன்நிற வண்ணம் பூசப்பட்ட, பந்து வைக்கப்பட்டும் இருக்கும்.

1860 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜப்பானிய அரசினால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு, அமெரிக்காவுக்குச் சென்று ஜப்பானிய இராசதந்திரிகள் குழுவினால் தங்கள் நாட்டின் அடையாளச் சின்னமாக சூரியனைக்கொண்ட இந்தக் கொடி

முதன்முதலாகப் பாவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் சென்ற குடிவழிப்பதவி வகித்த ஜப்பானிய கப்பற் தலைவனின் பாவிப்புக்காக அமெரிக்க கடற்படைக் கப்பலான 'பெளகற்றன்' (Pow-hatton) ஒதுக்கப்பட்டது இந்தக் கப்பலின் முன்பக்கத்தில் ஜப்பானியக் கொடியும், பின்பக்கத்தில் அமெரிக்கக் கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன.

1972-ம் ஆண்டு ஜப்பானின் முதலாவது புனைவன்டிப் பாதையை ஜப்பானியப் பேரரசர் மெய்ஜி (meiji) அவர்கள் திறந்துவைத்த வைபவத்தில் கினொமறு (Hi-no-maru) என்றழைக்கப்படும் இந்தச் சூரியக்கொடி பாவிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டு முக்கிய வைபவமொன்றில் முதன்முறையாக இக்கொடி பாவிக்கப்பட்டது இவ்வைபவத்திலாகும்.

2) கிமிகாயோ (Kimigayo) என்னும் ஜப்பானின் தாய் நாட்டுப் பாடல் (தேசியகீதம்)

இந்த நாட்டுப்பற்று பாடலின் கிமிகாயோ என்னும் தலைப்பு, "எங்கள் பேரரசரின் ஆட்சி" எனப் பொருள்படும். இப்பாடல் சிறிதாக இருப்பதனால், இப்பாடலைத் திரும்பவும் இருமுறை படிப்பார்கள்.

கிமி க யோ வ
கியோ நிய கியோ நி
ச ச ரெய்சி நொ
இவா ஓ தொ நறி தெ
கொகெ நொ முசு மதெ

திரு. பி. எச். சேம்பர்லின் அவர்கள் இப்பாடலைக் கீழ்க் கண்டவாறு மொழியாக்கம் செய்துள்ளார்.

பத்தாபிரம் ஆண்டுகால மகிழ்ச்சிகரமான ஆட்சி உங்களுடையதாகு எங்கள் பிரபுவே! தொடர்ந்தும் ஆட்சிசெய்து கொண்டிருப்பீர்களாக தற்போது சிறு கற்களாக இருப்பவை யெல்லாம் பலகாலங்களாகப் பெரிய பாறைகளாக வளரட்டும்.

வணக்கத்துக்குரிய இப்பாறைகளின் பக்கங்களைப் பாசிகள் அவங்கரிக்கட்டும் என்பதாகும்.

ஆசிரியர் யாரென அறிய முடியாத பண்டைய காவச் செய்புளிலிருந்து எடுக்கப்பட்ட சொற்கள் இப்பாடலில் வருகின்றன. பண்டைக்கால இராகங்களிலிருந்து இப்பாடலுக்கு இசை அமைக்கப்பட்டுள்ளது. காலஞ்செல்லச் செல்ல இச்சிறுகற்கள் வளர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பாறைகளாக மாறும் என இப்பாடலை இயற்றியவர் நம்பினார் போலும்.

ஐப்பானிய இராணுவ பான்ட் வாத்தியக் குழுவின் முதலாவது ஆசிரியரான ஆங்கிலேய இனத்தவரான திரு. ஜோன் வில்லியம் பென்ரன் அவர்கள் 1860 ம் ஆண்டு கிழிக் போ பாடலுக்கு இசை அமைத்தார். இந்தமெட்டு 1881 ஆம் ஆண்டு வரைக்கும் நிலைத்து நின்றது. 1881 ஆம் ஆண்டு இதற்கேற்ற ஒரு மெட்டைத் தேர்ந்தெடுப்பதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. அரசரின் அரண்மனைப் பாடகரான திரு. கிறோமொறிக்யாஷி அவர்கள் சமர்ப்பித்த மெட்டு இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தப் புதியமெட்டு ஐப்பானின் பாரம்பரிய வாத்தியங்களுக்கேற்ப அமைக்கப்பட்டதனால், மேற்கத்தைய வாத்தியங்களுக்கு ஏற்ப இந்தப்பாடலுக்கு இசையமைக்க வேண்டியிருந்தது. திரு. பென்ரன் அவர்களுக்குப் பின் பான்ட் ஆசிரியராக வந்தவரும், ஜெர்மனியருமான திரு. பிரீன்ஸ் ஈகேட் அவர்கள் மத்தியகாலத் தேவாலய இசையைப் பின்பற்றி மேற்கத்தைய பாணியில் இப்பாடலுக்கு இசை அமைத்தார். இதனால் இம் மதிப்புக்குரிய பாடலில் ஒருதெய்வீகத் தன்மை மிளிர்கின்றது. 1880 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரரசர் மெய்ஜி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது புதிப இசையுடன் இப்பாடல் முதன் முதலாகப் பாடப்பெற்றது. இப்பாடல் நாட்டுப்பற்றுப் பாடலாக (தேசியகீதம்) 1988 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ○

இறந்து போனவரின் செருப்புகளுக்காகக் காத்திருப்பவன் வெறுங்காலுடனே நடக்கவேண்டிவரும்.

கருவிகள் கொள்வனவு பற்றிய ஒரு கண்ணோக்கு

(ஐலண்ட் 27-09-1992)

ஈழப்போர் ஆரம்பித்த சடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் காப்புப்படையினருக்குப் பெரிய அளவிலான புதிய கருவிகள் இலங்கை அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், விடுதலைப்புலிகளின் பேரச்சம்தரும் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காகப் பெரும் நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் மேலும் பல கருவிகள் கொள்வனவு செய்யவேண்டியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் போர் மேலும் மேலும் தீவிரமடைந்தபோது, முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட கருவிகளைவிட மேலும் கூடிய ஆற்றல் வாய்ந்த பலரகமான புதிய கருவிகள் பலநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டன.

கண்ணிவெடித்தாக்குதல் ஒன்றுடன் 1980-ம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பித்த போரின பின்னர், சமாதான காலங்களில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான புதிய கருவிகளையும் தளபாடங்களையும் காப்புப்படையினர் கொள்வனவு செய்திருந்த போதிலும், விடுதலைப்புலிகளை ஒருக்குவதற்கு இந்த கருவிகள் போதாது இருக்கின்றன.

சீனாவிடமிருந்து பெருந்தொகையான சிறு ரக ஆயுதங்களும், பாசிஸ்தானிவிடமிருந்து பாரிய கலிபர் பிரங்குகளும், பெரிய பிரித்தானியாவிடமிருந்தும் இஸ்ரேலிவிடமிருந்தும் வேகமாகச் செல்லும் கண்காணிப்புப் படகுகளும், சிங்பப்பூரிவிருந்து உலங்கு வானூர்திகளும், இத்தாலியிலிருந்து குண்டுவிச்சு வானூர்திகளும், படையினரைக்கொண்டு செல்வதற்காக தென் ஆபிரிக்காவிலிருந்து கவசவாகனங்களும் 1980-ம் ஆண்டு நடுப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டன.

அதன் பின்னர் சீனாவிடமிருந்து பயணிகள் வானூர்தி மற்றும் 130மி.மீ பிரங்கியும், தென்கொரியாவிலிருந்து வேகமாகத்தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய படகுகளும் கொள்வனவு செய்யப்பட்டன.

அண்மையில் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட காலாட்படை சண்டை வாகனங்களும், பிரங்கிப்படகுகளும், தரையிறக்கும் படகுகளும், ஜெற்போர் வானூர்திகளும், செக் கோசிலோவாக்கியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட முதன்மைப் போர் தாங்கி ஆகிய புதிய படையத்தளபாடங்கள் இன்னும் வந்து சேரவுள்ளன.

முதன் முதல் கொள்வனவு செய்யப்பட்ட ரீ. 56 ரகக் குகலன் முதல் தற்போது கொள்வனவு செய்யப்பட்ட புதிய எவ் 7 ரக சுப்பர் சொனிக் ஜெற்போர் வானூர்திகள் வரை கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் தரைப்படை, கடற்படை மற்றும் வான்ப்படையினர் தளபாடங்களை வாங்குவதற்கு செலவு செய்துள்ள 38 பில்லியன் ரூபாய்களில், 15 பில்லியன் ரூபாய்கள் புதிய தளபாடங்களும், உதிரிப்பாகங்களும் வாங்குவதற்காகச் செலவிடப்பட்டுள்ளது (2800 கோடி ரூபாய்)

இந்த ஆண்டுக்கான இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் 20 பில்லியன் ரூபாய்களாகவுள்ளது.

ஈழத்திற்கு ஆதரவானவர்களுக்கு வெளிநாடுகளில் 1980 ஆம் ஆண்டின் ஆரம்பகாலத்தில் இருந்த செல்வாக்கை இன்றும் முறியடிக்க முடியாதிருப்பதாலும், ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து போர் தளபாடங்களையும் படைக்கலன்களையும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலுள்ள கட்டுப்பாடுகளாலும், இந்தச் சச்சரவின் பின்னர் பெருந்தொகையினரான தனியார் துறையினர் உள்ளூர் சந்தையில் இவ்வியாபாரத்தில் ஈடுபடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில் தமிழ்த் தீவிரவாதிகளின் உக்கிரமான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு காப்புப் படையினர் பெரிதும் சிரமப்பட்டனர்.

மேற்கூறிய நாடுகளால் விதிக்கப்பட்ட ஆயுதத்தடையால் எழுந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, மிக அவசர தே. க. 7

மாகத் தேவைப்பட்ட ஆயுதங்களையும், தளபாடங்களையும், தவியார் முகவர்களிடமிருந்து இந்தக் காலகட்டத்திலும், இப்பொழுதும் தொன்வனவு செய்யவேண்டியிருந்தது.

வேறு வர்த்தகங்களில் கூடுதலாக ஈடுபட்டிருந்தவர்களும் மற்றும் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை மூர்த்தி செய்வதற்காக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆர்ம்பித்தவர்களுமான சுமார் 40 உள்னர் ஆயுத விற்பனையாளர்கள் முகவர்கள் ஒரே நேரத்தில் இதில் ஈடுபட்டிருந்தனர்.

உள்ளூர் முகவர்களில் பலர் நல்ல தொடர் புக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அப்படியில்லாதவர்கள் தாங்களும் தொடர்புள்ளவர்கள் போல் வெளிநாட்டுத் தொடர்பாளர்களுக்குக் காட்டிக்கொண்டனர்.

மேல்மட்டத்தில் உள்ளோரில் செல்வாக்கு மூலமே ஒப்பந்தங்களைப் பெறக்கூடியதாய் இருக்கின்றது. அப்படியானவர்களுடன் நேர்முகமான தொடர்புகள் இல்லையாயின் இலங்கையில் மற்றத்திறைகளில் ஈடுபடுவது எப்படிக்கடினமோ அதே போல் இத்துறையும் மிகவும் கடினமாயிருக்கின்றது என இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறினார்.

இந்த வியாபாரம் வளர்ச்சியுற ஆர்ம்பித்ததும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட விதத்தில் பலவிதமான ஒழுங்குகளைக் கட்டும் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளதும் சான்றியாகச் செய்திதரும் எழுந்தன. ஆனால் அவை இன்றுவரை நிறுடிகப்படவில்லை.

உண்மையில் கொடுக்கப்பட்ட வேண்டிய தொகையை விட கூடுதலான தொகையை தளபாடங்களைக் கொண்டவனவு செய்வதற்கு காப்புப் படையினர் கொடுத்தள்ளதால் விடயமறிந்த வட்டாரத்திலுள்ள ஒருவர் கூறுகின்றார்.

தெடுக்காமலாக இலங்கையுடன் நெருங்கிய தொடர்புள்ள மேற்கூலநாடு ஒன்றிலிருந்து குறிப்பிடப்பட்ட தளபாடம் ஒன்று எப்படி வாங்கப்பட்டது என்பதை இத்தகு இவர் ஒரு உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றார்.

இது ஒரு உள்நாட்டு முகவரி இருந்தே, முதலாவதாகப் படைய தளபாட வழங்கல் தொடர்பான கேள்வி வந்தது.

கட்டுரைகள்

ஆனால் அவரின் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அந்நாட்டின் உக்ரைன் பிரதிநிதியுடைய பெறப்பட்ட மிஷன் கட்டுதலான தொகையாயிருந்த போதிலும் தேசவி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்படிப் பெறப்பட்ட படைக்கலன்கள் தற்போது பாவிக்கப்படாதிருக்கின்றன.

எல்லா மேலாளர்களும் இப்படிப் பிழையாகச் செயற்படவில்லை எனவும் ஒரு சிலரே மற்றவர்களுடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பும் இவர் கூறுகிறார்.

மேற்கூலக நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் காரணமாகவும், உத்தியோகபூர்வமாகவும், வெளிப்படையாகவும் ஆயுதங்களையும், தளபாடங்களையும் வாங்குவதில் உள்ள இக்கல்கள் காரணமாகவும் வேறுபுறியின்றி அரசாங்கமும் படையமும் பல சந்தர்ப்பங்களில் தனியார் முகவர் மூலம் இவற்றை வாங்கவேண்டியிருந்தது எனவும் இவர் கூறுகிறார்.

ஆயுத ஏற்றுமதிக்கு உற்பத்தி செய்யும் நாடுகள் விதித்த தடை காரணமாக நேரடியாகப் படைக்கலன்கள் பெறமுடியாதிருப்பதால் படையத்திற்கு அவசரமாகத் தேவைப்பட்ட சில குறிப்பிட்ட படைக்கலன்களை உருங்கவே சில உக்ரைன் முகவர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பெரும்பாலும் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ளவர்களும் தற்போது தங்கள் அரசாங்கங்களுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுமான முன்னாள் படையமேலாளர்களின் தலைமையிலுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் அல்லது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலமே அவர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பிட்ட படைக்கலன்களை இலங்கை போன்ற சிக்கல்கள் நிறைந்த நாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்த போதிலும் ஏற்றுமதியில் கூடுதலாகத் தங்கியிருக்க வேண்டியுள்ளதாலும் தந்தளவில் உற்பத்தி செய்யப்பட்ட படைக்கலன்கள் இப்படிச் சுற்றிவளைத்து விற்கப்படுவது அரசாங்கங்களுக்குத் தெரிந்திருந்த போதும் அவைகண்டும் காணாதது போல பாராமுகமாகவிருக்கின்றன.

மேற்கூலக நாடுகளில் தயாரிக்கப்பட்ட பரங்கி பூட்டப்பட்ட ஒரு புதிய உலங்குவானூர்தியை 1980 ஆம் ஆண்டு

நடுப்பகுதியில் வான்படையினர் அதிகவிலையைச் செலுத்தி யேனும் இப்படிக் கொள்வனவு செய்யமுடிந்ததென சில வட்டாரங்கள் கூறின.

குறிப்பிட்ட சில பகுதிகளில் விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள படைக்கலன்களை அமெரிக்க நிர்வாக முகவர்கள் மூலம் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி பெறும் வழி வகைகள் உள்ளன.

இந்த ஏற்றுமதி மூலம் சிக்கல்கள் எதுவும் எழாவிடின் அதைப்பற்றி அமெரிக்கர்கள் கண்டுங்காணாமல் இருப்பார்களென ஒருவர் கூறினார்.

ஏற்கனவே இலங்கைப் படையினரின் பாவனையிலுள்ள கலிபர் சுடுகலன்களுக்கு ஒப்பான கலிபரைக் கொண்ட சுடுகலன்கள் பொருத்தப்பட்ட மிகவும் நவீன மயமான கவசவாகனங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமொன்றின் காரணப்படை சண்டை வாகனங்களைப் பெறுவதற்கான பேரம் நிறைவேற்றவில்லை.

இராணுவத்திற்குத் தேவையான பெரிய கலிபரையுடைய சுடுகலன்களை வழங்க இந்த நிறுவனம் விருப்பாத போதும், 1980ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிங்கப்பூரிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு தொடர்ச்சியாகப் பாவனையில் ஈடுபடுத்தப்படும் 'பெல்' உலங்கு வானூர்திகளில் வேறுநாடுகளிலிருந்து பெறப்பட்ட சுடுகலன்கள் எப்படிப் பொருத்தப்பட்டனவோ அதேபோல வேறு நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த வாகனங்களில் இச்சுடுகலன்களை பொருத்தக்கூடியதாகவிருந்தது.

நீதி பற்றாக்குறை காரணமாகவும், சமாதானம் ஏற்படுமென்ற அறிஞரிகள் தென்பட்டதாலும், திட்டமிட்ட படைக்கல கொள்வனவுகள் கைவிடப்பட்டன. ஆனால் போர் நிவிரமடைந்த போது திரும்பவும் கொள்வனவு செய்யவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

தோட்டாக்களே காப்புப்படையினருக்குக் கூடுதலாகத் தேவைப்படுவது. இதனுடைய வழங்கலை அவர்கள் எப்பொழுதும் கோருகின்றார்கள்.

படையினரின் உபயோகத்திலுள்ள சில சுடுகலன்கள் பழைமையானவையாகவும் தற்பொழுது மற்ற நாடுகளின் பாவனையிலிலாதவையாகவுமிருப்பதால் இவற்றுக்கேற்ற தோட்டாக்களைப் பெறுவது கடினமாகவிருக்கின்றது.

“சலாடிஷ்” கவசவாகனத்திலுள்ள 76 மி.மீ பிரங்கிக்குத் தேவைப்படும் குண்டு வகைகள் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

பாரிய கலிபர் சுடுகலன்களுக்கு ஏற்ற குண்டுவகைகளை சில நாடுகள் குறிப்பிட்ட அளவே தயாரிப்பதால் அவற்றைப் பெறுவதற்கு அதற்குரிய விலையைவிட கூடுதலான தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது.

தங்களுக்குத் தேவைப்படும் கையிருப்பை கொள்வனவு செய்வதற்கு பேதிய நிதிவசதியில்லாததினால் படையினர் திட்டமிடாது சில கலிபர்களை உபயோகிப்பார்களாகில் அது பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

முன்னரே நன்கு திட்டமிடப்படாததாலும், படையத்தைப் புதுமைப்படுத்தும் முயற்சிக்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லாததாலும் எப்படியான படைக்கலன்களைக் கொள்வனவு செய்வது எனத் தெரியாது படையினர் அவற்றைக்கொள்வனவு செய்துள்ளதால் இன்று பாவனையிலுள்ள பழையதும், பாவனையில்லாததுமான கலிபர் சுடுகலன்களுக்குத் தேவைப்படும் குண்டுகளுக்கும் வெடிமருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

முன்பு பலதடவை பின்போடப்பட்டபின் தற்பொழுது கொள்வனவு செய்யப்பட்டு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள தாங்கிகள் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

வார்சோ ஒப்பந்த ‘நாடுகள் பிளவுபட்டதன் காரணமாகவும், கிழக்குக, மேற்குக நாடுகளின் படைக்கலன்கள் குறைப்புக்காரணமாகவும் நூற்றுக்கணக்கான தாங்கிகளையும், எறிகணைத் தொகுப்புக்களையும், உலங்கு வானூர்திகளையும் வானூர்திகளையும் கைவிடவேண்டிய நிலை உருவாகியதால் மிகவும் குறைந்த விலையில் ரி. 55 ரக போர்த்தாங்கிகளை செக்கோசிலோவாக்கியாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்ய முடிந்தது.

தாங்கிகளையும், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களையும், பாரிய குண்டுகளையும் வெடிமருந்துகளையும் உதிரிப்பாகங்களையும் இவற்றுக்கான பயிற்சியையும் சுமார் 162 மில்லியன் ரூபாய்களுக்குப் பெறமுடிந்தது.

1984 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டதும் 10 கிலோ வீற்றர் தூரம் மாத்திரம் செலுத்தப்பட்டிருந்த ஜமான் சில வாகனங்கள் உட்பட செக் கோசிலோவாக்கியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தாங்கிகள் ஒவ்வொன்றையும் 11 இராணுவ மேலாளர்கள் 10 நாட்களாகச் சோதனை செய்தார்கள்.

தாங்கிகள் எனச் சொல்லாமல் காலாட் படையினரின் போர்வாகனங்களென்று உறுதிப்படுத்துவதன் மூலம் அவற்றை படைக்கல ஏற்றுமதிக்கட்டுப்பாட்டிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கு வழிமுறைகள் உண்டு என ஒருவர் தெரிவித்தார்.

தாங்கியை இயக்கும் பயிற்சியை வழங்குவதற்காக செக் கோசிலோவாக்கியா நாட்டு மேலாளர் குழு வொன்று சென்ற ஆண்டு ஒக்டோபர் திங்களிலிருந்து இந்த ஆண்டு மார்ச் திங்கள் வரை இலங்கையில் தங்கியிருந்தது.

1980 ஆம் ஆண்டு முற்பகுதியிலும், 1990 ஆம் ஆண்டிலும் கைச்சாத்திடப்பட்ட படைக்கலக் கொள்வனவு ஏற்பாட்டின் மூலம் இலங்கையின் முதன்மைப் படைக்கல வழங்கல் நாடாக விளங்கிய சீனா படைக்கலங்களை குறைந்த விலைக்கு வழங்கியது.

தங்களுக்குத் தேவையான படைக்கலங்களை வேறுநாடுகளிலிருந்து பெறமுடியாதிருந்த படையினருக்கு சீனா ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

சீனாவின் படைக்கலங்கள் விலை குறைவாக இருந்த போதிலும் அவர்கள் வியாபார நோக்கம் கொண்டவர்களாகவும், வீட்டுக்கொடுக்காத மனப்பான்மையுடையவர்களாகவும் இருந்தனர். நொரின் கோ (NORINCO) எனப்படும் ஏதேனும் திறுவனம் மூலமே இவர்களுடைய படைக்கல விற்பனை நடைபெறுகின்றது.

இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பலருடைய பெயர்களைக் குறிப்பால் உணர்த்திவந்த போதிலும் நொரின் கோ நிறுவனத்தின் உள்ளூர் முகவர் யார் என்பதைத் திட்டவா

மாகத் தெரிந்தவர்களை அல்லது கூறக்கூடியவர்களோ ஒருவரு மில்லை.

இலங்கையில் நொறின்கோ நிறுவனத்திற்கு முகவர் ஒரு வரும் இல்லையென மறுக்கும் சிலர், சீனாவின் அரசு பிரதி நிதிகளே இங்கு தங்கியிருப்பதாகவும், அரசாங்க மட்டத்தி லேயே படைக்கல விற்பனை விவகாரம் மேற்கொள்ளப்படு கின்றதெனவும் கூறுகிறார்கள்.

படைக்கலக் கொள்வனவு சம்பந்தமான விடயங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் வேறு விதமாகக் கருதுகிறார்கள். கூடிய அளவு கொள்வனவு செய்தால் கூடிய தரகுப் பணத்தை நொறின்கோ நிறுவனம் வழங்குகிறது. மற்றைய எல்லா நாடுகளையும் விட சீனாவில் வியாபார ரீதியான போக்குக் கூடுதலாகவிருக்கின்றதெனவும் ஒருவர் கூறினார்.

(படைக்கலக் கொள்வனவு 20-11-32)

படைக்கலங்கள் மூலம் அரசு உறவு என அவர்களால் சொல்லப்படும் நல்லுறவுக்காக படைக்கல விற்பனையை மேற் கொள்ளும்போது மற்றைய நாடுகளைவிட கூடுதலான தரகுப் பணத்தை சீனா கொடுக்கின்றது. கிழக்கு ஐரோப்பாவில் நாற்குக்கு 2½ விசிறுந்து, 4விசிறுமும், மேற்கு நாடுகளில் 5 விசிறு முய்க்கவிருக்கும் தரகுப்பணம் சீனாவில் நூற்றுக்கு 15 விசிறு மாகவிருக்கின்றது.

முன்னர் கம்பூனிச நாடாக விளங்கிய பல நாடுகள் படைக் கல விற்பனையைச் செய்ய முன்னந்த போதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பத்தில் பழக்கமில்லாத தரிலும் உதிரிப்பாகங்களை பெறமுடியாதிருக்குமென்பதாலும் படையம் இவற்றைக் கொள்வனவு செய்வதற்குப் பின்நிற் கின்றது.

மனிதனின் திய செயல்கள் வெண்கலத்தில் பொறிக்கப்படு கின்றன. நல்ல செயல்கள் தண்ணீரில் எழுதப்படுகின்றன.

வேக்ஸ்ரீயர் (எட்டாம் வெள்ளி)

**விடுதலைப்புலிகளை வீராவீரில்
அழித்துவிடவேண்டுமெனக் கடற்படைத்
தளபதி கீளான்சி பர்னாந்து அவர்கள்
முனைப்புடன் செயல்பட்டார்**

சர்மேந்திரா பர்னாந்து
(22-11-92 ஜலண்ட்)

ஈழத் தகராற்றில் இறந்தவர்களில், 54 வயதான கடற்படைத் தளபதி கீளான்சி பர்னாந்து அவர்களே ஆகக் கூடிய உயர்பதவிவகித்தவராவார். 1938ஆம் ஆண்டு ஒக்டோபர் திங்கள் 10 ஆம் நாளன்று சீறந்த காலஞ்சென்ற கடற்படைத் தளபதி 35 ஆண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் 17 ஆம் நாளன்று கடற்படையில் பயிலுநர் மேலாளராகச் சேர்ந்தார்.

தான் கடற்படையில் கடமையாற்றிய 35 ஆண்டு சேவைப் பூர்த்தியைக் கொண்டாவதற்கு இன்னும் ஒரு திங்கள் இருக்கையில், கொழும்பில் அவர் பயணஞ்செய்துகொண்டிருந்த உத்தியோகபூர்வ வாகனம் விடுதலைப்புலிகளின் தற்கொடைப் படையைச் சேர்ந்த ஒருவரின் குண்டினால் சிதறடிக்கப்பட்டபோது அவரும், அவருடன் சென்ற மூவரும் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர்களில் இவரது மெய்ப்பாதுகாவலரும் அடங்குவார்.

ஐக்கிய அரசின் (U. K) டாட்மவுத் (Dartmouth) திலுள்ள பிரித்தானிய அரசு கடற்படைக் கல்லூரி (Britannia Royal Naval College) யில் இவர் தனது ஓதற்படிக்க கடற்படைப் பயிற்சியைத் தொடங்கினார். இங்கு பட்டதாரி தேர்வை ஓடித்த இவர் சல்லெப்ரிண்டாக கடமையாற்றினார். அதன்பின் மூன்று ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தானிய கடற்படையில் கூடுதல் (Advanced) பயிற்சி பெற்றார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வெண்டூருதி (Vendurthy) யிலுள்ள இந்திய கடற்படைச் சமீக்கைப் பாடசாலையில் சிறப்புப் பயிற்சிபெற்று சமீக்கைத்தொடர்பு மேலாளானார். 1977ஆம் ஆண்டு, வெலிங்ரனிலுள்ள காப்புச் சேவை மேலாளர் கல்லூரியில் பட்டப்பின்படிப்பு படிப்பதற்காகத் தெரிவுசெய்யப் பட்ட இவர் பத்து ஆண்டுகளின் பின்னர் புதுதில்லியிலுள்ள மதிப்புமிக்க தேசிய காப்புக் கல்லூரியில் 27-வது கற்கை நெறியைக் கற்றார்.

1988ஆம் ஆண்டு ஜனவரித்திங்களில் கொமடோர் ஆக பதவி உயர்வு பெற்றார். மூன்று ஆண்டுகளின் பின் மார்ச்சு திங்களில் இரியர் அடமிரலாக பதவி உயர்வு பெற்று, கடற்படைத் துணைத் தளபதியாகப் பதவி உயர்வுபெற்று 10,000 கடற்படை வீரர்களைக் கொண்ட சிறீலங்காவின் கடற்படையில் இரண்டாவது நிலையில் இருந்தார்.

அண்ணளவாக 35 ஆண்டுகள் பதவியிலிருந்த கடற்படைத் தளபதி கிளான்சி பர்னாந்து கடற்படையில் பலபுக்கிய பதவிகளை வகித்தவர்.

சென்ற ஆண்டு ஆகஸ்துத்திங்கள் முதலாம் நாளன்று கடற்படைத்தளபதிப் பதவியை ஏற்குமுன்னர், இவர் கிழக்கிலுள்ள காப்புப் படைகளின் தளபதியாகக் கடமையாற்றினார். (1) அரசின் காப்புப் பீடத்தில் இந்தப்பதவி புக்கிய பதவியாகும்.

சிறீலங்கா படையப் பதக்கம் (2) கடற்படையின் 25 ஆண்டு நிறைவுவிழாப் பதக்கம் (3) இலங்கை ஆயுதப்படைகளில் நீண்டகாலச் சேவைப்பதக்கம் (4) சனாதிபதியின் அங்குரார்ப்பணப் பதக்கம், (5) பூரண பூயிப்பதக்கம் (6) ஆகியவைகளைப் பெற்ற கடற்படைத்தளபதி ஈழப்போரில் இறந்த காப்புப்படையைச் சேர்ந்த முதலாவது படையத்தளபதி ஆவார்.

இவர் பிரித்தானிய முகாமைத்துவக் கழகம், ஐக்கிய இராச்சியத்தின் கடல்வலயக்கழகம், பிரித்தானிய அரசு கடற்படைக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினராவர். காப்புத் துறையில் முதலாணிப்பட்டம் (Master degree in defence studies) பெற்ற இவர் ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தகச் சபையின் தலைமைக் கப்பலோட்டிதராதரப்பட்டம் பெற்றவருமாவார். (Master marine certificate by the Board of Trade in U. K.)

தே. க. 8

இவர் மனைவி திருமதி மொனிக்காவையும், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகிய மூன்று குழந்தைகளையும் விட்டுச் சென்றுள்ளார்.

வடக்குக் கிழக்கு நிலப்பரப்பில் தமிழர்களுக்கு ஒரு தனியான தாயகத்தை அமைக்க விடாப்பிடியாக ஓணந்துவரும் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்ட பெருமைவாய்ந்த தந்தையின் இழப்பு அவருடைய ஆண்மகனான நிசானுக்கும், டிஸ்டிக்டும் மகளான சசிக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

திரு.கிளான்சி பேர்னாந்து அவர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரத்துக்குள், 10 000 பேரைக்கொண்ட கடற்படையின் தளபதியாக 44 வயதுடைய கொமடோர் மோகன் சமரசேகரா அரசினால் நியமிக்கப்பட்டார். கடற்படைத் தளபதி இறந்த வேளையில் இவர் கடற்படையில் இரண்டாவது பதவி நிலையில் இருந்தார்.

கொமடோர் மோகன் சமரசேகரா 1971 ஆம் ஆண்டு யூன் திங்கள் 23 ஆம் நாள் கடற்படையில் உதவி மேலாளராகச் சேர்ந்தார். இந்தியாவில் வெண்ணெருதியிலும், அமெரிக்காவில் கடற்படை மேலாளர் கல்லூரியிலும், இந்தியாவின் தேசிய காப்புக் கல்லூரியிலும் பயிற்சிகளைப் பெற்ற இவர் படையத்துறை முதல்வராக (Chief of Staff) இவ்வாண்டு ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் நாளன்று பதவியேற்றார்.

அடுத்த திங்கள் முதலாம் வாரத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ கடற்படைக் கட்டளைப்பிரிவிலும், கட்டுப்பாட்டுப் பிரிவிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பகுதிக் கடற்படைத் தளபதி சிபில் திரேசா அவர்கள் படைத்துறை முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். அதே நேரத்தில் இரண்டு மூத்த கடற்படை மேலாளர்களான, கடற்படை நடவடிக்கைப்பிரிவு இயக்குநரான தடா சுந்திரகிரியும், டி.கே. திசநாயக்காவும் கொமடோர் ஆக பதவி உயர்வு பெறவுள்ளனர்.

வடபிராந்திய கடற்படைத்தளபதி பதவிக்குப் புதியவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். முக்கியமாற்றங்கள் செய்யப்படும் என ஒரு வட்டாரத்திலிருந்து அறியவருகிறது.

புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் தொடரும் என அதி காரபூர்வமான வட்டாரங்கள் கூறின. சென்ற ஆண்டு முற்பகுதி

தொடக்கம் கடற்புலிகள் கடற்படையைத் தாக்கத் தொடங்கினர். அதுவும் குறிப்பாக வடபகுதியில் தாக்கத் தொடங்கினர். கண் காணித்து கட்டளை சிறப்பிக்கும் கப்பல்களையும், கரையோரங்களில் காவற்சேவையில் ஈடுபடும் படகுகளையும் தாக்கிக் கடற்படையின் மேலாதிக்கத்தை இல்லாது செய்ய அவர்கள் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள்.

சென்ற ஆண்டின் பிற்பகுதியில் குடாநாட்டுக் கடலேரியிற் காவற்சேவையில் ஈடுபட்டிருந்த படகொன்றைக் கடற்புலிகள் தாக்கி அழித்தபோது கடற்படைப்பணி முதல்வர் கொமடோர் சிசிம் திரேசா அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினார். சென்ற ஆகஸ்துத்திங்களில் அவர்களுக்கே உரிய அதிரடிப்பானியில் 30 அடி நீளமான கடலேரிக்கண்காணிப்புப் படகொன்றை மண்டைத் தீவில் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் கடந்த பத்துப் பன்னிரண்டு வாரங்களில் கடற்படையினர் கடற்புலிகளுக்கெதிராகச் சில வெற்றிகரமான தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். நயினாதீவிலுள்ள கடற்படைத் தளத்திலிருந்து ஐயங்கிவரும் கடற்படைக் கப்பல்கள் யாழ்ப்பாணக்கடலேரியில் கடற்புலிகளின் நடமாட்டத்தைக் குறைத்துள்ளன. நயினாதீவிலுள்ள ஆற்றலவாய்ந்த ரேடார் மூலம் கடற்புலிகளினதும், பொதுமக்களினதும் படகுகள் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கடற்படைத்தளபதி பர்னாந்து கொல்லப்புவதற்கு முன்னர், அவர் கடற்புலிகளின் வல்லமைகளை அழிப்பதற்குப் பெரிய நடவடிக்கைகளை முனைப்புடன் நடத்துவதற்கான வழிவகைகளை வகுத்துவந்தார். கடற்புலிகளின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு முனைப்புடன் செயற்படக் கடற்படையினர் கங்கணங்கட்டி நின்றனர்.

சென்றவாரம் கடற்படைத் தளபதி பர்னாந்து கொலை செய்யப்பட்டது, கடற்படையினரின் நடவடிக்கைகளை முறியடிப்பதனுடன் கடற்புலிகளை முறியடிப்பதற்கு யாராவது எண்ணங்கொண்டிருந்தால் அப்படியான எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்கும் விடப்பட சவாலாகும் என கடற்படையைச் சேர்ந்தவர்கள் சிலர் கூறுகின்றனர்.

சென்ற ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாள் கடற்படைத்தலைமைத் தளபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக அவர் பல தடைகளைத் தாண்டவேண்டியிருந்தது. இவருக்குப் பதவியுயர்வு கொடுக்காமற் தடுப்பதற்குப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பிலுள்ள தனது சதியாளர்களை முறியடித்தாராயினும் இவர் வீரதேவையுடையவர்களின் தற்கொடைப்பிரிவினால் கொலை செய்யப்பட்டார்.

இவர் தனது தொழிலை நேர்மையாகவும், திறமையாகவும் செய்துவந்தார் என ஒரு மேலாளர் சுட்டிக்காட்டினார். கடற்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திறம்படச் செயற்படுத்தியமையாலேயே இவரைக் கொலை செய்வதற்குப் புலிகள் மூன்றரிமை கொடுத்தார்கள் என்பதிலிருந்தே இவரது திறமையை அறிய முடிகிறது என இன்னொரு மேலாளர் கூறினார். திரு.பர்னாந்து அவர்கள் கொலைசெய்யப் படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நான் அவரைச் சந்தித்தேன். கொழும்பிலுள்ள கப்பல்கட்டும் நிறுவனத்தின் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி கடற்படைக்கு அநேக படகுகளைக் கட்டுவதற்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் அரசு செயற்பட்டுவருகிறதென 'சண்டே ஐலண்ட்' நிருபராகிய எனக்கு அன்று அவர் கூறினார். அடுத்த ஆண்டுக்குள் 19 மீற்றர் நீளமுள்ள நான்கு அதிவேகத் தாக்குதல்படகுகளை (FAC) கொழும்பு கப்பல்கட்டும் நிறுவனம் மூலம் கட்டுவதற்கான திட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். வெளிநாட்டு உதவியுடன் படகுகளை இங்கேயே கட்டவேண்டுமென அவர் திரும்பத்திரும்ப வலியுறுத்தினார்.

எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிராகச் செயற்பட்ட இவர் இப்படி வாங்குவதால் கழிவுப் பணம் தமக்குக்கிடைக்கும் என்பதற்காக அதை ஊக்குவிப்போரை விரும்பவில்லை.

வடக்கு- கிழக்கில் நடைபெற்றுவரும் போர் உயர்மட்டத்திலிருப்போருக்கு ஒரு வர்த்தகமாகவுள்ளது என்பது இந்தக்கடற்படைத் தளபதிக்கு நன்கு விளங்கும். இவர் வீடுதலைப்புலிகளை விரைவில் அழிக்கவேண்டுமென்பதில் மீன் நின்ற ஒருவராவார். இப்பொழுது இவர் இறந்துவிட்டார். இதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். 1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் திங்கள் முதலாவது படைவீரர் யாழ்ப்பாணத்தில் இறந்தார். அந்த நாளிலிருந்து ஆயிரக்கணக்காக குடும்பங்கள் தங்கள் தந்தையை, மகனைச், சகோதரனை, கணவனை, நண்பனை வீடுதலைப்புலிகளினதும் ஏனைய ஆயுதம் ஏந்திய குழுக்களினதும் நடவடிக்கைகளில் இறந்துள்ளன.

ஆனால் இந்த ஆண்டில் படையினருக்குப் பெருமளவில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இழப்புகளும் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளன கடந்த ஐந்து திங்களில் எட்டு மூத்த உயர் மேலாளர்கள் வன்செயல்களால் இறந்துள்ளனர். திருவாளர்கள் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பே

கவே, மேஜர் ஜெனரல் வீஜய வீமலரத்தின, கடற்படைப்பணி முதல்வர் கொமடோர் மோகன் ஜயமகா, வானூர்திப்படையணித் தலைவர் (தருவாட்டன்லீடர்) டி.எம்.சசீர் கடற்படைத்தளபதி அட்மிரல் கிளான்சி பர்ணாந்து ஆகியோரும் மற்றும் போர்மனையில் போராடிய மூன்று கேணல்களும் அடங்குவர்.

இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வர பின்னர் நடைபெற்ற முதலாம் கட்ட ஈழப்போரின்போது, சென்ற பத்தாண்டுகளின் இடையில் படையத்தின் உயர் மட்டத்திலுள்ள ஒரு யொரு கேணல் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்.

ஆனால் 1990ஆம் ஆண் யூன் திங்களில் வீதேலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளை மூறித்துக்கொண்டு வன்செயல்களில் இறங்கிய பின்னர் முக்கியமாக மேலாளர் பதவிகளிலுள்ள படையினரின் இழப்புகள் அதிகரித்துள்ளன. திருக்கோணமலையில் காப்புப்படைகளின் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் வக்கீ வீஜயரத்தினா உட்பட அநேக மேலாளர்கள் எதிரிகளின் தாக்குதல்களில் இறந்துள்ளனர்.

இந்தப்போரில் 320 வரையிலான மேலாளர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரபூர்வமான வட்டாரங்கள் கூறின.

அடுத்து வரும் ஆறுவாரங்களில் நத்தாரையும், புதுவருடத்தையும் ஒட்டி, நாட்டியங்களும், கச்சேரிகளும், கொண்டாட்டங்களும் கொழும்பிலும் மற்றும் நாட்டின் முக்கிய பட்டணங்களிலும் நடைபெறவுள்ளன. போரைப்பற்றியோ அல்லது அதில் பங்கு பற்றுபவர்கள் பற்றியோ எல்லோரும் மறந்துவிடுவார்கள். இளம் படைவீரர்கள் தங்கள் குடும்பங்களைச் சந்திப்பதற்கு வீட்டிற்குச் செல்லமுடியாது. வறிய மக்களின் வாழ்க்கையில் எதுவித மாற்றங்களும் ஏற்படமாட்டாது. ஒரே அரபியல்வாதிகள் தொலைக்காட்சிக் குழுக்கள் சகிதம் போர்மனைக்குச் செல்லக்கூடும். அவர்கள் அன்பளிப்புப் பொதிகளை வழங்கக்கூடும். இதனால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை" எனக் காப்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

1. Security Forces Commander, East
2. Armed Services Medal
3. Navy's 25th Anniversary Medal
4. Ceylon Armed Services long services Medal
5. President's Inauguration Medal
6. Purna Bhumi Padakkama

போர்முனையிலிருந்து கிடைத்துவரும் திடுக்கிடவைக்கும் உண்மைகள்

- தினேசு வட்டவன

(சண்டே ரைம்ஸ் - 29-11-92)

நீடித்துச் செல்லும் ஈழப்போரில் மிகவும் கொடூரமானதாக விளங்கும் இந்த ஆண்டு முடிவடைய, இன்னும் ஒரு திங்கள் இருக்கும் இவ்வேளையில், அரசு காப்புப் படையினரின் இறப்பு நாலு இலக்கத்தைத் தாண்டிவிட்டது.

பல ஆண்டுகாலமாக வெற்றியீட்டிவந்த படையினர் தோல்வியுறக் காரணமாக இருப்பதும், அவர்களுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதும் அவர்களது படைய நடவடிக்கை முறையே எனக் காப்புச் சம்பந்தமாக விமர்சிப்பவர்கள் கருதுகிறார்கள்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் படுதோல்வியைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகள், மீண்டும் தங்களை வலுப்படுத்தி மூரீக்கத்தனமாகத் தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம் அரசு படையினருக்குப் பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதால், அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்றியபின் அவற்றை வலுப்படுத்துதல் என்ற படையத்தின் யுக்தியரல் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மார்ச் திங்களில் ஆரம்பிக்கப்பட்ட 'கயபரா' என்ற படைய நடவடிக்கையின்போது படையத் திற்கு எதிராக மரபு ரீதியான போரை மேற்கொண்டதனால் விடுதலைப் புலிகள் படுதோல்வியைச் சந்தித்தனர். அப்பொழுது படையினரின் கையொங்கி இருந்ததுடன் அவர்கள் தாங்கள் கைப்பற்றிய பல இடங்களையும் பலப்படுத்தினார்கள். ஒவ்வொரு படைய நடவடிக்கையின் பின்பும் தாங்கள் நட

வடிக்கையை மேற்கொண்ட இடங்களிலிருந்து படையினர் பின் வாங்கிச் சென்றபோதும், விடுதலைப் புலிகளின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்வதற்குச் சிறிய படையணிகளை அந்தந்த இடங்களில் அமர்த்திவிட்டே சென்றனர்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆணையிறவு, பொலனறுவை, மட்டக்களப்பு, வெலிஹா, முல்லைத்தீவு மற்றும் திருக்கோணமலை ஆகிய இடங்களிலுள்ள ஒதுக்குப்புறமான இடங்கள் பலவற்றில் காவல் அரண்களை படையினர் அமைத்தனர்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் பதுங்கு குழிகளையும், காப்பரண்களையும் கட்டியெழுப்புவதில் படையினர் ஈடுபட்டிருந்த அதேவேளையில், விடுதலைப் புலிகளின் உயிர்நாடியாக விளங்கும் பகுதிகளில் படைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஒரு இக்கட்டான நிலையிலிருந்தார். மூன்னைப்பொழுதியில்லாதவாறு யாழ்ப்பாணத்தின் மீது மேற்கொள்ளக்கூடியதாயிருந்த இறுதித் தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய அவகாசம் விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை. பிரபாகரன் அவர்களுக்கு ஒரு மார்க்கமே இருந்தது. அதுதான் மரபுவழிப்போர். 1991ஆம் ஆண்டில் நடைபெற்ற "பலவேகய" என்ற படைய நடவடிக்கையின்போது ஆரம்பித்த இந்தப் போர்முறை விடுதலைப் புலிகளை வீழ்ச்சியுறச் செய்தது. அவர்களுக்கு இருந்த மற்றொர் வழி காடுகளிலுள்ள தங்கள் மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் வந்து அவர்கள் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கும் கரந்தடிப் போரில் ஈடுபடுவதாகும்.

நன்கு திட்டமிடப்பட்டு தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த மறைந்திருந்து தாக்கும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் படைபத்தின் பல முதன்மை அரண்களை விடுதலைப் புலிகள் அழித்து படையத்தின் யுக்தியைச் சிதறடித்தனர். ஒதுக்குப்புறங்களிலுள்ள தங்ககங்களும் படையினரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலகுவாக ஆளாகிவருவதை இதன் மூலம் காணக்கூடியதாக இருந்தது.

மூற்றிலும் எதிர்பாராத இந்நிகழ்ச்சிகளால் குழப்ப மடைந்த காப்பு மேலாளர்கள், காப்புச் சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு காப்பு அமைச்சின் மேலாளர்களுக்கும் கூட்டுப் படைத் தலைமைப்பீட மேலாளருக்கும் நடைமுறையிலுள்ள படைய யுக்தியை மாற்றவேண்டிய அவசியத்தை எடுத்துரைத் தனர்.

இங்கு இப்படியான விடயங்கள் நடந்துகொண்டிருந்த வேளையில், விடுதலைப் புலிகளின் மறைந்திருந்து தாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்தன. படையினரின் எந்தவித எதிர்ப்பும் இன்றி அல்லது சிறிய எதிர்ப்பின் இடையில் மேலும் பல காப்பு நிலையங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித் தார்கள்.

நான்குக்கு மேற்பட்ட துணிகர மறைந்து தாக்குதல்களில் வேட்டைக்கு சென்றவர்கள் வேட்டையாடப்பட்டார்கள். விடுதலைப் புலிகளை மறைந்திருந்து தாக்குவதற்குச் சென்ற படையினர் அந்த முயற்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து தங்கள் தங்குகளுக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்த வேளையிலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். காவல் உலாவ பணியை மேற்கொள்வதற்கு பாதை அபாயமின்றிக் காப்பாக இருக்கின்றதா என்று பார்க்கச் சென்ற படையினருக்கும் இதே நிலையே ஏற்பட்டது. பலப்படுத்தப்பட்டிருந்த சிறிய படைய நிலையங்கள் தாக்கப்பட்டு பெருந்தொகையான ஆயுதங்களும், வெடிப்பொருள்களும் விடுதலைப் புலிகளால் அங்கிருந்து கொண்டு சேல்லப்பட்டது படையினருக்கு மேலும் திகிலை கூட்டச் செய்தது.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் அனைத்திலும் படையினர் ஒன்றில் தயார் நிலையில் இல்லாதது அல்லது அவர்கள் எதிர்பாராத வகையில் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்ற உண்மை காப்பு மேலாளர்களுக்குக் கவலையைக் கொடுப்பதாயிருந்தது.

பல சந்தர்ப்பங்களில் தங்கள் உயிர்களை படையினரால் ஏன் காப்பாற்ற முடியாதிருந்தது என்பதே முக்கியமான கேள்வியாயிருந்தது. இதற்குக் கிடைத்த பதில் அதிர்ச்சியடையச் செய்யக்கூடியதாகும்.

பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் முடிவுகாணமுடியாத இத்தப்போரில் ஈடுபட்டுள்ள படையினர் தளர்வுற்றிருக்

கின்றார்கள். முன்னரும் இவர்கள் தளர்வுற்றிருந்த வேளைகள் உண்டு. ஆனால் அவர்கள் இந்தக் சசப்பான உண்மையை ஏற்க முன்பு விருப்பவில்லை. லெப். ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விமலரத்தின ஆகியோரின் மறைவுக்குப் பின் "முற்றுப்பெறாது நீண்டு செல்லும் போரில் போரிடுவதனால் ஏற்படப்போகின்ற நன்மை ஒன்றும் இல்லை" என போர்முனையில் உள்ள படைவீரர் ஒருவர் தனது மேலாளர் ஒருவருக்கு அண்மையில் கூறியதன்மூலம் தனது வீரத்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இருவரும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தனர்.

போரில் ஏற்பட்ட சோர்வு, இறுதியில் இந்த மனித இயந்திரங்களின் பெறுமதிமிக்க உயிர்களைப் பவி கொள்ளத் தொடங்கியுள்ளது. சில படைவீரர்கள் நடைப்பிணமாக ஆக்கப்பட்டதாக படைய மேலாளர் ஒருவர் மிகுந்த கவலை யுடன் இதைப் பத்திரிகை நிருபரான எனக்கு எடுத்துக் கூறினார்.

துர்ப்பாக்கியசாலிகளான படையினரில் பலர் பல திங்களாக தங்கள் குடும்பங்களைப் பார்க்கமுடிய திருக்கின்றனர்.

இவை காரணமாக பெரிதும் பாதிப்புற்ற மனநிலையிலிருக்கும் படையினர், போரில் ஈடுபடத் தகுதி இல்லாதவர்களாயிருந்தபோதிலும், கடுமையான ஆட்பற்றாக்குறை காரணமாக இவர்கள் கட்டாயம் போர்முனைக்குச் செல்லவேண்டியுள்ளது.

அண்மையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பலவற்றை ஒன்றில் தவிர்த்திருக்கலாம் அல்லது முறியடித்திருக்கலாம் என்பதை படைய மூத்த மேலாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். "படையினர் எச்சரிக்கையாக இல்லாததாலேயே இதைச் செய்யமுடியவில்லை. இருப்பினும் இளைய மேலாளர்கள் சிலர் நிலைமையைத் தவறாகக் கையாண்டதாலேயே படையினர் இலகுவாகத் தாக்கப்பட்டகூடியதாகவிருந்தனர். அவர்களை நாம் முழுமையாகக் குறைகூற முடியாது. ஆனால் உடனடியாக இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்" என காப்பு மேலாளர் ஒருவர் சண்டே ரைம்ஸ் என்ற செய்தித்தாளுக்குக் கூறினார்.

போர் புரிவதிலும் நெருக்கடி நிலைமைகளைக் கையாள்வதிலும் இளைய மேலாளர்களுக்குக் கூடுதலான பயிற்சியை தே. க. 9

27216.6

வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக காப்பு அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரிவவருகின்றது. முழுமையான பயிற்சியொன்றை இந்த மேலாளர்-ள் பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கையாளப்படுவதாக கூட்டுப்படைத் தலைமையகத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறினார்.

“இரவில் மறைந்திருந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்காகச் சென்ற படையினர் கங்கள் நோக்கம் நிறைவேறாது திரும்புகையில் விடுதலைப் புலிகளால் மறைந்திருந்து தாக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. படையினரின் நடமாட்டங்களா விடுதலைப் புலிகள் உன்னிப்பாகக் கவனித்து வந்ததையும், படையினர் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது. இதனாலேயே தரையில் போரை வழி நடாத்தும் இளைய மேலாளர்களுக்குத் திறமையான பயிற்சியை வழங்க நம் தீர்மானித்தோம்” என அந்த மேலாளர் பேலும் கூறினார்.

படைய நடவடிக்கையின் முழுப் பொறுப்பையும் கூட்டுப்படைத் தலைமையகம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து படைய யுத்திகளை மற்றுவதற்கான நடவடிக்கைகளில் படைய உயர்பீடத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறிய எண்ணிக்கையான படையினரை ஈடுபடுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும் சிறிய படைய நடவடிக்கைகளின் எண்ணிக்கையை கூட்டுப்படைத் தலைமையகம் குறைக்குமென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

பெரிய படைய படையணிகளைப் போதிய ஆயுதங்கள் மற்றும் படையத் தளபாடங்களின் உதவியுடன் பாரிய தாக்குதல்களில் ஈடுபடவைப்பதே படையத்தின் புதிய திட்டமாகும்.

படையினரின் இறப்புக்களைக் குறைப்பதற்கும், குறைந்தளவிலான ஒரு படையணி கூடிய எண்ணிக்கையான விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள நேரிடும்போது ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்கவும் இத்திட்டம் உதவுமெனக் கூட்டுப்படைத்தலைமையக வட்டாரங்கள் கூறுகின்றன.

பெரிய படைய நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் மீது கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இந்த ஆண்டின் முற்பகுதியில் படையத்தினர் ஈட்டிய வெற்றியை மீண்டும்

அவர்கள் ஈட்ட அது உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளைப் பலப்படுத்துவதிலேயே தற்பொழுது முழுக்கவனமும் செலுத்தப்படுகின்றது. போதியளவு ஆட்கள் இல்லாததனால் இது ஒரு கடினமான பணியாகவிருக்கின்றது. இதற்கும் மேலாக ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறியபடைப் பிரிவுகள் எதிரியின் இலகுவான தாக்குதல்களுக்கு இலக்காக விருக்கின்றன.

ஒதுக்குப்புறங்களில் நிலைகொண்டுள்ள படையினரை அந்த இடங்களிலிருந்து விலக்கி பாரிய தாக்குதல்களில் ஈடுபடுத்தும் புதிய திட்டம் வெகுவினையில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இருப்பினும், விடுதலைப் புலிகளுக்கு நெருக்குதல் கொடுப்பதற்கும், அத்துடன் படையினர் இருக்க வேண்டியது அவசியமெனக் கருதப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலுமிருந்தும் படையினர் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

“கூடிய வலுவுடன் தாக்குதலை மேற்கொண்டு எவ்வளவு பேரழிவை ஏற்படுத்த முடியுமோ அதை ஏற்படுத்தி விட்டு மீண்டும் தங்கங்களுக்கு திரும்பிவிடுவதே தங்கள் நோக்கம்” என மூத்த படைய மேலாளர் ஒருவர் கூறினார்.

○

என் மனச்சாட்சிக்கு ஆயிரம் நாக்குகள் உண்டு. ஆயிரம் நாக்குகளும் ஆயிரம் கதை சொல்லுகின்றன. அவை அனைத்துமே நான் கயவன் என்றே கூறுகின்றன.

— ஷேக்ஸ்பியர் (மூன்றாம் ரிச்சர்ட்)

தமிழ்ப் படைவீரனும், திராவிடப் பரம்பலும்

உ. பி. சிவராம்.

(லங்கா கார்டியன், 15-8-1992)

புதிய இந்தியப் படைக்கட்டமைப்பில் தமிழர்கள் பெரிதாக தொடர்புபடுத்தப்படுவதில்லை. முழுப் படையதையும் நோக்கும்பெ முது அதன் பொதுவான தன்மையையும் இனரீதியான அமைட்பும் அது ஒரு வடஇந்திய படையம் எனனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. பிரித்தானியப் பேரரசின் எழுச்சிக்கான படைய வரலாறு, பிரித்தானிய இந்திய படையத்தின் போர்ப்பண்பு மிக்க வட இந்திய மக்கள் ஆற்றிய பங்களிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு அண்மைக்காலங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது இந்த எண்ணத்துக்கு வலுவூட்டுவதாயுள்ளது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் இந்த எண்ணத்தின் மீது கொண்டுள்ள ஆற்றலையும் அவர்களின் விடாப்பிடித்தன்மையையும் திரு. வாஸ்புறுக் (Wash Brook) அவர்கள் திறமையாக விளக்கியுள்ளார்.

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய இந்திய படையம் உலக விவகாரங்களில் ஆற்றிய பங்கு அது பிரித்தானிய இந்திய உறவைவிட அதற்குப்பால் சென்று பரந்த உலகளாவிய விடயங்களில் பங்காற்றியதாகக் கருதவைக்கின்றது. இந்த படையம் இந்தியாவின் உள்நாட்டுக் காடபுக்காகவோ அல்லது காவற்றுறைச் சேவைக்காகவோ ஆரம்பத்தில் தோற்றுவிக்கப்படவில்லை. இதற்கு மாறாக இது முறையாகவோ அல்லது முறையற்றதாகவோ உலகெங்கும் இயங்கி, பிரித்தானியாவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும், கைத்தொழில் புரட்சி மூலம் பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு உலகெங்கும் சந்தைகளைத் திறக்கும், முதலீட்டு முதலாளிகளுக்குத் தொழி

லாளர்களை அடிமைப்படுத்தும், இருளில் முழுகிக்கிடக்கும் மக்களுக்குக் கிறிஸ்தவ மதத்தின் ஒளியைக்காட்டி அதில் அவர்களைத் தழுவுச்செய்யும், பதத்தறிவை ஊட்டும் ஒரு படைமமாகவே இருந்தது. விக்டோறியர் மகாராணியாரின் பேரரசின் விரிவாக்கத்தை மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் இருப்புக்கரமாக இந்தப் படைமம் இருந்தது. அதற்கு மேலாக இக்காலத்தில் பிரித்தானியப் பேரரசே முக்கியமாக விளங்கி உலகை நடைமுறைப்படுத்திவந்தமையால் அனைத்துலக ரீதியில் கைத்தொழில் முதலாளித்துவம் பரவுவதற்கு இந்த ஆற்றல் மிகுந்த படையமே உறுதுணையாக இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் முதலாளித்துவம் முன்னேற்றமடைந்ததன் நேரடித்தொடர் விளைவே வடஇந்திய சமுதாயப் போர்ப்பண்பு படைத்தகாக்கப்பட்டதும், பல வழிகளிலும் அதனது விவசாய உடைமைகள் மானியமுறைப்படுத்தப்பட்டதாகும் என திரு. வாஸ்புறாக் தனது ஆராய்ச்சிக்கட்டுரையில் கூறுகின்றார் (1990). திரு வாஸ்புறாக் அவர்களின் எண்ணம், 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இந்திய படையம் இருந்த நிலையை அடிப்படையாகக்கொண்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்காலப் பகுதியில் தமிழர்களைக் கொண்ட ஒரு கடலோரப்படையை உருவாக்கி, பிரித்தானியப் பேரரசுக்கு அத்திவாரமிடப்பட்ட பின்பும், தன்னுடைய பிடியை இந்தியாவில் நிலைநாட்டவேண்டும் என்ற தனது எண்ணத்தைப் பிரித்தானியப் பேரரசு நிறைவேற்றிய பின்பும் பல ஆண்டுகாலத்துக்கும் பின்னரே இந்த எண்ணம் எழுந்தது. போர்ப்பண்பு படைத்த வட இந்திய சமூகங்களைக் கொண்ட படையைக் கட்டியெழுப்பாமல், நம்பிக்கையானவர்களும், திறமையானவர்களும், பலம்பொருந்தியவர்களுடான தமிழ்ப்படைவீரர்களைக் கொண்ட குறைந்த செலவியான படையை கட்டியெழுப்பியே பிரித்தானியர்கள் தங்கள் பேரரசை நிறுவுவதில் வெற்றிபெற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்காலம் வரை பலம்பொருந்திய தமிழ்க் கிறிஸ்தவப் படைவீரர்களே இந்திய உபகண்டத்திலும், மற்ற இடங்களிலும் பேரரசை விரிவாக்குவதில் முன்னணி வகித்தனர். பிரித்தானியரின் சென்னையிலுள்ள ஆட்சேர்ப்புக் கையெட்டில் உண்மையாகக் கூறுவதாயின் பிரித்தானியர் இந்தியாவைக்கைப்பற்றுவதற்கு இந்தியக்கடலோரப்படையே முக்கியமாக உதவியுள்ளது. (பக்கம் 8) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகசெலவை ஏற்படுத்தும் வட இந்தியப் படைவீரனைப் போலல்லாது, சமய, குலவேறுபாடுகளை வெளிக்காட்டாது தமிழ்ப்படைவீரன் ஒரு கையில் ஆயுதத்தையும், மறுகையில் பரிசுத்த வேதாகமத்தையும் ஏந்திக்கொண்ட

கடல்கடந்த படையெடுப்புகளில் ஈடுபடுவதற்கு ஏற்றவனாயிருந்தான். திரு. வாஸ்புறாக் அவர்கள் கூறுவதுபோலல்லாது, பிரித்தானியரின் கடல்கடந்த சீழ்க்கு, மேற்கு, தென்னாசிய விரிவாக் கம்பளங்குத் தேவைப்பட்ட படையீரர்கள், போர்ப்பண்பு படையெடுத்த வட இந்தியர்களாக இல்லாமல் அதற்குப் பதிலாக நம்பிக்கையுடன் தொழில்புரியும் தமிழ்ப் படையீரர்களாகவே இருந்தனர்.

“கடலோரப் படையம் இருந்த முழுக்காலத்திலும், அது எப்பொழுதும் கடல்கடந்த சேவையிலீடுபடுவதற்குத் தாமாகவே மகிழ்ச்சியுடன் முன்வந்தது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு ஒத்துவராது எனக்கூறி வங்காளப் படையணி பல தருணங்களில் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு மறுத்துள்ளது. ஆனால் கடலோரப் படையணி தானாவே முன்வந்து பல வெற்றிகரமான படையெடுப்புகளில் முக்கிய பங்கு அற்றியுள்ளது. அவைகளில் மணிவா (1702), மாகே M. he 1779, ஓவங்கை (1782, 1796), அம்பொயினா, ஸ்பைஸ் தீவுகள் (Spice Islands) (1796), எகிப்து (1801-02), பார்போண் Bourbon) மொறீசியஸ் (mauritius) (1800), மற்றும் யாவா (Java) (811-12) என்பன அடங்கும். கண்டி அரசனுக்கு கெதிரான கடைசிப் படையெடுப்பில் கலந்துகொண்ட கடலோரப் படையணி, அதைத்தொடர்ந்து பர்மாவில் போரிட்டது (1824-26), 1840 ஆம் ஆண்டு தொடக்கம் 1842 ஆம் ஆண்டு வரை சீனாவுக்கெதிராகப் பிரித்தானியா நடத்திய முதலாவது போரில் ஈடுபட்ட இந்தப் படையணி ஆற்றிய சிறந்த சேவைக்காக அதனது சென்னை 37 ஆவது கிலாப்படையணி” தர முயர்த்தப்பட்டது. சீனாவில் இப்படையணி ஆற்றிய சேவையைப்பற்றி சர் கியூ கல் Sir Hugh Gough) அவர்கள், “எதிரியின் முன்னால் அவர்கள் காட்டிய வீரமும், தீரமும் பிரித்தானிய ஐரோப்பியப் படையீரர்களின் நபிக்கையை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். (சென்னை ஆட்சேர்ப்புக் கையேடு பக்கம்-6) கடலோர படையணி தனது வரலாற்றையும், அதிற் சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழ்ப் படையீரர்களைப் பற்றியும் ஆராயுபோது, பிரித்தானிய முதலாளித்துவ ஆற்றலை உலகம் பூராவும் (தென்னாசியாவை அண்டிய பகுதிகளிலும்) ஆதிக்கஞ் செலுத்தச் செய்த இந்தியப் படையணைப்பில் சிறுதொகையான உட்கூந்தியக் குழுக்கள் இருந்திருந்தால் அக்காரியத்தை நிறைவேற்ற முடியாது என்பது தெரியவருகின்றது. உலக முதலாளித்துவ அமைப்பை உருவாக்கு

வதற்குப் பிரித்தானியப் பேரரசு முழுமையாக இந்திய படை யத்திலேயே தங்கியிருந்ததென்றும், ஐரோப்பாவின் முதலாளித் துறத் தத்துவம் வெளியில் பரவுவதற்கு இவர்களே உதவினார்களென்றும், இவர்கள் இவ்வாதிருந்தால் இந்தக் தத்துவம் இன்றியாக வலிமை பெற்றிருக்காது வேறுவிதமாக அமைந்திருக்குமென்றும் திரு. வாஸ்புறூக் அவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தாலுர், பிரித்தானியப் பேரரசின் விரிவாக்க லுக்கு வட இந்தியக் குழுக்களே உதவின என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகவிருக்கின்றது. ஏனெனில் இந்திய துணைக்கண்டத் தில் பிரித்தானியர்கள் தமது பிடியை நிலைநாட்டுவதைத் தீர்மானித்த இந் கட்டங்களை நோக்கும்போது இது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவில்லை.

முதலாவது கட்டம் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பமாகிறது. பிரான்சுடன் ஏற்பட்ட போட்டியே அதுவாகும். அப்போட்டி பிரித்தானியர்கள் இந்தியாவில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளை கைவிடச் செய்தது. வர்த்தகத்தின் முன்பினர்ந்த துக்குப் போர் உதவாதென்று அந்தக் கொள்கையையும், உள் நாட்டுப்படைகளைச் சேர்க்கும் கொள்கையையும் பிரித்தானியா கைவிட்டது. இக்காலகட்டத்தினால்தான் பணம் கொடுத்துச் சேவைக்கு அமர்த்தக்கூடிய போர்ப்பண்பு படைத்த குலத்தினர் இந்திய துணைக்கண்டத்தில் இருந்தனர். அந்தக்காலத்தில் இந்திய குறுநில அரசர்கள் உயர்ந்த குலத்திலுள்ள போர்க்கணம் படைத்தவர்களைத் தங்கள் படையில் வைத்திருந்தது போன்று பிரித்தானியர்கள் வைத்திருக்க விரும்பினாலும் அது அவர்களின் அல்ல இயலாதிருந்தது. 1770 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் நாளில் அரசாங்க நிகழ்வுக்குறி பின்படி, சிபாய்ப் படையணிகளில் தமிழர்கள், முசுமதியர்கள், தெலுங்கர்கள் இருந்தனர் என்பது தெரியவந்தாலும் அவர்களது குலவிபரங்கள் தெரியவில்லை. இதிலிருந்து பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், மராத்தியர்கள் ஆகியோர் குறைந்தளவிலேயே சென்னை படையணியில் இருந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. மேலாளர்கள் உயர்ந்த குலத்தவர்களைப் படைப்பிரிவுகளில் சேர்க்க விரும்பினாலும் சென்ற நூற்றாண்டில் (18 வது) இது நடைமுறைச் சாத்தியமாக இடையில்லை. சிப்பாய்களின் சம்பளம் குறைவாக இருந்தமையாலும், 1795 ஆம் ஆண்டு அரிசி விலை ஏறியதாலும் பலம்வாய்ந்த சிப்பாய்களைச் சேர்க்க முடியாதிருந்தமைபால் தாழ்ந்த சாதியினரையும், பலமற்றவர்களையும் சேர்த்துப் படைப்

பலத்தை வைத்திருக்கவேண்டியிருந்தது (பிற்றியன் அடம்ஸ் 1943) அப்படியிருந்தபோதும் பிரெஞ்சுக்காரர்களுடனான போட்டியிற் போது ஸ்ரிங்கர் லோறன்ஸ் (Stringer Lawrence) அவர்களும் கிளைவ் (Clive) அவர்களும் குறைந்த செலவில் தாழ்ந்த குலத் தமிழ்ச்சிப்பாய்களைச் சேர்த்துப் படையமைத்து அதன் மூலம் இந்தியாவில் முதன்மையான ஜிரோப்பிய வர்த்தகக்குழு என்பதை நிலைநாட்டினர். கிழக்கிந்திய நிறுவனம் 1752 ஆம் ஆண்டில் தனது முதலாவது படைய அமைப்பைச் சென்னையில் நிறுவியது. இந்தக்காலத்தில் பிரித்தானியர் விரைவாக எழுச்சியடைந்தமைக்கு குறைந்த செலவிலான வலுவான படையே காரணமாக இருந்தது. அந்தக் காலத்திலிருந்த பெரிய அரசுகள் நவீனமான பெரிய படைகளை வைத்திருந்தபோதும் அவர்களுக்கு ஏற்பட்ட பணமுடை காரணமாகப் பெருஞ்செலவை ஏற்படுத்தும் உயர்ந்த குலத்தவர்களைக் சொஸ்ட படையணியைப் பராமரிக்க முடியாதிருந்ததாலும், சம்பளப் பாக்கிகள் செலுத்த வேண்டியிருந்ததாலும் அடிக்கடி அந்தச் சிப்பாய்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். பிரித்தானியர்கள் சம்பளம்கொரி கிளர்ந்தெழாத, நம்பிக்கையான படைகளைக்கொண்டு போர் புரிந்தனர். சென்னையின் ஆட்சேர்ப்புக் கையேட்டுக்குறிப்பின்படி,

“இந்தத் தத்துவம் கைதர் அலியுடன் நடந்த சண்டையின்போது வெளிப்படையாகத் தெரியவந்தது இந்தப்போர் நடந்துசொண்டிருந்த வேளையில் படையத்திற்கு பதினாறு மாதச் சம்பளப் பாக்கி கொடுக்கவேண்டியிருந்தது. பஞ்சம் நாடெங்கும் தலைவிரித்தாடியது. படைகளைவிட்டு விலகிவரும் சிப்பாய்களுக்கு அதிகளவு சம்பளம் கொடுப்பதாக எதிரி எல்லையிலிருந்து அழைத்தபோதும் அவர்கள் விலகிச்செல்லவில்லை. எதிரியின் முயற்சி வீண்போனது. இந்தச் சூழ்நிலையிலும் கடுஞ்சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தச் சண்டையைப்பற்றி அறிந்தவர்கள் எல்லாரும் அந்தப்படைவீரர்களுக்கு மதிப்பளித்தனர். திரு. ஓர்மே (Orme) அவர்கள் இந்தப்போரைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்த பிரஷ்ய நாட்டு மாமன்னன் பிரெட்ரிக் (Frederick the Great of Prussia)

“இந்தச் சிப்பாய்களைப் போன்ற படைவீரர்கள் தனது படையிலிருந்திருந்தால் நான் ஐரோப்பா முழுவதையுமே கைப்பற்றியிருப்பேன் எனக் கூறியுள்ளான்” எனக் கூறப்பட்டுள்ளது (பக்கம் 9)

எதிர்காலத்தில் பிரித்தானியா, பேரரசைக் கட்டி எழுப்பக்கூடிய ஆற்றல் வாய்ந்ததா என்பதைத் தீர்மானிக்கும் இரண்டாவது கடுங்கட்டம் வடஇந்தியாவில் இந்தியக் குழப்பம்தோன்றிய காலமாகும். இப்பொழுதும் இந்தக் கடலோர படையமே பிரித்தானியர்கள் இந்தக் குழப்பத்திலிருந்து மீள உதவியது. திரு. வாஸ்புறாக் அவர்கள் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறியவாறு இந்தியப் படையத்தைப் பிரித்தானியர் மறுசீரமைக்க இந்தக் குழப்பமே உதவியது.

1757—58ஆம் ஆண்டுகளில் வங்காளத்தில் படையினரிடையே ஏற்பட்ட பெருங் குழப்பத்தை முறியடிப்பதில் ஈடுபடுத்தப்பட்ட கடலோரப்படை நம்பத்தகாதளவு நம்பிக்கையையும் உறுதியையும் காட்டியது. 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 19ஆம் நாள் இந்திய அரசின் செயலர் அனுப்பிய செய்தியில், “வடஇந்தியாவில் நடைபெற்ற போட்டியின்போது சென்னை படையம் ஆற்றிய முக்கிய பங்களிப்புப்பற்றிச் சிறிதளவே படையத் தளபதிகளின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது; அதன் உண்மை என்னவெனில் அந்தப் படையத்தின் கடமை தவறாமையும், இந்த இராசதானியில் வசிக்கும் 23 மில்லியன் மக்களினது முழுமையான நம்பிக்கையுமே, வடக்கில் இன்னல்களுக்குள்ளா சியிருக்கும் மக்களுக்குத் தென்னிந்தியாவின் வளங்களைத் தாராளமாக உதவச் செய்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கிளர்ச்சியையும், குழப்பத்தையும் ஒடுக்குவதற்கு இந்த இராசதானியைச் சேர்ந்த படைவீரர்கள் களத்தில் ஆற்றிய சேவை வரலாறாகிவிட்டது, அச்சேவைகளுக்கு அளிக்கப்பட்ட புகழாரம் என்றும் அழியாது நீடித்து நிலைக்கவேண்டும். எடின்பரோ கோமகன் கூறியதுபோன்று” நம்பப்படக்கூடாதவர்கள் மத்தியில் நம்பக்கூடியவர்கள் என்ற இந்த சென்னை படையத்தின் உள்ளூர்ப் படைகள் என்றும் அழிக்கமுடியாத, மறக்கமுடியாத, கௌரவத்துக்கு உரித்தானவர்கள்” என லெப்டினன்ட் ஜெனரல் சர் பற்றிக் கிறான்ட் (Lieut-General Sir Patrick Grant) அவர்கள் கூறியுள்ளார்.

பிரித்தானிய கடலோர படையத்தைச் சேர்ந்த நம்பிக்கையான தமிழ்ப்படை வீரன் அறியாமையிலிருந்துவந்த மக்களிடையே கொண்டுவந்த கிறிஸ்தவ மதச்செல்வத்தையும், பகுத்தறிவையும், அடிப்படையாகக் கொண்டதே திராவிட சித்தாந்தமாகும். இந்த எண்ணத்தை வைத்தே திரு, கால்டுவெல் அவர்களும், அவருக்குப் பின் வந்தவர்களும், தமிழர்களின் பரம்பல் தான் புரட்டஸ்தாந்து மதம் பரவுவதற்கும், ஆங்கிலப் பேரரசு உருவாவதற்கும் அடிப்படையாக இருந்துள்ளது என்ற கோட்பாட்டைப் பரப்பினார்கள்.

திரு. கால்டுவெல் அவர்களைப்போல இங்கிலாந்துத் திருச்சபையின் மேற்றிராணியாராகத் திருநெல்வேலியிலிருந்த மேற்றிராணியார் என். சி. சாகன்ற் (Sargant) அவர்கள் தனது "தமிழ்த் தேவாலயத்தின் பரம்பல்" என்னும் நூலில் இதைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். "தமிழர்கள் பெரும் வீரர்கள், தங்கள் படையம் செல்லுமிடங்களுக்குத் தங்கள் குடும்பங்களுடன் செல்லும் இவர்கள் புதிதாக நிறுவப்பட்ட தங்ககங்களிலும், புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலும் வாழ்ந்துவந்தனர். தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களிடையே தேவாலயத்தை நிறுவுவதற்கு முக்கிய கருவியாக இவர்கள் இருந்தார்கள்" பிரித்தானிய இந்திய படையத்தில் இருந்த தமிழ்ப்படை வீரர்களும், அவர்களைத் தொடர்ந்து சென்ற தமிழர்களும் தங்களுடன் இந்தியாவின் பலபாகங்களுக்கும் இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் சென்றார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு" என திரு. சாகன்ற் தனது நூலில் கூறியுள்ளார். (சாகன்ற் 1940, பக்கம் 32, 68) தன்னுடைய நூலின் நோக்கம் பற்றித் திரு. சாகன்ற் அவர்கள் "யூதர்கள் உலகமெங்கும் பரவிச் சென்றதுடன் பண்டைய காலத்தில் கிறிஸ்தவ மதம் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. அதேபோன்று தமிழ்த் தேவாலயத்தின் பரம்பல் வேதத்தைப் பரப்ப திருச்சபைக்கு உதவியதா எனச் சொல்லலாமா? கடவுளுக்குப் பயந்த யூதர்களையே திருத்தூதுவர்கள் தங்களது முதல் விசுவாசிகளாகக் கண்டனர். தமிழர்கள் தான் தம்வயப்படுத்தக் கூடியவர்கள் எனத் திருச்சபையினர் கண்டனரா? திருச்சபையின் மதம் பரப்பும் வேலைக்கு, இந்தச்சாதிதான் முதலில் பயனுடையதாக இருந்ததா? இதைப்போன்ற வினாக்களுக்கு நான் விடைகாண விழைந்தேன். தமிழர்களின்தும், தமிழ்த் தேவாலயத்தினதும் பரம்பல் மூலம் கிறிஸ்தவ சமயத்தில் எதிர்பாராத, விளங்கிக்கொள்ளாத விடயங்கள் ஏற்பட்டதை நான்

இந்த ஆய்விலிருந்து விளங்கிக்கொண்டேன்" எனக் கூறுகின்றார். தனக்கு முன்பிருந்த கால்டுவெல், வைற்கெட் ஆகிய ஆயர்களைப் போன்று, தமிழ்மொழியில் கூறப்பட்டிருக்கும் பண்டைய திராவிட வழிமுறைகளை ஆராய்ந்து பார்த்தால் கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகளில் சொல்லப்பட்டிருக்கும் (புன்மை) பாவம் போன்ற கருத்துக்களைப் போன்ற பல ஆச்சரியப்படத்தக்க கருத்துக்கள் வெளிவரும் என அவரும் நம்பினார். "பண்டையகால யூதர்களைப்போலப் பண்டைய காலத்திராவிடர்களும் உண்மையான தெய்வீக வாழ்வுவாழ முயன்றனர்" (பக்கம் 3), பிரித்தானிய இந்திய படையத்தின் ஆரம்பகால வெற்றிகளுக்கும், இயேசுவின் நற்செய்திப் பரப்புச் சபைக்கும், ஆங்கிலத் திருச்சபையின் பரம்பலுக்கும், ஆயர் கால்டுவெல் அவர்களின் திருநெல்வேலியிலுள்ள தமிழ்க் கூட்டங்களுக்குமிடையேயிருந்த நெருங்கிய தொடர்புகள் பற்றி திரு. சாகன்ற் அவர்கள் விரிவாக விபரித்துள்ளார். (அத். 2, 3, 5) இப்படித் தமிழ்ப்படை வீரனும், தமிழர் பரம்பலும், திராவிட இயக்கமும் பிரித்தானியப் பேரரசின் அமைப்புக்கு அடித்தளமாயின.

தமிழ்நாட்டில் இந்த அமைப்புக்கு எதிராகத் தோன்றிய தேசிய எதிர்ப்பு, பயங்கரவாதத்தால் இணைக்கப்பட்டு, பிரித்தானியரின் ஆட்சியிலிருந்து தேசம் விடுதலைபெற புதிய தமிழ்ப்போர்ப்பண்பே ஒரேவழி எனப் பிரகடனப்படுத்தியது.

~~~~~

நாம் ஏற்கனவே தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிற விஷயங்களை எவனொருவன் புதிதாகவும், நாமே ஆச்சரியப் படும்படியாகவும் கூறுகிறானோ, அவனொருவன் எழுத்தாளன்.

— ஜின் ரோஸ்டான்ட்.

## தமிழ்த் தேசியவாதத்தின் இரட்டைக் கதைகள்

டி. பி. சிவராம்

(லங்கா கார்டியன் 1-9-92)

அரசியல் ரீதியில் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த வெவ்வேறு இரு இயக்கங்கள் தமிழர்களின் தனித்துவம்பற்றி முன்னெடுத்து பரப்பிய இரு மாறுபட்ட கருத்து விளக்கங்களின் அடிப்படையிலேயே இருபதாம் நூற்றாண்டின் முடிவுளவில் தமிழ்த் தேசியவாதம் தெளிவாக வெளிக்கொண்டுவரப்பட்டது.

ஒன்று திராவிடப்பாசறை, அடுத்தது இந்தியப்புரட்சிவாத இயக்கம். முன்னையது ஆங்கில மிசனரிமார்களுடன் தொடர்புடையதாகவும் பிரித்தானிய ஆட்சியை ஈயப்பாடற்றவகையில் ஆதரிப்பதாயும் இருந்தது. பின்னையது அவர்களது ஆட்சியை கடுமையாக எதிர்த்து வேற்றுல ஆதிக்கத்திலிருந்து தேசிய விடுதலைபெறுவதற்கு வன்முறைதான் பிரதான வழியாக இருக்க வேண்டுமெனவும் போதித்தது. தமிழ்த் தேசியவாதம் என இன்று இனங்காணப்படும் ஆராய்ச்சி அடிமட்டத்தில் இவ்விரு கருத்து விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதாயும் இன்னும் பொருத்தமாகச் சொல்லப்போனால் தமிழனின் தனித்தன்மையை எடுத்துக்கூறும் தமிழர்களின் கடந்தகாலத்தையும் தற்காலத்தையும் அறிந்துகொள்வதற்கான அதிகாரபூர்வமான வரிசை முறையில் எடுத்துக்கூறும் அடிப்படை ஆக்கங்களையும் கொண்டுள்ளதாயுமிருக்கிறது. திராவிட இயக்கத்தினர் தமிழ் மொழித் தேசிய வாதத்துக்கு அரசியல் கல்விளவிலான வடிவத்தையும் புரட்சி இயக்கம் பாரம்பரிய தமிழ்ப்போர்க்குணாம் சத்தை விடுதலைக் கோட்பாடாகமாற்றி அதைப்போர்த்தன்மை கொண்ட தேசியவாதமாக மாற்றி அமைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்த் தேசிய வாதத்தை போர்த்தன்மை கொண்ட எழுத்துக்கள் கூட்டான ஒன்றுபடுத்தப்பட்ட நலன்களையும் கோரிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான அழுத்தத்தைக்

கொடுக்கும் காரணியாக விளக்குவதுமல்லாமல், இக்கட்டுரை விபரிக்க எண்ணும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் உருவான நாட்டார்பண்பாடு சமயம் ஆகியவற்றினால் ஏற்பட்ட அனுபவக் கட்டமைப்புகள் கொண்டதாயுமுள்ளது. (இதனால் தான், நாம் பின்னர் காணக்கூடியதாய் உள்ள எம்.ஜி.ஆர்., பெரியார் மாவட்டத்தில் உள்ள பல ஒடுக்கப்பட்ட சாதியினரின் போர்த்தெய்வமெனக் கருதப்பட்ட மதுரை வீரனாக வளர்ந்ததைக் காணலாம். கடந்த தேர்தலில் ஜெயலலிதா அம்மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார்.) எவ்விதமாயினும் தமிழ்மொழியின் மீழெழுச்சியிலும் வரலாறு குறித்த நோக்கிலும் திராவிட இயக்கம் ஆரம்பகாலத்தில் உரிமைகோரிய விடயங்களுக்கும் தெரிந்து கொண்டு மௌனமாய் இருந்த விடயங்களுக்கும் பின்னணியில் உள்ள அரசியலை விளங்கிக் கொண்டாட்தான் புதிய தமிழ்ப் போர்க்குணத்தின் வளர்ச்சியை ஆராயலாம்.

தமிழ்ப்பண்பாடு வரலாறு ஆகியவற்றைப்பற்றி எழுதியும் பேசியும் வந்த கால்டுவெல்லும் அவரைப் பின்பற்றியவர்களும் தமிழர்கள் இன்றியமையாதவகையில் சமாதான விரும்பிகள் என்றும் இந்தியத்துணைக்கண்டத்துக்குள் "ஆரியர்"கள் வருவதற்கு முன்னதாகவே அவர்களுடையதற்குப் புறம்பான உச்சநிலையிலான நாகரீகவாழ்க்கையை அடைந்திருந்தவர்களென்றும் கால்டுவெல்தற்கு எத்தனித்தார்கள். இதுதான் தனித்தன்மையான திராவிட நாகரீகமாகும். திராவிட மொழியியல் தத்துவமும் அதனை ஒட்டிய பண்பாட்டுச் சுதந்திரம் ஆகியவை தமிழர்கள் தொடக்கத்தில் சமாதான விரும்பிகளான விவசாயிகள் என்ற கருத்தை உள்ளடக்கியுள்ளன. இயற்கை நியதிக் கோட்பாட்டடிப்படையிலான கால்டுவெல்லின் அரசியல் இக்கருத்துக்களை தமது எழுத்துக்களில் புகுத்த நிர்ப்பந்தித்தது (ஆங்கில ஆட்சியாளர்கள் மறவர்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களை ஒத்த கருத்துக்களை இவர் கொண்டிருந்தார் என்பதை முன் அறிந்தோம்) கால்டுவெல் மேற்றிராணியாரின் கருத்துக்கள் வர்ணாக் கிரம சாதியமைப்பில் மேலான இடங்களுக்குப் போட்டியிட்டுக் கொண்டிருந்த புதிதாக உருவாகிய வெள்ளாள உயர் குலத்தினருக்கு மிக்மிக் உதவியர்க் இருந்தன. ஆகையினால் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட திராவிடஇயக்கத்தினர் நூற்றாண்டின் முடிவில் எழுதிய "வரலாறுகள்" கீழ்க்கண்டவற்றை அடித்தன்மாகக் கொண்டிருந்தன.

- அ) கால்டுவெல்லினதும் மற்றும் கென்றிமாட்டின் ஸ்கடர், ஜி.யு.போப் போன்ற மிசனரிமார்களினதும் சமய, அரசியல் தேவைகள்.
- ஆ) வெள்ளாள உயர்வு கொண்ட சாதியடிப்படையிலான அரசியல்.

இவ்விரு பகுதியினரின் நலன்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருந்தன. அவர்களின் வெளிப்படையான அரசியல் நலன் தமிழ்ப்பண்பாடு சாராம்சத்தில் ஆரியப்பிராமணியத்துக்கு முந்தியதென்றும் போர்க்குணமற்றதென்பதுமாகும். தமிழர்களின் தொன்மையை ஆராய்வதற்கு திராவிட கொள்கையை ஏற்றுக் கொண்ட பிராமணரல்லாத முதல் தமிழர்கள் வெள்ளாள உயர்குலத்தைச் சேர்ந்தவர்களாகும். அவர்கள் புறெஸ்ரற்றன் வேதம் மிசனரிகளால் உதவப்பட்டும் உற்சாகப்படுத்தவும்பட்டனர். (சிலவேளைகளில் ஆங்கில நிர்வாகிகளும் இவ்விதம் செய்தனர்) தமிழ் வரலாறு பண்பாடு பற்றி திருவனந்தபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதியபாது பிராமணர்களாலும் அதற்கும் மேலாக பிரித்தானியர்களின் சாதி அடிப்படையிலான சனத்தொகைக் கணிப்பீட்டிலும் நீதிமன்றங்களிலும் சூத்திரர்கள் என வர்ணிக்கப்படுவதால் ஆத்திரம் கொண்டிருந்த அவரது சாதிக் கணில் அநீதிகளின் பாராட்டுக்குக் உரியவரானார்.

1870க்கும் 1930க்குமிடையில் பத்துவருடத்துக்கு ஒருமுறை சனத்தொகை மதிப்பீட்டின்போது சாதி அடிப்படையில் வர்ணிக்கப்படுவதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வலுக் கொடுத்த சமூக சீர்திருத்தப் பட்டயங்களாகவே ஆரம்பகால திராவிட இயக்க வரலாற்று நூல்கள் வெளியாகின. “ஆயிரத்துத் தொண்ணூற்றாண்டுகளுக்கு முன்னைய தமிழர்கள்” என்ற நூலை வி.கனகசபைப்பிள்ளை எழுதினார். இதுவே தமிழர்களின் திராவிடவரலாறுபற்றி முதன்முதலாக எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் ஆசிரியர் சென்னையில் உயர் உத்தியோகம் வகித்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர் ஆவாரி. அவரின் நூலிலிருந்து கீழ்க்காணும் பகுதியை எட்கார் தேர்ஸ்டன் என்பவர்தாம் எழுதிய “தென் இந்திய சாதிகளும் குழுக்களும்” என்ற நூலில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதென எண்ணினார். “சுத்தமான தமிழர்களில் மிகவும் கௌரவமானவர்களெனக் கருதப்படுபவர்கள் அறிவர் அல்லது சாதுக்களாகும்.

அறிவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் உழவர் அல்லது கமக்காரர்கள். அறிவர் துறவிகள், ஆனால் சமூகத்தில் வாழ்பவர்களில் கமக்காரர்கள் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டனர். அவர்கள் நாட்டின் உயர்குடிமக்களாகவும் நிலச்சொத்து உடைய மேற்குடியினராகவும் இருந்தனர். அவர்கள் வெள்ளாளர் எனவும் அழைக்கப்பட்டனர். அதாவது வெள்ளத்தின் ஆட்சியாளர் அல்லது காரலர் அல்லது மேகங்களின் ஆட்சியாளர்..... சேர சோழ பாண்டிய அரசர்களும் தமிழகத்தின் மற்றைய அநேகம் சிறு அதிகாரிகளும் வெள்ளாளக்குழுவைச் சார்ந்தவர்களாவர்” (தோஸ்தர் 1906 தொகுதி. பக்கம் 367-268)

திராவிட இயக்கத்தின் ஆரம்ப வரலாறு எழுத்தாண்மையின் முயற்சிகள் மறைமலையடிகளின் எழுத்துக்களில் உச்ச நிலையை அடைந்தது. 1928ஆம் ஆண்டுதொடக்கம் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரும் ஆற்றலாக விளங்கிய தனித் தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் மறைமலை அடிகளாகும். அவர் 1923 இல் “வெள்ளாளர் நாகீகம்” என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் அவர் யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தில் 1.1.1922இல் ஆற்றிய “தமிழர்களின் நாகீகம்” என்ற சொற்பொழிவின் சாரமாகும். அச்சொற்பொழிவை புத்தக உருவாக்குவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ரூபா 200/- பங்களிக்கப்பட்டது. அக்காலத்தைய யாழ்ப்பாண வெள்ளாளர்கள் பிராமணர்களின் வர்ணாச்சிரம சாதியடிப்படையில் சூத்திரர்களென்ற அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையை உதறி எறிவதற்கு தென் இந்திய வெள்ளாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளோடு மறைமலையடிகளின் நடவடிக்கைகளைத் தொடர்பு படுத்திப்பார்த்தார்கள்.

எவ்விதமாயினும் நாட்டுக்கோட்டை செட்டிச் சமூகத்தவர்கள் நடத்திய ஒரு பத்திரிகையில் வெள்ளாளர்கள் சூத்திரர்கள் என்பதால் தாம் அவர்களுடன் மணவினை வைத்துக் கொள்வதில்லை என்ற கூற்றை மறுதலிப்பதற்காக மறைமலையடிகள் தமது சொற்பொழிவை நூலாகவெளியிடுவதென்ற தீர்மானத்தை ஏற்கனவே எடுத்திருந்தார். தனது நூலில் ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில் மறைமலையடிகள் கீழ்வருமாறு கூறுகிறார்:- “இந்நூல் வழுவில்லாத முறையில் சுத்தமான தமிழ் நடையில் அதேநேரத்தில் தமிழ்மக்கள் சமூக, சமய, வரலாற்றுத்துறையில் கொண்டள்ள கருத்துக்கள் பற்றிய புரட்சிகரமான நோக்குகளுடன் எழுதப்பட்டுள்ளது. .. முதற்கண், தமிழர்களில் நாகீகமடைந்த விவசாயத்தை தொழிலாகக் கொண்ட

வகுப்பினரான வெள்ளாளர்களைப்பற்றியும் அவர்களின் தோற்றம் அமைப்பு ஆகியவைபற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது. ....நிலநடுக் கோட்டுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களைத் தவிர்ந்த ஏனையோர்கள் வேட்டையாடுபவர்களாகவும் நாடோடிகளாகவும் வாழ்ந்துவந்தவேளையில் இந்த வெள்ளாளர்கள் விவசாயக்கலையில் முழுவளர்ச்சிபெற்ற நிலையில் இருந்தனர் எனக்காட்டப்பட்டுள்ளது ..... கடல் ஆட்சியின் காரணமாக இந்தியா முழுவதையும் கைக்கொண்டு இருந்தனர். பஞ்சாப்பின் வடமேற்குப்பக்கத்திலிருந்து ஆரிய நாடோடிக்குழுக்கள் உள்நாட்டுக்குள் பிரவேசித்தபோது அப்போது வடக்கில் ஆட்சிசெய்துகொண்டிருந்த பதினொரு வெள்ளாள அரசர்களே அவர்களின் முன்னேற்றத்தைத்தடுத்து நிறுத்தினர். "மறைமலையடிகள் தொடர்ந்து, பதினெட்டு சாதிகள் வெள்ளாளர்களால் சேவைகளின் நிமித்தம் உருவாக்கப்பட்டனவென்றும், (வெள்ளாளர்கள்) அவர்கள் உயர்ந்த தார்மீகக்கோட்பாடுகளைக் கொண்ட காய்கறிஉணவை உண்பவர்களென்றும்; 3500 ஆண்டு களுக்கு முன்னதாகவே வெள்ளாளர்களால் பின்பற்றப்பட்ட சைவமும் சைவ சித்தாந்த கோட்பாடுகளும் ஆரிய வருகைக்கு முன்னிருந்த தமிழர்களின் சமயச் செல்வம் எனவும்; வெள்ளாளர்களைச் சூத்திரர்களென வர்ணிக்கப்பட்டது ஆரியப் பிராமணர்களின் கபடச்சதியின் விளைவென்றும் கூறுகின்றார். மறைமலை அடிகள் அவரைப்போன்ற சமகால திராவிடவெள்ளாள அறிஞர்களையும் அவர்களின் வெளிப்பாடுகளையும் எதிர்த்து தாக்கி மறைமுகமாக விமர்சனம் செய்யும் பிராமணத்தமிழ் அறிஞர்களின் தாக்கத்துக்கு எதிராகவும் செயற்பட்டார். பிராமணத்தமிழ் அறிஞர்களில் மதிப்புக்குரியவராய் இருந்தவர் எம். சிறிநிவாசஜயங்கார். அவர் சென்னைச் சமஸ்தானகுடிசன மதிப்பீட்டு அத்தியட்சகராகக் கடமையாற்றிய திரு. ஸ்ரீவாட் என்பவருக்கு உதவியாளராகக் கடமையுரிந்தார். கால்டுவெல் பாதிரியாரின் "விஞ்ஞான" பூர்வமான மொழியியல் எழுத்துக்களை ஆதாரமாகவைத்து வெளிப்படுத்திய திராவிட இயக்க வரலாற்று எழுத்தாண்மைக்கு எதிராக சிறிநிவாசஜயங்கார் பாரிய தாக்குதலைத் தொடுத்தார். தான் குடிசன மதிப்பீட்டு வேலைகளில் உத்தியோகரீதியாக ஈடுபட்டிருந்தவேளையில் தமிழ் சிற்றூர்களில் சமயம் பற்றியும் பண்பாடுகள் பற்றியும் படித்து அறிந்துகொண்டவற்றிலிருந்தும், 19ஆம் நூற்றாண்டின் கடைசிப்பகுதிகளில் மீளக்கண்டுபிடிக்கப்பட்ட 'தாய' தமிழ்நூல்களில் கண்டவற்றின் அடிப்படையிலும் உயர்ந்த தார்மீக கடப்பாடுகளைக் கொண்ட சமா



தானத்தையே விரும்பும்பண்டைய விவசாயக்குழுவின் அடிப்படையிலானதுதான் தமிழ்ப்பண்பாடு என்ற கால்டுவெல்லின் வெள்ளாளக்கோட்பாட்டின் பாசாங்கை கிழித்தெறிந்தார். தனது "தமிழ் ஆராச்சி" என்ற நூலில் சிறிநிவாசஜயங்கார் பின்வருமாறு கூறுகிறார்:- "கடந்த பதினைந்து ஆண்டு காலத்துக்குள் காலஞ்சென்ற துயரம் கொண்டாடுவதற்கு உரித்தானவரும் பேராசிரியரும் பழம்பொருள் ஆய்வாளருமான திருவனந்தபுரம் திரு.சுந்தரம்பிள்ளையின் சாதியினரையும் அவரைப்போற்றுவோரையும் கொண்ட புதிய தமிழ் அறிஞர்களின் பாரம்பரியம் ஒன்று உருவாகியுள்ளது." இப்பரம்பரையைக் கொண்ட அறிஞர்கள் கூறுவது போலல்லாமல் தமிழர்கள் மூர்க்க குணமும் போர்க்குணம் படைத்த சூறையாடும் பண்பும் கொண்டவரீகள் என அய்யங்கார் வாதிட்டார். அவர், "மேலும் சில மாவட்டங்களில் தனித்தன்மை கொண்ட "வீரக்கல்லுகள்" அநேகம் காணப்படுகின்றன. அவைகள் போர் முனையில் கொல்லப்பட்ட போராளிகளின் கல்லறைகளில் சாதாரணமாக நிறுவப்படுவனவாகும்.... மயில் இறகுகளால் செய்யப்பட்ட மாலைகள் அல்லது சில வகையான சிவப்புப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இறந்த போராளியின் பெயரும் அவரின் தீரச் செயலும் அக்கல்லுகளில் பொறிக்கப்பட்டிருக்கும். அவைகளுக்குமேல் சிறு விதானங்கள் அமைக்கப்பட்டிருக்கும் அவ்வித கல்வெட்டொன்றின் எடுத்துக்காட்டு மாதிரியை இங்கு தருகிறோம். புறப்பொருள் வெண்பாமாலையை கவனமாஃப்படித்தால், பண்டைய தமிழர்கள் அசிரியர்களையும் பபிலோனியர்களையும் போல் வில்லும் வேலும் கையில் கொண்டு கொலை, கொள்ளை, சூறையாடல்களைத் தமது பொழுதுபோக்கிற்காகச் செய்வதற்கு போரைநாடிய மூர்க்கம் கொண்ட வேட்டையாளர்களாகவும், போராளிகளாகவும் இருந்த சாதியினர் என்பதைத் திட்டவாட்டமாக அறிந்து கொள்ளலாம். அவர்களைப் போல் தமிழர்கள் கெட்ட தேவதைகள், சோதிடம், சகுனம், சூனியம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். சாவைத்துச்சமென மதித்தனர். மேற்கூறிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் மேற்கோள்கள் அவ்வீரம்மிக்க மக்களின் குணாம்சங்களை எடுத்துக்காட்டும். (1) தமது எதிரிகளின் குடல்களை மாலையாகப் போட்டுக்கொண்டு கைகளிக் வேலைத்தாங்கிக் கொண்டு தலைகீழா\* நின்று நடனமாடுவர். (2) தமது எதிரிகளின் வளம்பொருந்திய வயல்களுக்கு நெருப்பு மூட்டுவர். (3) அவர்களின் நாட்டைச் சூறையாடி வீடுகளை அழித்துச் சேதமாக்குவர். (4) போரில் கொல்லப்பட்ட மன்னர்

களின் தலையில்வைத்து இறந்தவர்களின் இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்பட்ட சாப்பாட்டை பிசாசுகளின் சமையல்காரர்கள் பகிர்ந்து கொடுப்பர். இவற்றுடன் அசீரியர்களின் படையெடுப்புக்கள் பற்றிய கதைகளிலுள்ள சில பகுதிகளை ஒப்பு நோக்குவோம்," என முன்னிலையில் சிலரின் தோலையுரிப்பித்து சுவரில் தொங்க விட்டேன். அவர்களின் தலைகளை கிரீடம் போல் அடுக்கி அமைத்தேன். அவனுடைய சிற்றூர்களை அழித்து, ஆளரவம் இல்லாமல் செய்து எரித்து, நான் நாட்டை பாலை வனமாக்கினேன். அவ்விதமிருந்தும், கால்டுவெல்லும் ஆரியரல்லாத புதிய தமிழ் அறிஞர் கூட்டத்தாலும் பண்டைய திராவிடர்கள் மிகச்சிறந்த தார்மீக கோட்பாடுகளைக் கொண்ட விவசாயிகளாக கணிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் மேலும் "நாம், வெள்ளாளர்கள் தூயதிராவிடர்களென்றும் அவர்கள் போர்க்குணம் கொண்ட பிரதானமான குழுவென்றும் கூறினோம். அப்படியானால் "சமாதானமான விவசாயிகளின் மூதாதையர் எவ்விதம் போர்க்குணம் படைத்த சாதியினராகினர்" என்று ஒருவர் கேட்கலாம்." அவர்தொடர்ந்து, வேல் என்ற சொல்லின் அடிவேர் போருடனும் ஆயுதங்களுடனும் தொடர்பு கொண்டது என்று விவாதித்து முற்காலத்தில் விவசாயத்தில் ஈடுபடும் சாதியினர் போர்க்குணம் படைத்த சாதியினராக இருப்பது பொதுமைக்கு மாறானதொன்றல்லவெனவும் அதற்கு நாயர், பில்லி, பந்து போன்ற குழுக்கள் உதாரணமெனவும் கூறுகிறார். உத்தியோக பூர்வமான சென்னைச்சமஸ்தான கடிசன மதிப்பீடொன்றை அவர் எடுத்துக்காட்டி அச்சமஸ்தானத்திலுள்ள தமிழர்களில் இருபத்தியாறு வீதத்தினர் பாரம்பரிய போர்க்குணம் கொண்ட அந்தஸ்து உள்ள தமிழ்ச்சாதியினர் என்றும் கூறுகிறார். (சிறிநிவாசஐயங்கார் 1915 பக்கங்கள் 40—58)

கால்டுவெல்லினதும் வெள்ளாள பிரசாரர்களினதும் திராவிட கோட்பாட்டுக்கு எதிரான அய்யங்காரின் தாக்குதல்கள் அரசியல் சாயலுடையவையாகும். கல்வியறிவு கொண்ட பிராமணர்கள் ஆரம்பகால திராவிட இயக்கத்தின் பின்னணியில் இருந்த அரசியல் நலன்களைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். வெள்ளாளத்தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடர்களின் தனித் தன்மைக் கொள்கையும் 1916ஆம் ஆண்டு சென்னைச் சமஸ்தானத்தில் பிராமணரல்லாத உயர்சூலத்தினரால் உருவாக்கப்பட்ட பிரித்தானிய சார்பு ஒத்துழைப்பு அரசியல் அமைப்புடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையதாக இருந்தது. இவ்வமைப்பு தென்னிந்திய முற்போக்குக் கூட்டணி என்று அழைக்க

கப்பட்டது. ஆகவே, அவ்வமைப்பாளர்கள் பண்டைய 'உயர்' தமிழ் நூல்களிலும் தமிழ்நாட்டின் சிற்றூர் நாட்டார் பண்பாடுகளிலும் இடங்கொண்டிருந்த தமிழர்களின் போர்மரபுகள் பற்றி அழுத்திக்கூறாதுவிடுவதில் கவனமாக இருந்தார்கள். (பிராமணர்களின் செல்வாக்கை குறைப்பதற்கும், சமூக பொருளாதார சமயநோக்குகளில் தமிழ்ச் சமூகத்தை போர்க்குணம் அற்றதாக ஆக்குவதற்கும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தமிழ் மறுமலர்ச்சி புறொஸ்ரற்றன் மிசனரிமார்களினாலும் பிரித்தானிய மேலாளர்களாலும் ஆதரிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது) இது வெள்ளாளச் சாதிப்பண்பாட்டை தமிழ்த்தேசியப் பண்பாடாக வளர்த்தெடுக்கும் விருப்பத்தினால் மாத்திரமல்லாமல் பிரித்தானிய பேரரசு "பயங்கரவாதிகளாலும்" அவர்களின் அனுதாபிகளாலும் "அரசு எதிர்ப்பு" நடவடிக்கையாக தமிழ் பண்பாட்டு மறுமலர்ச்சி உருவாவதுபற்றிக் கவலை கொண்ட மையையும் நீக்குவதற்காகவும் அமைந்தது. அவர்கள் தமிழர்களின் "போர்வெறியுணர்ச்சிகளை" பொதுவாகவும் போர்க்குணம் கொண்ட சாதிகளின் போர் வெறியுணர்ச்சிகளைக் குறிப்பாகவும் மறவர்களின் சாதிப்பாரம்பரியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய வீர வரலாற்றுடன் தொடர்புபடுத்தி அவர்களைத் தட்டி எழுப்பி தனித்தன்மையும் வலுவும் பெற்ற தமிழ் வீரப்பாரம்பரியமென எடுத்துக்காட்டினார்கள். தமிழ் வீரவரலாற்றின் அடித்தள நூலெனக்கூறப்படும் புறநானூற்றின் அரசியல் பிரவேசத்தை இவ்வேளையில் இந்திய புரட்சிகர இயக்கத்தின் ஆதரவாளர்களான இரு பிராமணர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. (ஒருவர் மஃபெரும் தமிழ்க்கவிஞர் சுப்பிரமணியபாரதி, மற்றவர் பெரும் தமிழ் அறிஞரும் இராமநாதபுர மறவ அரசர்களின் சமஸ்தான பண்டிதருமான எம். இராகவ அய்யங்கார்)

இவற்றால் ஏற்பட்டுள்ள கவலைகளால் பிரித்தானிய அரசு பயங்கரவாதிகளுக்கும் போர்க்குணம் படைத்த சாதியினருக்கும் எதிராக பலவழிகளில் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியது. முதலாவது அது, தமிழ்மறுமலர்ச்சி பிரசாரக்களையே பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களைப் பிரித்தெடுத்து அவர்களுக்கெதிராக தேசத்துரோக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியது. இரண்டாவது, அது 1911 ஆம் ஆண்டு குற்றவாளிக்குழுக்கள் சட்டத்தைக் கொண்டுவந்து அதன் தெளிவான நோக்கம் இச்சட்டத்தின் கீழ் கொள்ளைக்காரர் எனவும் குண்டர்கள் எனவும் பிரித்துக்காட்டப்பட்ட கள்ளச் மற

வர் சாதியினரைப் பற்றிய விபரங்கள் சேகரிப்பதும், அவர்களைக் கண்காணிப்பதும் அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக வைத்திருப்பதற்கும். போர்க்குணம் படைத்த தமிழ்ச் சாதியினர் அரசியல் ரீதியாக ஒன்றுதிரண்டமை இச் சட்டத்திற்கான எதிர்நடவடிக்கையாகும். பயங்கரவாதிகளின் போர்க்குணம் இவ் ஒற்றுமைக்கு தலைமை கொடுத்து அரசியல் தலைமைக்கு உணர்ச்சியூட்டியது இக்கூட்டுச் சேர்க்கைகளினால்தான் புதிய தமிழ் வீரப்பண்பாடு ஒரு அரசியல் ஆற்றலாக உருப்பெற்றது.

இக்கூட்டுச்சேர்க்கையின் காரணமாகவே வெவ்வேறு அளவுகளில் தமிழ்த்தனித் தன்மையை பிரதிபலிப்பவர்களாக தொண்டமான், காசி ஆனந்தன், பிரபாகரன் ஆகியோர் உருவாகினர் என்பதை நாம் போகப்போகக்காணலாம். (தமிழர்களின் கடந்த கால நிகழ்கால வீரக்கதைகள் தமிழர்களின் அரசியல்வாணியில் எதிரும் புதிருமாக இயங்குகின்றன என்பதை தமிழ் இனத்தேசியவாதத்தின் இன்றைய கட்டத்தை ஆராயும் மாணவர்கள் கண்டு கொள்ளலாம். சென்றமாதம் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் ஒலிப்பதிவுநாடாவை வெளியிட்டுள்ளனர். சிங்கப்பூரில் தொண்டமானைக் கௌரவிக்கும் முகமாக நினைவுவிழாமலரொன்று வெளியிடப்பட்டது. இரண்டும் சோழப் பேரரசின் அதாவது தமிழ் வீரமரபின் வலுவான பிரதிபலிப்பின் எடுத்துக்காட்டாக அரசியல் ரீதியாக இவ்விருவரையும் அவர்களது தேசியவாத தோற்றத்தையும் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளாகும். விடுதலைப்புலிகளின் ஒலிபரப்பு நாடா பிரபாகரனின் ஒரே ஒரு புனைபெயரான சோழப் பேரரசுக்கு அத்திவாரமிட்ட கரிகாலனுடன் சம்பந்தப்படுத்தி கடந்தகால வரலாற்றின் பெருமையை எடுத்துக்கூறுகிறது. அதே நேரத்தில் நினைவுமலர் போர்க்குணம் படைத்த பண்பாட்டின் "தொடர்ச்சி" யான தன்மையை இலங்கைத் தோட்டத்தொழிலாளர் காங்கரெசின் தலைவரையும் சோழப் பேரரசின் மாபெரும் தளபதியான கருணாகரத் தொண்டமானையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது. தமிழ் இனத்தேசியவாதம் ஏன் இவ்விதம் தன்னை எடுத்துக்காட்டி தனித்தமிழ்க் கருத்துக்களைக் கொண்டு தன்பால் ஈர்க்கக் கூடியதாய் உள்ளது என்ற கேள்விக்கு பதில் காணும் முகமாகவே இவ்வாய்வில் தமிழ் வீரப்பண்பாடு ஆராயப்படுகிறது. ○

கவிதை என்பது குரலுள்ள ஓவியம். ஓவியம் என்பது மெளனமான கவிதை.

— சிமோனிடஸ்

# கிழக்கில் போரிற்கு நாம் கொடுக்கும் விலை

- தாரகி

(ஐலண்ட் - 08-11-1992)

சிக்கரைப்பற்றிலுள்ள சில விவசாயிகள் பசுக்களை அவற்றின் கன்றுகளுடன் இணைத்து கொளுத்தும் வெய்யிலில் தங்கள் நெல் வயல்களில் விட்டிருந்தனர். வெய்யிலின் கொடுமை தாங்காது துன்புறும் பசுக்களும் கன்றுகளும் எழுப்பும் கதறல் ஒலி மழையைப் பெய்யச் செய்யும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே இப்படி இந்த விவசாயிகள் செய்கின்றார்கள். கிழக்கிலுள்ள இந்தப் பகுதியில் நிலவுகின்ற கடும்வறட்சி காரணமாக சின்பற்றப்பட்டவேரும் இந்த வழக்கம், புதிய வழிமுறைகளை விவசாயத்தில் அறிமுகப்படுத்த ஆரம்பித்ததின் அருகிப்போகின்றது.

கிழக்கில் பல ஏக்கர்க் கணக்கான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டவேந்த நெற் செய்கை போர் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் சமாதானம் நிலவியபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 190,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இன்று அங்குள்ள ஐம்பதுசத வீகிதத்துக்குக் குறைவான நிலப்பரப்பிலேயே பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இலங்கையின் நெல் உற்பத்தியில் 12.1 சதவீகிதம் இந்த மாவட்டத்திலேயே முன்னர் உற்பத்தியானது. போரினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் பற்றி தொடர்பு சாதனங்களிலும், கலந்துரையாடல்களிலும் பேசுவருபவர்கள், நாட்டின் பொருளாதாரத்தைப் படிப்படியாகச் சீர்குலைத்துவரும் வடக்கினதும், கிழக்கினதும் பொருளாதாரத்திற்கும் காப்புக்குள்ளதொடர்புகளை கவனத்தில் எடுப்பதில்லை. கிழக்கு மாகாணத்தின் கரை யோரத்தில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளுக்கு மேற்

காகவுள்ள நாட்டுப் பகுதியில் கிழக்கில் வாழும் மக்களின் பிரதான பொருளாதாரமாக விளங்கும் சேனைப் பயிர்ச்செய்கையும், நெற்பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தப் பகுதியிலிருந்தே விதேலைப் புலிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இந்த மக்கள் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

இந்தப்பகுதியில் விதேலைப்புலிகளுக்குள்ள செல்வாக்கையும் மேலாண்மையையும் இல்லாதொழிப்பதற்கே படையினர் மூன்று ரீமை கொடுக்கவேண்டியுள்ளது. படையரிதியாகஇதைச்செய்வது சாத்தியப்பட்டாதிருக்கும்வரை மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் பயிர்ச்செய்கை ஆகியவற்றில் தாக்கங்கள் நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்யும். தகுந்த காப்பு இல்லாததன் காரணமாக திருக்கோணமலைக்கு வடக்கேயுள்ள தென்னமரவாடியிலிருந்து பொத்துவிலுக்குத் தெற்கேயுள்ள பானமை வரை உள்ளதும் மூன்றர் செழிப்புடன் விளங்கியதுமான பல சிற்றூர்கள் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் அல்லது சேனைப் பயிர்ச் செய்கை மற்றும் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில் பல ஏக்கர் கணக்கான நிலப்பரப்புக்கள் கைவிடப்பட்டு வெறும் தரிசுநிலமாகவே இருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச் செய்கையினதும் மற்றைய உணவுப் பொருள்களின் உற்பத்தியினதும் வீழ்ச்சியை கணக்கிடுவதேதால் மாத்திரமே போரிற்கு உண்மையாகச் செலுத்தப்படும் விலையைச் சரியாகக் கணிக்க முடியும். கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால், சில குறிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தவும் பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிக்கவும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தபோதிலும் அங்குள்ள பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

பொலநறுவை மாவட்டத்தில் விதேலைப் புலிகளால் முகவீடிகள் அண்மையில் படுகொலை செய்யப்பட்டமை, இந்தச் சிக்கலுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், கிழக்கு மாகாண எல்லைக்கு அப்பால் நெற்பயிர்ச் செய்கையிலும், சேனைப் பயிர்ச் செய்கையிலும் பயன்படுத்தப்படும் நிலப்பரப்பையும் கைவிடவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நிலைகொண்டேள்ள சிறப்பு அதிகாரியுப் படையினரின் இடைவிடாத நடவடிக்கைகளின் இடையில்,

திருக்கோயிலிலிருந்து பொத்துவில் வரையான பெரும் விதருவக்கும், பக்மிற்றியாவ, பனலகம் ஆகிய இடங்களுக்கும் இடையே யுள்ள பகுதிகளில், விதேவைப் புலிகள் தங்கள் வழங்கலை மேற்கொள்ளவும், களஞ்சியப்படுத்தவும் பெரிய தங்ககங்களை வைத்திருப்பதுடன் சுதந்திரமாகவும் நடமாடிகின்றார்கள். கஞ்சிகுடிச்ச ஆறு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்பயிர்ச் செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காகத் துப்புரவு செய்யப்பட்ட காணிகள் யாவும் கைவிடப்பட்டுள்ளன. சேனைப் பயிர்ச் செய்கை மூலம் பெறப்படும் தானியவகைகளுக்கு ழிற் பணம் கொடுத்த முகலிம் வர்த்தகர்கள் எங்கோ சென்றுவிட்டார்கள். பணத்துக்குப் பதிலாக விளைபொருள்களை விவசாயிகளுக்குக் கொடுத்து பணம் சம்பாதித்துவந்த தமிழ்த் தரகர்கள் இவ்விடங்களிலிருந்து காப்பாண் இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். சண்ணகிபுரம், புத்தம்பை மற்றும் கவுடப்புற்றி போன்ற பல சிற்றூர்கள் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன.

தாலிபோட்ட அறுக்கண்டம், வம்சியடிக்குளம், நீத்தை, மற்றும் சாகமம் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் ழிகலிம்கள், தங்கள் பயிர்ச் செய்கையைத் தொடர்ந்தும் செய்வதற்காக அவ்விடங்களிலுள்ள விதேவைப் புலிகளுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்போல் தெரிகின்றது. இதன்காரணமாகவே இந்தப் பகுதியில் நெல் வயல்களை வைத்திருக்கும் முகலிம்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள ழிகலிம்கள் போலல்லாது விதேவைப் புலிகளே து பகைமை கொண்டிருக்கவில்லை என அக்கரைப்பற்று மற்றும் காரைதீவிலுள்ள தமிழ் மக்கள் கூறுகின்றார்கள். 1988ஆம் ஆண்டு கஞ்சிகுடிச்ச ஆறு பகுதியிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு இந்திய அமைதி காக்கும் படைக்கு இருந்தபோதிலும், இதன்காரணமாகவே, இந்திய அமைதிப் படையின் தளபதியான கேணல் நஞ்சப்பா அவர்களால் விதேவைப் புலிகளை ஒடுக்கவேண்டியது போயிற்று.

இந்த மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு எவருடனும் இணக்கம் காணவேண்டியவில்லை.

வலத்தப்புட்டி, மல்வத்தை, சொறிக்கல்ழினை, வீரழினை ஆகிய சிற்றூர்களிலுள்ள விவசாயிகள் அனைவரும் ஏதிலிகளாக்கப்பட்டதால் அவர்களின் ஏராளமான நெற்காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாதிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்

பயிர்ச் செய்கையை மேற்கொள்ளக்கூடிய நிலப்பரப்பில் 90%வீசி தம் மட்டக்களப்பு கடல் ஏரிக்கு அப்பால் மேற்கிலுள்ள பகுதியில் இருப்பதால் நெற்பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பகுதியில் படையம் ஒரு சில தங்ககங்களை அமைத்துள்ள போதிலும், விடுதலைப் புலிகள் இங்கு மேலாண்மை செலுத்துவதுடன் சிலஇடங்களின் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறார்கள். நெல்லை உற்பத்தியையும் இப்பிராந்தியத்தை, புவான்கரை, பேரில்லாவெளி, வாகரை என மூன்றாகப் பிரிக்கலாம். மட்டக்களப்புக் கடற்கரைக்குப் பின்புறமுள்ள இந்த மூன்று பகுதிகளிலுள்ள நிலப்பரப்பில் சுமார் 180,000 ஏக்கர்களில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. நெற்பயிர்ச் செய்கைக்கு மிகவும் முக்கியமானதாகவிருக்கும் பசுனையான யூரியாவிலிருந்து ஒருவகை இரசாயனத்தைப் பிரித்தெடுத்து வெடிகுண்டுகளை விடுதலைப் புலிகள் தயாரித்துவிடுவார்களென அஞ்சம் படையம் இந்தப் பசுனையை இங்கு கொண்டுவருவதற்கு தடைசெய்துள்ளது.

பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த மூன்று பகுதிகளிலும் தங்கள் மேற்பார்வையில் விவசாயிகளை ஒழுங்காகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடச் செய்யத்தக்க வகையில் கட்டுப்பாட்டை நிலைநாட்டவியலாததால், இந்தப்பகுதிகளிலிருந்து நெல்லை வெளியே எடுத்துச் செல்வதை படையம் கட்டுப்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் தங்கள் அறுவடையைச் சந்தைப்படுத்த முடியாது கஷ்டபிறுவர் என்பதே இக்கட்டுப்பாடு கொண்டுவந்ததற்கான அடுத்த காரணமாகும். பேரில்லாவெளிப் பகுதியிலுள்ள நெற்காணிகளின் உரிமையாளர்கள் பலர் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புக்குக் கரையோரமாகச் செல்லும் பிரதான வீதியின் இடையேயுள்ள சிற்றூர்களைச் சேர்ந்தவர்களாகும்.

இரண்டாவது ஈழப்போர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்தச் சிற்றூர்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன. இங்கு வாழ்ந்த மக்கள் ஏதிலிகளானார்கள். விடுதலைப்புலிகளின் கோட்டையெனப் படையினரால் கருதப்படும் பேரில்லாவெளியில், ஒரு சிலராலேயே பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடிந்தது. இதனால் வளமான பெரும் நிலப்பரப்பு தரிசு நிலமாகவே இருக்கின்றது. இந்த நிலை காரணமாக விடுதலைப்புலிகளால் மற்ற விவசாயிகளை மேற்பார்வை செய்யவும், கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அத்துடன் தாங்களும் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடவும் முடிகின்றது.



(போதியளவு மேய்ச்சல் பசும்புல் தரையைக் கொண்ட இப்பகுதியில் ஓசலிங்களுக்கு ஓண்ணர் சொந்தமாகவிருந்த பெருந்தொகையான கால்நடைகள் பராமரிக்கப்பட்டவேருகின்றன)

மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் 'சி' பகுதியின் இடது வாய்க்காலாக விளங்கும் பேரில்லாவெளியிலிருந்து வடஓணைப் பகுதியின் தெற்கு நுழைபாதையில் அமைந்துள்ள புலிபாய்ந்தகல் என்ற கிராமத்தில் படையினர் ஒரு தங்ககத்தை அமைத்துள்ளனர். இந்தப் பகுதியிலுள்ள சுமார் 30,000 ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடைசெய்யும் நெல்லை கிராமின் பிரதான வீதிக்குக் கொண்டு செல்ல புலிபாய்ந்தகல்லைத் தாண்டியே செல்லவேண்டியுள்ளது.

இந்த மூன்று பகுதிகளுக்கும் இந்தப்பாதை மூலமும் வேறு குறிப்பிடப்பட்ட பாதைகள் மூலமும் மாத்திரம் போக்குவரத்தை மேற்கொள்ளவேண்டுமென படையம் மக்களைக் கட்டாயப்படுத்துவதால் உண்மையான விவசாயிகளே நெல்லைக் கொண்டு செல்ல ஓடிகின்றது. பயிர்ச் செய்கைக்கு ஈடுபடுத்தும் காணிகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் பல விவசாயிகளிடம் இல்லாததினால் இது அவர்களுக்கு ஒரு சிக்கலாகவுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் ஓசலிம் மக்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட பகுதிகளில் அல்லது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தங்கள் அறுவடைகளை செல்வாக்குள்ள நடுவர்கள் மூலம் விற்பனை செய்யக்கூடியதாக வீருக்கின்றது.

இந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளில் பெரும்பான்மையினராக விளங்கும் குத்தகைக்குக் காணிகளைப் பெற்று பயிர்ச் செய்கையை மேற்கொள்வோரும், பங்குபோட்டு இதில் ஈடுபடுவோரும் செய்வதறியாது திகைக்கின்றனர்.

இதனால் பலர் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை வீடுத்து அரசாங்க உதவியுடன் நடாத்தப்படும் ஏதிலிகள் தங்ககங்களில் வாழ்கின்றார்கள்.

இந்த மாவட்டத்திலுள்ள மக்களில் 80% வீகிதமானோர் ஏதிலிகள் தங்ககங்களில் வாழ்வதாகப் பாராளுமன்ற உறுப்பினரான திரு. யோசெப் பரராசசிங்கம் அவர்கள் கூறுகிறார். மக்களில் எழுபது வீகிதமானோர் உணவு ஓத்திரையின் உதவியுடன் வாழ்கின்றார்கள்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தற்  
பொழுது நிலவும் வறட்சி, நிலைமையை மேலும் மோசமாக்கி  
யுள்ளது. நெல் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பிரதேசங்களி  
லுள்ள நீர்ப்பாய்ச்சல் வேலைகளின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி  
நடவடிக்கைகள் ஒன்றில் தாமதப்படுத்தப்பட்டு அவ்வது சூழமை  
யாக நிறுத்தப்பட்டு உள்ளது. கிழக்கின் விவசாயப் பொருளா  
தாரத்துடன் படைய நடவடிக்கையைச் சம்பந்தப்படுத்தி நடவடிக்கைக்கு  
முன்னுரிமை கொடுத்துள்ளதால் நாட்டில் இரண்டு வித  
மான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று நெற்பயிர் மற்றும்  
சேனைப்பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்தது இதில் சூதலாவ  
தாரும். இடைக்காலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தவர்களும்,  
குத்தகைக்குக் காணியை எடுத்து விவசாயத்தில் ஈடுபட்டிருந்த  
வர்களும், மற்றும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்த தொழிலா  
ளர்களும் ஏதிலிகள் ஆக்கப்பட்டதுடன் அரசின் உதவியை நம்பி  
வாழவேண்டியிருப்பதும் இரண்டாவதாகும். ஆகையினால் கிழக்  
கில் மேற்கொள்ளப்பட்டவேரும் படைய நடவடிக்கையின் விளை  
நாம் நினைப்பதைவிட மிகவும் கூடுதலானது. படையச் செயற்  
பாடுகள் காரணமாக விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கங்களைக்  
கவனத்தில் கொண்டு அவற்றை நிவர்த்திசெய்ய  
ஆவன செய்தல் வேண்டும்.

மணம் வீட்டுச் சிரியங்கள் வருத்தம் குடியிருந்த இடத்தி  
மகிழ்ச்சி குடியேறுவதை உணர்வீர்கள். சுறுசுறுப்புடன் செயற்  
படுங்கள். களைப்பு உங்களை வீட்டுவீட்டுச் சென்றுவீடும்.

யில்டன் ரைட்

செக் இனத்தவர்களும், சிலவாக்கிய  
இனத்தவர்களும் தாங்கள் பிரிந்துசெல்லும்  
நாளை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

(ஐலண்ட் - 22.10.92)

ஐனவரித் திங்கள் முதலாம் நாளன்று செக்கோசிலாவாக்  
கியா என்ற நாடு இரு தனிநாடுகளாகப் பிரிந்து செல்வதைத்  
துக்கத்துடனும், மனக்குமுறலுடனும் ஆனால் எதுவித கோப  
தாபமின்றிச் சிலவாக்கிய இனத்தவர்களும், செக் இனத்தவர்  
களும் ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் இருக்கின்றனர்.


ஒரு சமஷ்டி அமைப்புக்குள் சிலவாக்கியா இறைமையுள்  
ளதாக இருக்கவேண்டுமென்ற சிலவாக்கியாவின் கோரிக்கை பற்  
றிய பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காமையினால், 74 ஆண்டு  
களாக ஒன்றாக இருந்துவந்த செக்கோசிலாவாக்கிய சமஷ்டி  
யிலுள்ள இரு குடியரசுகளும் இரு தனிநாடுகளாகப் பிரிந்து  
செல்வதென செக்குடியரசின் பிரதமர் திரு. வக்லால் குளோஸ்  
(Vaclav Klaus) அவர்களும், சிலவாக்கியக் குடியரசின் பிரதமர்  
திரு. விளாடிமீர் மெசியர் (Vladimir Meciar) அவர்களும் யூலைத்  
திங்கள் 23ஆம் நாளன்று இணங்கிக் கொண்டனர்.

தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டும், இந்த இரு குடி  
யரசுகளும் பிரிந்து செல்வதைத் தன்னால் தடுக்க முடிய  
வில்லையே என்ற ஆதங்கத்தில் செக்கோசிலாவாக்கிய சமஷ்டி  
யின் செக் இன சனாதிபதியான திரு. வக்லால் கெவல் (Vaclav  
Havel) அவர்கள், சிலவாக்கியா தன்னாட்சி பிரகடனம் செய்த  
போதுதான் சனாதிபதியாக இருப்பதற்கு விரும்பாது தனது  
பதவியைத்துறந்தார்.

திரு. கெவல் அவர்களைப் போன்று, இரு பிரதமமந்திரி  
களும், இந்தச் சமஷ்டிக் குடியரசு இரு தனிநாடுகளாகப் பிரிந்து

செல்வது தங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

“இந்த முடிவு எனக்குக் அவலையை அளிக்கிறது என நான் திரும்பத் திரும்பக் கூறுகின்றேன்” எனத் திரு குளோஸ்



அவர்கள் பிராக்(Prague)பட்டணத்தில் ஒரு நேர்காணலின்போது கூறியுள்ளார். இந்தச் சமஷ்டியிலுள்ள இரு குடியரசுகளும், ஒன்று மற்றதிற்கு உயர்ந்ததாகவோ, மற்றையது அடுத்ததற்கு

குறைந்ததாகவோ செயல்படாமல், இரண்டும் சமநிலையிலிருந்து செயல்படவேண்டுமென்று இந்தச் சமட்டியைக் காப்பாற்றுவதற்குப் பாடுபட்டவர்களில் ஒருவராகத் திரு. பொகுசிலாவ் ஜெசி மெசியர் அவர்கள் இருந்தார்.

இரு குடியரசுகளிலுமுள்ள மக்களின் மனநிலையை நன்கு புரிந்துகொண்டவராகத் திரு. கெவல் அவர்கள் காணப்படுகின்றார். வீதிகளிலும், மதுபானச்சாலைகளிலும், தேவாலயங்களிலும் பொதுமக்கள் கூடுமிடங்களிலும் குழுமியிருக்கும் மக்களை நேரிற்கண்டு, இந்தப் பிரிவினை பற்றிக் கேட்டபோது, அவர்களில் பெரும்பாலோர் மனக்கவலையை வெளிப்படுத்தியதையும், ஒருசிலர் பிரிவினைக்கு ஆதரவாக இருந்ததையும் காணமுடிந்தது. பிரிந்து செல்வது தவிர்க்கமுடியாததாகிவிட்டது எனப் பெரும்பாலான செக் இனத்தவர்களும், சிலவாக்கிய இனத்தவர்களும் மனக்குமுறலுடன் நினைக்கின்றனர்.

விரைவில் அனைத்துலக எல்லையாக மாறவிருக்கும் மொறவாநதி (Morava River) கரையிலுள்ள செக்குடியரசில் இருக்கும் லான்செர்ட் (Lanzhot) கிராமத்தின் புகைவண்டிப்பாதை வேலியின் மீது தனது காதலியுடன் வீற்றிருந்த 19வயதுடைய மாணவனான திரு. மாறெக் பிளேசல் இந்தப் பிரிவினையையிட்டுத் தான் மகிழ்ச்சியடையவில்லை எனக்கூறினான். நெடுங்காலமாகவே நாம் இணைந்திருந்தோம். இதைப்பிரிப்பது வேதனையான ஒரு செயல், நெடுங்காலமாக ஒருவருக்கொருவர் உதவியாக இருந்த எமக்குள் பகைமையேற்படுவதைப்படுத்தித் தற்போது கவலைப்படவேண்டியுள்ளது'' என மேலும் கூறுகின்றான்.

சிலவாக்கிய எல்லையிலிருந்து நாலு கல் தூரத்திலுள்ள குட்டி (Kuty) என்ற சிற்றூரிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு வெளியே ஞாயிற்றுக் கிழமைப் பூசைக்கு வருகைதந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்த கூட்டத்தினரிடையே மூவரை நேர்கண்டு, அவர்களுடைய ஆதங்கங்களைப் பற்றிக் கேட்டபோது, இரு பெரியவர்கள் தங்கள் பெயர்களைக் கூற மறுத்து விட்டனர். தொழிற்சாலைத் தொழிலாளியும், கட்டடத் தொழிலாளியும், வேலையற்றிருப்பவரும், 36 வயதையுடையவருமான மூன்றாம் ஆளான திரு. பாவல் கெசக் பின்வருமாறு கூறினார்:

''இங்கே உள்ள இனத்தவர்களுடனான எங்களது உறவு எப்பொழுதும் சினேக பூர்வமாகவே இருந்து வருகின்றது. இங்

திருக்கும் தேசியவாதிகள் கூட இதையே கூறுவார்கள்" என்று கூறினார்.

இரு பெரியவர்களும் தங்கள் தலையை அசைத்து இவனின் கூற்றை ஆமோதித்தனர். "மனவருத்தப்படுவது எவ்வுக்கு உதவப்போவதில்லை" என அம் முதியவர்களில் ஒருவர் கூறினார்.

சென்ற திங்கள் அரசுக்காக எடுத்த கருத்து வாக்கெடுப்பின் போது பிரிந்து செல்வதற்கான மக்கள் வக்ஷேடுப்பை நடத்தினால் 37 சதவீத சிலவாக்கியர்களும், 36 சதவீத செக் இனத் தவர்களும் அதற்கு ஆதரவாக வாக்களிப்பர் எனக் கூறியுள்ளனர். ஆனால் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பிரிந்து செல்வதைத் தவிர்க்க முடியாதெனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.

செக்கோசிலாவாக்கியாவில் வறுமை நிலையிலுள்ள சில வாக்கியக் குடியரசுக்குப் பொன்மியரித்யாகச் சலுகைகளை வழங்கி, செக் குடியரசுடன் சமத்துவமாக வளருவதற்கு வகை செய்வதற்குச் செக் குடியரசின் பிரதமர் திரு. குளோஸ் அவர்கள் மறுத்ததன் மூலம் சமஷ்டியலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை வலுவடைந்தது என்பது சிலவாக்கிய அரசின் நிலைப்பாடாகும்.

"பிரிந்து செல்வதாக அதை நாம் கூறவில்லை, எங்கள் தோடர்புகளில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்ற அதை நாம் நினைக்கின்றோம்" எனக் கூறுகின்றார் துணைப்பிரதமரான திரு மிலான் நாஸ்கோ அவர்கள்.

சிலவாக்கியா - செக் அரசுகளிடையிலான உறவுகள் இரு அரசாங்கங்களுக்குமிடையே சமநிலையில் உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்ற ஒரு முன்றாவது சமஷ்டி அமைப்பு அதன் உயர்மட்டத்தில் இருப்பது தேவையற்றது ஒன்றாகும் என்றே திரு. மெய்ரின் அரசு கூறுகிறது எனப் பிரபல நபிகளும், சிலவாக்கிய வெளியுறவு மந்திரியுமான திரு. நஸ்கோ அவர்கள் கூறினார்.

எங்களுக்குப் பிரிவினை தேவையில்லை. நாங்கள் வழமையாக இருந்தவாறு ஐக்கியமாக இருந்து வருவோம்" என அவர் கூறினார். இப்பொழுது இதற்கு ஒரு உடன்பாடு எட்டப்படாத போதிலும் வழமையோல இணைந்திருப்பதற்காக ஒரு உடன்படிக்கை

கையைச் செய்து கொள்வதற்கு இன்னமும் வாய்ப்பு இருக்கின்ற தென செக் அரசின் பதில் வெளியுறவு மந்திரயான திரு. சாசா வொண்ட்ரா அவர்கள் பிராக் பட்டணத்தில் பேசும்போது கூறினார்.

வெவ்வேறான இரு நாடுகளுக்கிடையே இருக்கும் வழமையான உறவுகளிலும் பார்க்க எங்கள் தொடர்புகள் 'மனிதநேயத்தை' அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும் எனத் தான் நம்புவதாகத் திரு. நாஸ்கோ கூறுகின்றார். செக் இனத்தவர்களோ, சிலவாக்கிய இனத்தவர்களோ அடுத்த குடியரசுகளில் வெளிநாட்டவர்களாகக் கணிக்கப்படாதவாறு நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொள்ளவேண்டும் என அவர் கூறினார். இரண்டு குடியரசுகளின் தேர்தல்களிலும் அங்குள்ள செக். சிலவாக்கிய மக்கள் சமத்துவத்துடன் வாக்களிக்க வகை செய்யப்பட வேண்டுமெனச் சிலவாக்கியா விரும்புவதாகத் திரு. நாஸ்கோ கூறினார்.

10 மில்லியன் மக்களைக் கொண்ட செக் குடியரசில் மூன்று லட்சம் சிலவாக்கியர்களும் 5 மில்லியன் மக்களைக் கொண்ட சிலவாக்கியக் குடியரசில் 50,000 செக் இனத்தவர்களும் வாழ்கின்றனர்.

குளோஸ்-மெசியர் உடன்படிக்கைக்கு எதிராகச் சமஷ்டிப் பாராளுமன்றம் இத்திங்களில் வாக்களித்ததில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் இந்த வாக்களிப்புப் பிரிவினை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தாதெனவும் திரு. நாஸ்கோ கூறினார். இந்தச் சமஷ்டி அமைப்புகளுக்கு எதுவித செயலுரிமையும் இல்லை எனவும் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அது மேலும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் துணைப்பிரதமரான அவர் மேலும் கூறினார்.

தாங்கள் உடன்பாட்டுக்கு வந்ததைச் செயற்படுத்த இந்த இரு குடியரசுகளின் அரசாங்கங்களும் ஒத்துழைக்கவேண்டும் எனக்கூறிய அவர் இந்த இரு குடியரசுகளின் பாராளுமன்றங்களும் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுப்பதுதான் இந்த சமஷ்டி அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிறந்த வழியென்றும் மேலும் கூறினார்.

எல்லைப்புற மக்களை நேர்கண்டபோது குட்டி என்ற சிற்றூரிலுள்ள பங்குக்குருவானவர் ஒருவரே சில நிபந்தனைகளுடன் பிரிவினைக்கு ஆதரவாக இருந்தார்.

சிலவாக்கிய தேசிய வாதத்துடன் வரலாற்று ரீதியாக ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்துக்கிருந்த தனித்தன்மையை

வலியுறுத்திய பங்குக்குருவான வணக்கத்துக்குரிய ஜறனேக் கிளட்டி அவர்கள் “எவ்வித சந்தேகமுமின்றி எங்கள் மக்கள் எல்லாரும் ஒரு தனிநாடு பெறுவது தங்கள் உரிமையென்றும், இறைவனின் நம்பிக்கையுள்ளவர்கள் இது இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமை என்றும் எண்ணுகின்றனர்” எனக் கூறுகிறார்.

வரலாற்று ரீதியாக நோக்கும் பொழுது சிலவாக்கியா கங்கெரிய அரசர்களாலும், பேரரசர்களாலும் அநேகமான காலங்களில் ஆளப்பட்டுவந்துள்ளது. தற்காலத்தில் சிலவாக்கியா என்ற சுதந்திரமான நாடு கிட்வர் 1939 ஆம் ஆண்டில் செக்கோசிலாவாக்கியாவைப் பிரித்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய நாட்டின் தலைவராக இருந்த வணக்கத்துக்குரிய யோசேவ் ரிசோ (Jozef Tiso) அவர்களுக்கு இரண்டாவது உலகப்போரின் பின் தேசத்துரோகம் மற்றும் போர்க்காலக் குற்றச்செயல்களுக்காக சாத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அன்றாட அரசியலில் ஈடுபடக்கட்கோலிக்கத் திருச்சபை விரும்பவில்லை எனக்கூறும் 33 வயதான வணக்கத்துக்குரிய குளட்டி அவர்கள், “மக்களுக்குத் தங்கள் உரிமை எது, கடமை எது என நெறி கூறுவதைத் தெரியப்படுத்தவது எனது கடமை” தங்களைது சொந்த நாடு என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட உரிமை என்று சொல்வதைக்கேட்க மக்களுக்கு உரிமை இருக்கின்றது” என மேலும் கூறுகின்றார்.

ஆனால் மொருவா நதியின் இரு கரையோரங்களிலும் வசிக்கும் மக்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கி வாழ்ந்து வந்துள்ளார்களெனவும், அவர்களை இருதேசங்களைச் சேர்ந்த ஒரே மக்கள் எனக்கருத்தில் கொள்ளவேண்டுமென்றும், அவர்களின் நெருங்கிய வாழ்வு செக் இனத்தவர்களையும், சிலவாக்கிய இனத்தவர்களையும் பிரிவினை நெருங்கிவரும்போது மனச்சோர்வடையச் செய்யும் என்றும் அக்குருவானவர் கூறுகின்றார்.

“மக்களின் மனதில் குழப்பநிலை காணப்படுகிறது” எனக்கூறும் குளட்டி அவர்கள், இருபக்கத்திலும் உள்ள மக்கள் கலந்துரையாடுவதன் மூலம் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளலாம் எனத்தான் மக்களுக்கு அறிவுரை வழங்கியதாக மேலும் கூறுகின்றார்.

“சிலர், எனது உறுப்பொன்றை வெட்டி என்னை முடமாகிவிட்டு மகிழ்ச்சியாக இரு என்று கூறுவதுபோல் இருக்கிறது” எனப் பிறட்டிஸ்லாவாவிலுள்ள பத்திரிகையாளரான செக்வி சுசானா சற்பேரி கூறுகின்றார்.



## மேற்கத்தைய திரையுலகில் புரட்சி

62 வயதான கிளிந்ற் ஈஸ்ற் லுட்டின் சாதனை.

(ஐலன்ட் -09.11.1992.)

கொலிவுட் (Hollywood) திரைப்படத்துறையை இப்போது தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இளம் கணக்காளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஈஸ்ற் லுட் காலத்திற்கு ஒவ்வாத ஒரு மனிதராகவே தென்படுகிறார். தலைசூடி நரைத்த இந்த சூதுபெரும் நடிகரின் ஆதரவாளர்கள் எண்ணில் அடங்கார்.

எப்போதுமே கொலிவுட்டின் மரபுவழிகளுக்கு இவர் கட்டுப்பட்டதில்லை. அவற்றை உதாசீமை செய்துகொண்டே வந்திருக்கிறார். கிளிந்ற் ஈஸ்ற் லுட் எப்போதுமே தனக்கென ஒரு சொந்த வழிமுறையை கையாள்பவர் ஆவர். மன்னிக்கமுடியாதவன் (Unforgiven) என்ற அவருடைய புதிய திரைப்படம் அவருடைய போட்டியாளர்களிடையே பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பட உற்பத்தியாளர்கள் தம்முடைய முன்னையை தந்திரோபாயங்களைக் கைவிட்டு ஈஸ்ற் லுட்டின் புதிய முறைகளை பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள்.

சாளிசீன் (Charlie Sheen) போன்ற இளம் நடிகர்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட "யங்கண்ஸ்" (Young Guns) போன்ற படங்களைத் தயாரித்து இளைஞர் உலகத்தை கவர்ந்திழுப்பதே கொலிவுட்டின் மரபு வழியாகும். அவைகள் அனைத்தும் காதற் காட்சிகள் மலிந்தவையாக இருப்பதுவே வழக்கம். இந்த மரபு வழியை உடைத்தெறியும் வகையில் "அன்பொகிவன்" (மன்னிக்கப்படாத) தயாரிக்கப்பட்டுள்ளது. இது கொலிவுட் திரையுலகுக்கு விடப்பட்டுள்ள பெரிய சவாலாகும். 55 வயதிற்கு மேற்பட்ட 04 முன்னணி நடிகர்களை வைத்து ஈஸ்ற் லுட் இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார்.

எதிர்ப்புகளின் இடையில் "அண் பொகிவன்" திரைபிடப் பட்ட வார இறுதியில் ஒருகோடியே ஐம்பது இலட்சம் டொலர்களை இந்தப்படம் ஈஸ்ரூட்டிற்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது. கவ்போய் திரைப்பட வழிமுறைகள் காலங்கடந்தவையெனவும் வயது மூதிர்ந்த நடிகர்களை வைத்து படத்தயாரிப்பில் ஈடுபடுவதென்பது தற்கொலைக் கொப்பானது என்றும் கருதுகின்ற ஐயுறவாளர்களை இந்தப்படம் ஏமாற்றிவிட்டது என்றே கூற வேண்டும். வயது மூதிர்ந்தவர்களையும், இளம் தலைமுறையினரையும் ஒன்று சேர கவர்ந்தியூக்கும் சக்தியை ஈஸ்ரூட்டின்படம் கொண்டிருப்பது பலருக்கு திகைப்பையே ஏற்படுத்தியுள்ளது. வோனர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தின் வழங்கல் தலைவரான பரி ரெயாடன் 'இப்படம் வழக்கத்திற்கு மாறானது; அபூர்வ சாதனை' என்று குறிப்பிட்டுள்ளார். "அநேகமான தற்காலத்தைய படங்கள் இளம் வயதுவருக்காகவே தயாரிக்கப்படுகின்றன."

ஆரம்பத்தில் "தகட் வோர் கில்லிங்ஸ்" (The Cut Whore Killings) என்ற பெயரில் இருந்த இந்தக் கதைபை பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய திளிண்ட் அதி வரும் கதாநாயகன் போல் தனக்கு வயதுவரும் வரை (62 வயது) படத்தைத் தயாரிக்காது காத்திருந்தார். கொலைகார குடிகாரனாக இருந்து திருந்திய மூன்னி தன் பழைய வாழ்முறைகளோடு மீண்டும் வந்தையே இக்கதை சொல்கின்றது. மூன்னி ஜோன் வெயின் போன்ற கதாநாயகன் அல்ல. மூன்னி ஒரு "ஈவிரக்கமற்ற, கொடூரம் நிறைந்த இரத்த வெறிமீட்டித் கொலைகாரனாக" பார்வையாளருக்கு காட்டப்படுகிறார். தேவையற்ற கொலைகாரன் கண்டபடி செய்த ஒருவராக மூன்னி வர்ணிக்கப்படுகிறார்.

ஒரு விமர்சகரால் "மூதியவர்களைக் கொண்ட கவ்போய் படம் என்று வர்ணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் நடந்துள்ள ஜெனி கம்மனுக்கும், றிச்சட் கரிசுக்கும் 61 வயதாகிறது. மோகன் மீற்றெனுக்கு வயது 55. நம்மீக்கையினத்தையும் வன்முறையையும் கொண்டு ஒளிமயமில்லாத மனித இனத்தை படம் மிடித்துக்காட்டி மேற்குலகின் தொன்மைக்காலத்தைய படங்களின் துப்பாக்கிச் சண்டைக்காரர்களை போக்கிரிகளாகவும், மூட்டாளர்களாகவும் சித்திரித்துக்காட்டும் "அண் பொகிவன்" அன்றைய மேற்கத்தைய வாழ்வில் காணப்படும் கோபம் பகை என்பனவற்றையும் கண்டிக்கிறது.

“இந்தப்படத்தில் கதாநாயகன் என்றோ வில்லன் என்றோ எவரும் இருக்கக் கூடாது என்று கிளிநீர் விரும்பினார்” என்பதாக இங்கிலிசு பொப் என்ற துப்பாக்கிச் சண்டைக்காரராக நடிக்கும் றிச்சட் கரிஸ் ஒரு செவ்வியின் போது கூறியிருந்தார்.

“மிக ஏழையான பன்றி வளர்ப்பாளரான மூன்றி ஏழ்மையில் வாடியபோது வேட்டைத் தொழிலில் ஈடுபடுகிறார். சிக் வில்லி என்ற நகரத்தில் வாழ்ந்த விபச்சாரிகள் தங்கள் தோழி ஒருத்தியின் மூகத்தை வெட்டிய இருவரைக் கொலை செய்வதற்கு மூன்றியை கூலிக்கு அமர்த்துகிறார்கள். மூன்றியைச் சுற்றியே படத்தின் கதை சின்னப்படுகிறது. தன் மனச்சாட்சியுடன் மட்டுமல்லாது கக்மன் என்ற நகரத்தின், சர்வாதிகாரக்குணம் படைத்த உள்ளூர் செரிபான வற்றில் சில் என்பவரோடும் மூன்றி மூரண்பட நேரிடுகிறது.”

உயர்ந்த மனிதனாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சிந்தனைகள் உயர்வாக இருக்கவேண்டும் என்று சொல்வதெல்லாம் எதற்காக? நடைமுறையில் ஒவ்வொரு காரியத்தையும் செய்து மூடிக்கத் துணிச்சல் வேண்டும். எப்போதும் இந்தத்துணிச்சல் நாம் கற்பனையில் அமைத்து வைத்துள்ள படத்திலிருந்துதான் கிடைக்கும். உள்ளே இருந்து அந்தப் படம் நம்மைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கும். துணிவுடன் செயல்படுவதற்காகவாவது உங்களைப்பற்றி உயர்வாக எண்ணிக் கொள்ளுங்கள்.

—ராபெர்ட்டோ ஆஸா ஜியோலி

## நகரில் விடுதலைப் புலிகளைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கை பற்றிய ஒரு கண்ணோட்டம்.

(சண்டே ரைம்ஸ் -92.11.29)

கூடற்படைத் தளபதி திரு. கிளான்சி பெர்னாந்து அவர்களின் கொலைக்குப்பின் பயங்கரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடலாம் என்ற அச்சம் காப்புப்படைபினரையும், காவல்துறையினரையும், பொதுமக்களையும் மாத்திரமின்றி கொழும்பிலுள்ள சர்வதேச சமூகத்தினரையும் சென்றவாரம் கிவி கொள்ளச் செய்தது.

இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்குலகநாடுகளின் இராசதந்திரக் குழுக்களின் தலைவர்களும், அவர்களின் நண்பர்களும் அரசாங்க உயர் மேலாளர்களைச் சென்ற திங்கட்கிழமை சந்தித்தார்கள். சனாதிபதியின் ஆலோசகர் திரு. பிரபட்மன் வீரக்கோன், காப்பு அமைச்சின் செயலாளர் திரு. சிறில் ரணதுங்கா, இராசாங்க அமைச்சின் செயலாளர் திரு. மார்சல் வால்ரர் பெர்னாந்து, துணைக்காவல்துறை மா அதிபர் திரு. ஏ.எஸ் செனவிரத்தினா ஆகியோர் இந்தச் சந்திப்பின் போது இலங்கை அரசின் சார்பாகக் கலந்து கொண்டவர்களுள் சிலராவர்.

இலங்கைக்கு உதவியை வழங்குவதற்கும், வழங்காதிருப்பதற்கும், அப்படிவழங்குவதாயின் எவ்வளவு தொகையை வழங்குவதெனத் தீர்மானிப்பதற்கும் உதவி வழங்கும் நாடுகளால் அளவுகோலாக உபயோகப்படுத்தப்படும் மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்கள் பற்றி ஆராயும் நோக்கத்துடனேயே இப்படியான சந்திப்புக்கள் இடம் பெறுகின்றன.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சந்திப்புகளின் போலல்லாது திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது கமுக நிலை

நிலவியது இலங்கை அரசு மேலாளர்களுக்குத் திருப்தியைக் கொடுத்தது. அண்மையில் இடம்பெற்ற மனிதஉரிமைகள் தொடர்பான விடயங்கள் பற்றி சில இராசதந்திரிகள் கேள்வி எழுப்பினார்கள். இருப்பினும் இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுக்கொண்டதுடன், அடுத்து வரும் திங்கள்களில் மேலும் அதிக முன்னேற்றத்தைக் காணமுடியும் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

மனித உரிமை சம்பந்தமான விடயங்களை இனங்காணவும் அவற்றுக்குத் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளவும் கடந்த காலங்களில் தனது ஒத்துழைப்பை வழங்க முன்வராத அரசாங்கம் இந்த ஆண்டு அதை வழங்க முன்வந்தது இராசதந்திரிகள் இடையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இத்துடன் இந்தச் சந்திப்பு முடிவுறவில்லை. மனித உரிமைகள் பற்றி இந்த இராசதந்திரிகள் ஆழ்ந்து ஆராய்ந்து திருப்திப்பட்டபோதிலும், அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் காரணமாக மனித உயிர்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பு அவர்களைக் கவலையுறச் செய்தது.

## இராச தந்திரிகளின் சந்தேகம்

சில செய்தித்தாள்களில் இடம்பெற்ற செய்திகளை ஆதாரமாகக் காட்டி தாங்களும் தாக்குதல் இலக்காக இருக்கின்றார்கள் என முக்கியமான நாடுகள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்து இராசதந்திரிகள் கேட்டனர்.

இந்த அச்சுறுத்தல்கள் பற்றியும் மேலும் அவை விரிவடையக்கூடும் என்பது பற்றியும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வரக் காவல்துறையினர் தவறிவிட்டனரென இவர்கள் குறைகூறினர். இதே குற்றச்சாட்டை சென்றவாரம் நடைபெற்ற மந்திரி சபை பத்திரிகையாளர் மாநாட்டின் போது பத்திரிகை ஆசிரியர்கள் சுமத்தியிருந்தனர்.

இராசதந்திரிகளை எச்சரிக்கை செய்யக்கூடிய அளவு அச்சுறுத்தல் இருக்கவில்லை யென துணைக்காவல்துறை மா அதிபர் திரு. செனவிரத்தினா அவர்கள் விளக்கம் கொடுத்தார். செய்தித்தாள்களில் இடம்பெறும் செய்திகள் பற்றிக் குறிப்பிடுகையில், இத்தருணத்தில் விடயங்கள் வெளிவந்தால் அது தாங்கள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்து

மேன காவல்துறைத் தலைமைப்பீட மூத்த மேலாளர் ஒருவர் தெளிவுபடுத்தினார்.

இருந்தபோதிலும், இராசதந்திரிகள் மீண்டும் மீண்டும் இந்த விடயம் பற்றிக் கேள்விகளை எழுப்பியபோது மூத்த அரக் மேலாளர் ஒருவர் இதில் தலையிட்டு சரியான விளக்கத்தைச் கொடுத்தார். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராசதந்திரிகள் தவிர மற்றைய நாடுகளின் இராசதந்திரிகள் எவராயினும் விடுதலைப்புலிகளின் இலக்காக இருக்கவில்லை என அவர் கூறினார். தேசிய புலனாய்வுத் துறையினர் பெற்ற நம்பகரமான தகவல்களைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள இந்திய மேலாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக சண்டே ரைம்ஸ் நாளேடு அறிந்து கொண்டது.

வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்ட பல காப்பு நடவடிக்கைகளுடன் இந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

மற்றைய இலக்குகளுடன் கொழும்பிலுள்ள இந்திய நலன்களையும் தங்கள் இலக்காகக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கவுள்ளதாக இந்த மேலாளர் வெளியிட்ட கருத்து. விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் கட்டவீழ்த்துவிடவிருக்கும் அச்சம்தரும் வன்செயல்களைக் கோடிட்டுக்காட்டுவதாகவிருந்தது.

விடுதலைப் புலிகளின் அதிரடித்தாக்குதல் பிரிவுகள் கொழும்பில் உள்ளதாக ரதமர் திரு. டி. பி. விஜேதுங்கா அவர்கள் நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறியது பயங்கரவாதிகளுக்கு எந்தவிதமான தயக்கத்தையும் கொடுக்கவில்லை. இவர் இப்படிக்கூறியிருந்த மூன்று நாட்களுக்குப்பின்னர், அதாவது நவம்பர் 16 ஆம் திகதியன்று, அட்டிரல் கிளான்சி பெர்னாந்து அவர்களும் வேறு மூவரும் தற்கொலைப்பிரிவைச் சேர்ந்த மனிதர்கண்டு ஒன்றின் மூலம் கொல்லப்பட்டனர்.

இந்நிகழ்ச்சி நடைபெற்ற ஐந்து நாட்களுக்கு பின் ஒரு வெள்ளிக்கிழமை காலைப்பொழுதில், சனாதிபதியின் செயலாளரான திரு. கே. எச். கே. விஜயதாச அவர்களினதும் வர்த்தகமந்திரியான திரு. ஏ. ஆர். மண்கூர் அவர்களினதும், முகலிம் காங்கிரஸின் தலைவரான திரு. எம். எச். எம். அசரப் அவர்களினதும் வசிப்பிடங்கள் அமைந்துள்ள திம்பிரிக்கியாவில், அவர்களுடைய வசிப்

பிடங்களுக்கு வெகு அண்மையாகவுள்ள சிறிய தேநீர்க்கடை ஒன்றுக்கு அணித்தாக இரு இளைஞர்கள் சுற்றித்திரிந்தனர். இவர்கள் இருந்த இடத்திற்கு அண்மையாகவுள்ள றண்டொலி ஒழுங்கையில் வசிக்கும் ஒருவர் தனது உந்துருளியில் இவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தபொழுது இவர்களின் நடமாட்டத்தில் சந்தேகமுற்றார்.

அவர் உடனே திரு. விஜயநாச அவர்களின் வசிப்பிடத்திற்கு விரைந்து சென்று அங்கு காப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காப்பாளர்களிடம் இந்த விடயத்தைத் தெரியப்படுத்தினார். அங்கு அந்த வேளை கடமையாற்றிக்கொண்டிருந்த சனாதிபதியின் காப்புப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன் பி.ரேமச்சந்திரா தனக்குத் தகவல்கொடுத்தவரின் உந்துருளியின் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்றடைந்தபொழுது அங்கு நடமாடிக்கொண்டிருந்த அவ்விரு சந்தேக நபர்களும் வெவ்வேறு திசைகளில் நகர்வதைக்கண்டார். இதைத் தொடர்ந்து திரு. பி.ரேமச்சந்திரா அவர்களை இடைமறித்தபோது இவ்விருவர்களில் ஒருவர் ஏ.கே. 47 ரக சுழல்துப்பாக்கி ஒன்றினால் அவரை நோக்கிச் சுட்டபோது அவருடைய வயிற்றில் காயமேற்பட்டது. இந்த இருவரும் தப்பிக் செல்ல உபயோகித்த வாகனம் கிரிஸ்பனைக்கு அண்மையாகவுள்ள கெலெவெல் பெருந் தெருவோரமாகக் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இடத்திற்கு விரைந்து சென்ற குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் படையப் பிரிவினர், இந்த இளைஞர்கள் விட்டுச் சென்ற சிறிய பை ஒன்றைச் சோதனை செய்தனர். மூன்று எறிகுண்டுகளும், கலாசினிகொவ் ஏ.கே. 47 ரக சுழல்துப்பாக்கிக்குத் தேவையான ரவைகளும் அதில் காணப்பட்டன. கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றினால் இந்த ரவைகள் சுற்றப்பட்டிருந்தன.

### பகல் வேளையில் உலாவிய குற்றவாளிகள்

இந்த இரண்டு இளைஞர்களும் யார்? அவர்கள் பிரிவினை கோரும் பயங்கரவாதிகளா அல்லது எவரையேனும் ஒழித்துக் கட்டுவதற்காகக் கூலிக்கமர்த்தப்பட்டவர்களா? யாரைக்கொல்லும் நோக்கில் இவர்கள் அங்கிருந்தார்கள்.

அட்மிரல் பெர்னாந்து அவர்களின் கொலை சம்பந்தமாக அந்தவேளையில் புலன்விசாரணையை மேற்கொண்டிருந்த குற்றவியல் புலனாய்வுத்துறையினர் (Crime Detective-Bureau-CDB) இந்தக்கேள்விகளுக்கும் வேறு பல கேள்விகளுக்கும் பதில்காண வேண்டியவர்களாயிருக்கின்றனர்.

முன்னாள் துணைக்காவல்துறை மாஅதிபரும் திறமை சாலியுமான திரு. ரீறில் குணதிலக்க அவர்களின் காலத்தில் குற்றப் புலனாய்வு (C.I.D.) இலாகா எப்படி மதிக்கப்பட்டதோ அதேபோல காவல்துறையின் புலனாய்வுப் பணியை மேற்கொள்வதும், கிறெகெறிக் தெருவில் தலைமையகத்தைக் கொண்டதும், நகரங்களிலுள்ள காவல் நிலையங்கள் யாவற்றிலும் செயலகங்களை கொண்டுள்ளதுமான குற்றவியல் புலனாய்வுத்துறை தற்பொழுது மதிக்கப்படுகின்றது.

தேசிய புலனாய்வுத்துறையும் (NIB) அண்மைக்காலங்களில் காப்புத் துறையினரால் பெரிதும் மதிக்கப்பட்டுவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மத்திய புலனாய்வுத்துறையும், பிரித்தானியாவிலுள்ள எம்.ஐ. 5 உம் இசுரேலிலுள்ள மொசாட்டும் எப்படி அந்தந்த நாட்டு அரசுகளின் புலனாய்வுப் பணியில் திறமையாக செயற்படுகின்றனவோ அதுபோல் தேசிய புலனாய்வுத்துறையும் வெகுவிசைவில் செயற்படப்போகின்றது.

கடற்படைத் தளபதியின் கொலை சம்பந்தமான விசாரணையில் முன்னேற்றத்தைக் கண்டுவரும் குற்றவியல் புலனாய்வுத்துறையினர், திம்பிரீகசியாவில் மாயமாக மறைந்த இரு இளைஞர்களைப்பற்றிய விசாரணையையும் மேற்கொண்டனர். அந்த இடத்தில் வசிப்பவர்களை விசாரணை செய்த புலனாய்வுத்துறையினர், தட்பிச்செல்வதற்காக இளைஞர்கள் பயன்படுத்திய வாகனத்தை அவர்கள் கைவிட்டுவிட்டு கிரீலப்பனையிலுள்ள ஒரு வீட்டுக்கு நடந்து சென்றதாக அறிந்தனர். நல்ல கண்காண்ப்பையும், திடீர்ச்சோதனையையும் மேற்கொண்டதன் மூலம் ஏ.கே. 47 ரக சுழல் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்ற முடிந்ததுடன் அந்தவீடு விடுதலைப்புலிகளின் மறைவிடமென்பதையும் கண்டுபிடிக்கமுடிந்தது. அந்த வீட்டில் உள்ளவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

முசுலிம் காங்கிரசின் தலைவரான திரு. எம். எச். எம் அசுரப் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதே இந்த இரு இளைஞர்களின் திட்டமாகவிருந்தது என்பதை இந்த இளை



## கட்டுரைகள்

ஞார்களைப்பற்றி இதுவரையும் மேற்கொண்ட புலனாய்விலிருந்து பெற்ற சாட்சியங்கள் மூலம் 'சண்டே ரைம்ஸ்' செய்தித்தாள் அறிந்துகொண்டது. கொழும்பிலுள்ள 'பல' இலக்குகள் மீது தாக்குதல்சுளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட விடுதலைப் புவிகளின் பல தாக்குதல் குழுக்களில் ஒரு பகுதியினரே இந்த இளைஞர்கள் என உறுதிசெய்யப்பட்டது. திரு அசரப் அவர்களுடன் மேலும் குறைந்தது ஐந்து தமிழ் அரசியல்வாதிகள் இந்தக் குழுக்களின் இலக்காக இருந்தனர்.

கடற்படைத் தளபதியின் கொலைபற்றிய விசாரணையிலும் குற்றவியல் புலனாய்வாளர்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.

அட்மிரல் பெர்னாந்து அவர்களைக் கொன்ற கொலையாளிக்கு உந்துருளியை கம்பகா என்ற இடத்தில் விற்பனை செய்த அந்த இடத்தைச் சேர்ந்த உந்துருளி வியாபாரி ஒருவரை விசாரணை செய்தபோது இரண்டாவது உந்துருளி ஒன்றும் இந்தக் கொலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதென்பதைப் புலனாய்வாளர்களால் அறிய முடிந்தது. இரண்டு உந்துருளிகளும் இந்த வியாபாரியால் அந்தத் தமிழ் இளைஞருக்கு விற்ப்பட்டுள்ளது.

## மிகவும் நுணுக்கமாகக் மேற்கொள்ளப்பட்ட விசாரணை

இந்த உந்துருளியின் பதிவு எண் 126 - 4705 எனக் கண்டுபிடித்த புலனாய்வாளர்கள் இரண்டு உந்துருளிகளும் நவம்பர் 24ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது எனவும் கண்டுபிடித்தனர், விஜயறாம மாவத்தையிலுள்ள 33/1 என்ற இலக்கத்தைக் கொண்ட இரு மாடிகளைக்கொண்ட ஒரு வீடே இந்தப் பதிவின் விலாசமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்கு வந்த காவல்துறையினரால் அகன் கீழ்மாடியில் ஒருவரையும் காணமுடியவில்லை. அந்த வீட்டைச் சுற்றியிருந்த காவல்துறையினர் பலரை அவ்விடத்திலிருந்து நீங்கச் செய்தபின் ஒரு தொகுதி காவல்துறையினர் மேல்மாடியிலுள்ளவர்களை விசாரிப்பதற்கு அங்கு சென்றார்கள்.

காவல்துறை மேலாளரான நிலாப்தீன் அவர்கள் மேல் மாடியிலுள்ளவர்களை விசாரணை செய்துகொண்டிருந்த வேளையில் அவரது சகாவான அமிர்தீன் வீட்டுவளவின் பின்புறத்தில்

தேடுதலை மேற்கொண்டிருந்தார். தன்னை நோக்கிச்சுட்ட ஒரு இளைஞன் சுவரால் ஏறி பான்ஸ் இடத்தைநோக்கி தப்பியோடி விட்டதாக அமிர்தின் கூக்குரல் இடுவதை திரு திலாப்தீன் கேட்டார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினரின் வானொலிகள் தீவிரமாக இயங்கின. சில காவல்துறையினர் இளைஞனைப் பிடிப்பதற்காக அவனைத் துரத்திக்கொண்டிருந்த வேளையில் தடைகளை ஏற்படுத்தி அந்தப் பகுதியில் நடமாட்டத்தைத் தடுப்பதற்கு குற்றவியல் புலனாய்வுத்துறையின் தலைமைப் பீடத்திலுள்ளவர்கள் வேகமாக செயற்பட்டார்கள். தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு சென்ற இளைஞன் பான்ஸ் இடத்திலுள்ள காலஞ்சென்ற சிறில் மத்திய அவர்களின் வசிப்பிடத்திற்குள் புகுந்தான்.

சைனைட் குப்பி ஒன்றை அவன் தன்வாய்க்குள் திணித்தான். பின் தரையில் படுத்துக்கொண்ட அவன், கைக்குண்டு ஒன்றின் முனைப்பூசியைக் கழற்றியபின் குண்டை தனது மார்புக்கு அண்மையில் வைத்தான். சில விநாடிகளுக்குள் குண்டு வெடித்தது. அவ்விளைஞனின் மார்பும் உடலும் சிதறுண்டது. கடிபடாத சைனைட்டுப்பி அவன் வாய்க்குள் இருந்தது.

**விடுதலைப்புலிகளின் உயர்மட்டப் போராளி ஒருவர்.**

இந்த இளைஞன் மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமாரன் எனவும் அவன் அடமிரல் கிளான்சி பெர்னாந்து அவர்களின் கொலைக்கு உடந்தையாகவிருந்தவன் எனவும் இனங்காணப்பட்டான். மேலும் மூன்று பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர் எனக்கருதப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டதன் பின்னரே அவர் இனங்காணப்பட்டார் எனப்புலனாய்வாளர்கள் கூறினர். இவர் ஒரு மூக்கியமான நபர் என்பதை மாத்திரம் தன்னால் தற்பொழுது கூறமுடியும் என சண்டே ரைம்ஸ் நாளிதழுக்கு மூத்த புலனாய்வாளர் ஒருவர் கூறினார்.

சந்தர்ப்பவசமாகவே அட்மிரல் கிளான்சி பெர்னாந்து அவர்கள் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானார் என்று முன்னர் கருதியதற்கு முற்றும் மாறாக, இவரைத்தங்கள் இலக்காக விடுதலைப்புலிகள் கருதியிருந்தார்கள் என்ற உண்மை அண்மையில் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. கிளாலியிலிருந்து ஆனையிறவு நீர் ஏரிக்குள் உள்ளங்கள் செல்வதை இலங்கைக் கடற்படையினர் தடை செய்வதன் காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் இலக்காக இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. விடுதலைப்புலிகளின் வள்ளங்கள் பலவற்றை கடற்படையினர் அழித்துள்ளனர்.

கொழும்பில் தனது நடவடிக்கையை முடுக்கிவிட்ட அதே வேளையில், பலாஸிபடைய தங்ககத்தின் முன்னிலைக் காப்பரண்கள் மீது ஒரு பாரிய தாக்குதலை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் முன்பு இப்படியான காப்பரண்கள் மீது அவர் நடாத்திய தாக்குதல்களில் சந்தித்த இழப்புகளை விட கூடுதலான இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. காப்புப்படையினரும் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலை உங்களைப் பொறுத்தவரை உலகிலேயே மிக முக்கியமான வேலையாகும். நாளை இதே பணியில் சூலம் தனிப்பட்ட சூறையில் கூட சூன்னைற்றம் உண்டு. எனவே, நிகழ்கால வேலையைச் சீர்ப்பாகச் செய்து சூடியுங்கள். அதுவே நாளை வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும்.

டேவீட் ஜே. ஸ்வார்ட்ஸ்.

# பலாலியில் கழிந்த அச்சம் தரும் இரவு

(சண்டே ரைம்ஸ் 92-11-29)

பொலித்தீன் குழாய்களுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களுடன், 80 இளைஞர்கள், கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவுக்குப்பின் யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள மறைவான ஒரு இடத்திலிருந்து தங்கள் கடற்பயணத்தை மேற்கொண்டனர்.

தொண்டமானாற்றுக் கடற்கரைக்கு அப்பால் இறங்கிய அவர்கள், தாங்கள் செல்வதை யாரும் கண்டுகொள்ளாதவாறு மறைந்தவண்ணம் இடைக்காட்டை நோக்கி நடந்தனர்.

ஒரு சில நிமிடங்களில் படையினரின் முன்னணிக் காப்பு அரண்களுக்குப் பின்னாலிருந்த அவர்கள் சரமாரியான வேட்டுக்களைத் தீர்த்தனர்.

குடாநாட்டின் முதன்மை காப்புத்தளமாக விளங்கும் பலாலி படையத் தளத்தைக் காக்கும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்ட படைய வேலிகள் இந்தப் பகுதியிலேயே உள்ளன. பலாலி தளத்திற்கு கிழக்காகவும் தொண்டமானாறு ஏரிக்கு அண்மித்ததாகவும் இடைக்காடு இருக்கின்றது.

அவ்வேளை முன்னணிக் காப்பு அரண்களில் கடமையில் ஈடுபட்டிருந்த பொறியியல் பகுதியைச் சேர்ந்த படையினர், தாங்கள் இருந்த திசையை நோக்கித் துப்பாக்கி வேட்டுச்சத்தம் வருவதைக் கேட்டுத் திகைப்படைந்தனர். ஆயுதம் தரித்தவர்கள் தங்களை நோக்கி முன்னேறிவருவதையும் அவர்கள் கண்டனர். படையினர் காப்பாக நிலை எடுத்தபோது தொடர்ச்சியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தவண்ணம் முன்னிலைக் காப்பு வேலியின் வெளிப்புறத்தில் விதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி

வெடிகளைச் செயலிழக்கச் செய்துகொண்டு புலிகள் முன்னேறுவதைக் கண்டனர்.

உக்கிரமான துப்பாக்கிச் சண்டை உடனே ஆரம்பித்தது. இதை முற்றிலும் எதிர்பாராத படையினர் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கொல்லப்பட்ட படையினரின் ஆபுதங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து எடுத்துச் செல்வதற்கான ஆயத்தங்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்த வேளையில், அந்த இடத்திற்கு அணித்தாகவுள்ள படைப்பிரிவுகளிலிருந்து காலாட்படைப் பிரிவினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் வரவைத் தொடர்ந்து அச்சந்தரும் சமர் நடைபெற்றது. சுமார் நான்கு மணித்தியாலங்களாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இம் முன்னணிக் காப்பு அரணை, மீண்டும் காலாட்படையினர் தம் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.

இடைக்காட்டு காப்பு அரணில் கடமையாற்றி வந்த ஒரு சமையற்காரனும், 46 படை வீரர்களும் இந்தச் சமரின்போது இறந்துள்ளதை புதன்கிழமை காலை அறிந்துகொள்ள முடிந்தது. அவர்களுடைய ஆபுதங்களும் பெரும் தொகையான வெடிமருந்துகளும் விடுதலைப்புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

முன்னணிக் காப்பு அரண் ஒன்றின் மீது இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கூடிய எண்ணிக்கையான விடுதலைப்புலிகள், அதாவது 58 பேர் இத்தாக்குதலில்தான் கொல்லப்பட்டதாக கொழும்பிலுள்ள கூட்டுப்படைத் தலைமையகம் அறிவித்தது. இதில் பதினொருபேரின் சடலங்கள் இடைக்காட்டு முன்னணிக் காப்பு அரண் எல்லைப் பின்புறமாகக் கொண்டு வரப்பட்டதாகவும் இத்தலைமையகம் அறிவித்தது.

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய இடங்களைக் கைப்பற்றுவதுடன் படையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை விரிவாக்கவேண்டுமென்ற காப்பு மேலாளர்களின் திட்டத்தை இந்தச்சம்பவம் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட படைய நடவடிக்கைகளை முப்படைத் தளபதிகள் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளையில் இந்த யுக்தி மிகவும் உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. தற்பொழுது இந்தப் பொறுப்பு கூட்டுப்படைத்தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படையினர் தாங்கள் நிலைகொண்டுள்ள பகுதிகளை விரி வாக்குவதன் மூலம் அவற்றைத் தங்கள் ஆணைக்குள்ளும் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவருவார்களாயின் அதிகளவிலான பகுதிகளைக் கைப்பற்ற இது உதவுர் என இந்தத் தந்திரோபாயத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகளில் குறைந்தளவு படையினர் நிலைகொண்டுள்ளதன் காரணமாக அவர்கள் திடீர்த்தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.

படையினரின் கட்டுப்பாட்டில் பல பகுதிகளிலுள்ள விரி வாக்கப்பட்ட முன்னணிக் காப்பு எல்லைகளைப் பற்றிக் கடைப்பிடிக்கவேண்டிய தந்திரோபாயம் எதிர்காலத்தில் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றித் தீர்மானிப்பதற்கு கட்டுப்படைத் தலைமையகம் முயற்சியை மேற்கொண்டுவருகின்றது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவைபான படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் விரிவுபடுத்திய முன்னணிக் காப்பரண்களில் அதிகளவிலான படையினரை தங்க வைக்கும் நடவடிக்கை நன்மை பயக்கக்கூடியதா என கட்டுப்படைத்தலைமையகம் ஆராய்ந்து வருகின்றது.

இடைக்காட்டில் நடந்த நிகழ்ச்சி மாத்திரம் இந்தச் சிக்கலை முன்னுக்குக் கொண்டுவரவில்லை. வெற்றிவைக் கேணியிலுள்ள முன்னணிக் காப்பரண்கள் மீது செப்ரெம்பர் திங்களில் தாக்குதலை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் முன்னெப்போதும் இல்லாதவாறு ஐம்பது மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான ஆயுதங்கள், படையத் தளபாடங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதன்மூலம் படையினருக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

செட்டிகுளம் படைய தங்ககத்தின் முன்னணிக்காப்பு அரண்கள் இரண்டிலிருந்த படையினரை வெள்ளம் காரணமாக, இரு வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்து அகற்ற வேண்டியிருந்தது. விடுதலைப் புலிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தப்பகுதிக்கு ஊடாக ஊடுருவிச்சென்று படையினர் தங்ககம் ஒன்றை தாக்கி ஆறு படையினரைக் கொன்றுள்ளனர்.

# சோமாலியா

-காமினி வீரக்கோன்  
(ஐலண்ட் 13-12-1992)

மனிதாபிமான உதவிகளைச் சோமாலியாவிலுள்ள மக்கள் பெறுவதற்கு முட்டுக்கட்டையாகவிருக்கும் தடைகளை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் அமெரிக்கா தலையையிலான படைகள் அந்த நாட்டிற்குள் சென்றது. கெடுபிடிப்போரின் பின் வேறு ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் அமெரிக்கப்படைகள் தலையிட்ட இரண்டாவது நிகழ்ச்சி இதுவாகும். ஈராக்கினது விவகாரத்தில் ஐக்கியநாடுகள் தலையிட்டதற்கும் இதற்குமிடையே அதிக வேற்றுமை இருந்தபோதிலும், மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் இது தலையிடுவதை அனைத்துலக நாடுகளும் அங்கீகரிப்பதுபோல் தோன்றுகின்றது.

பொஸ்னியாவினுடைய விவகாரத்தில் ஐக்கியநாடுகள் சபை தலையிடவேண்டும் என்ற நெருக்குதலுக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் அது அதில் கட்டாயம் தலையிடவேண்டும் என்று நெருக்குதல் கொடுக்கப்பட்டுவருகின்றது.

பட்டியலால் வாடும் சோமாலிய மக்களின் உணவு வழங்கலை தடுத்துவரும் கிளர்ச்சியாளர்களின் செயலைத் தடுத்து நிறுத்துவதற்கு அங்கு படையை அனுப்பவேண்டுமென அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையின் காப்பு சபையும் நிறைவேற்றிய தீர்மானத்தைக் குறைகூறமுடியாவிடிலும், அதிக எண்ணிக்கையான சிறிய நாடுகளிலுள்ள சிறுபான்மையினர் தன்னாட்சி உரிமை கோரிவருவதால் இந்த விடயத்தை சிறிய நாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

எவ்வளவுதான் நியாயமாகவிருந்தபோதிலும், இந்தியா, சீனாபோன்ற பெரிய நாடுகளில் அல்லது சேர்பியா போன்ற நடுத்தர நாடுகளில் இதேபோன்ற தலையீட்டை காப்புச் சபையோ அல்லது அமெரிக்காவோ ஒருபோதும் செய்யாது ஆனால் சிறிய நாடுகளிலுள்ள சச்சரவுகளை வெளிநாட்டுப்

படைகளின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையால் தீர்த்து வைக்கக் கூடியதாகவிருக்கும்.

சோமாலியாவுக்குள் உணவு வழங்கலை மேற்கொள்ள அனுப்பப்பட்ட படையினர் தங்கள் பணி நிறைவேறிய பின் என்ன செய்வார்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். அங்கிருந்து ஜனவரி 20 ஆம் திகதி மட்டில் அமெரிக்கப்படையினர் வெளியேறுவதைத் தான் விரும்புவதாகச் சனாதிபதி புஷ் அவர்கள் கூறியிருப்பினும், உணவு வழங்கலை மீண்டும் சிளர்ச்சியாளர்கள் தடைசெய்தால் இது நடக்குமா? அப்படியாயின் சோமாலியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கப்படைகள் முழுமையாகத் தலையிட இது வழிவகுக்கும். இந்தப்படைகள் வெளியேறுவது எப்பொழுது என்பதைத் தீர்மானிப்பது யார்? இது சம்பந்தமாக ஐக்கிய நாட்டுப்படையினருக்கு வழங்கப்பட்ட கட்டளை என்ன?

“சோமாலிய மக்களுக்கு மனிதாபிமான உதவியை மேற்கொள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கவேண்டும்” என்பதே ஐக்கிய நாடுகள் காப்புச் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். படைகளை எப்பொழுது வெளியேற்றவேண்டும் என்பதை காப்புச் சபையின் செயலாளர் நாயகம் திரு. புற்றொஸ் காலி அவர்களே தீர்மானிப்பார் என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். காப்புச் சபையின் விருப்பத்தை சிறிது நாடு ஒன்றின் மீது நினைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தைக் கருதக்கூடாதெனவும், பெரும் எண்ணிக்கையான மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மேற்குலக இராசதந்திரிகள் ஆபிரிக்க நாட்டுப் பிரதிநிதிகளுக்குக் கூறியதாக நியூ யோர்க் நகரில் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கெடுபிடிப்போர் முடிவுற்ற ஆரம்ப காலப்பகுதியில் சோமாலியாவில் நடந்து வரும் சம்பவங்களையும் அவற்றால் எழும் விளைவுகளையும் உதாரணமாகக் கொண்டு மூன்றாம் உலகநாடுகள் யாவும் தங்கள் நாடுகளுக்கும் இவை பொருத்த மரீனவை என்பதைச் சிந்திக்கவே வேண்டும்.

அதே நேரத்தில் மேற்குலக நாடுகளால் சோமாலியா புறக்கணிக்கப்படுவதாகச் சில அவதானிகள் குறைகூறியுள்ளனர்.



சோமாலிய நாட்டின் முன்னாள் சனாதிபதி திரு. சியாட் பாரே (Siad Barre) அவர்கள் பார்பெரா (Berbera) துறைமுகத்தை சோவியத் ஒன்றியத்திற்கு 70 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குத்தகைக்குக் கொடுத்தபோது சோவியத் ஒன்றியம் ஆபிரிக்காவின் கொம்பு என வர்ணிக்கப்படும் அந்த இடத்தில் கால் வைப்பதை மீட்டு மேற்குலக நாடுகள் கூக்குரல் இட்டன. இதன் பின் சோசலிசக் கொள்கையையுடைய கேணல் மெங்கிஸ்து அவர்கள் (Mengistu) எதிர்த்துப் போட்டியிட்டபோது சியாட் பாரே அவர்கள் சோவியத் ஒன்றியத்தால் கைவிடப்பட்ட திரு. பாரே அவர்களை அமெரிக்கா அரசாங்கத்துடன் வரவேற்றதுடன் அந்தக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்திலுள்ள துறைமுகத்தை தமது படையினர் விரைந்து செயல்பட உபயோகிக்கும் தளமாகவும் ஆக்கிக்கொண்டது.

அமெரிக்காவின் உதவியைத் திரு. சியாட் பாரே அவர்கள் பெற்றிருந்தபோதிலும், ஓகடென் (Ogaden) நிலப்பரப்பு சம்பந்தமாக எதிர்த்துப் போட்டியிட்டதுடன் நடைபெற்ற போரினால் ஏற்பட்ட செலவுகாரணமாக அவரால் அந்த நாட்டை முன்னேற்ற முடியவில்லை. கேணல் மெங்கிஸ்து அவர்களின் வீழ்ச்சியையும், கெடுபிடிப்போரின் முடிவையும் தொடர்ந்து சியாட் பாரே அவர்கள் அமெரிக்காவுக்கு தேவையற்றவரானபோது திரு. பாரே அவர்களின் அரசு வீழ்ச்சியுற்றதும் கிளர்ச்சியாளர்கள் அரசைக் கைப்பற்றினர். திரு. சியாட் பாரே அவர்களின் அரசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றுவதற்கு முன்னு வாரங்களுக்கு முன், அமெரிக்கா தமது தூதரகத்தை அங்கிருந்து அகற்றியதைத் தொடர்ந்து சோமாலியாவில் குழப்பம் நிலவியது.

குல மரபைப்பின்பற்றி ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஆட்சியாளர்கள் வீழ்ச்சியுற்றதும் அவர்களுடைய தலைமை போதைப் போருள் வியாபாரம் மற்றும் வெளிநாடுகளுக்கு இதைக் கடத்துவதன் மூலம் பணம் பெற்றுவரும் கொள்ளையர்களுடைய கைகூடல் மாறியுள்ளது.

வேற்றுநாட்டுத் தலையீடு வரவேற்கப்பட்ட போதிலும் சோமாலியா தனது சொந்தக்காலில் நிற்கக்கூடிய வகையில் அதை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சோமாலியாவிலுள்ள செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஆகையால் எவ்வளவு காலத்திற்கு ஐக்கிய நாட்டுப்படைகள் சோமாலியாவில் நிலைகொண்டிருக்கும் என்று கேட்கவேண்டியுள்ளது.

27216

PUBLIC LIBRARY  
JAFFNA.

இத்தனையும் ஏற்பேன்

பல்லவி

கல்லறை எனக்காய் காத்திருக்கும் - அதில்  
காணிக்கையாக்கவே மலர்களும் பூக்கும்  
சிதையும் எனக்காய் கதிரிக்கும் - வேலும்  
விறகுகள் கூடவே விழுத்திருக்கும்.

[கல்லறை]

சரணங்கள்

வெல்லும் சமரொன்று நடக்கையிலே - ஒரு  
'செல்'லும் எனக்காய் கூவிவரும்  
வேகிப் பகைபுகாம் எரிகையிலே - அவன்  
ஏவும் வேட்டொன்று தேடிவரும்

[கல்லறை]

சேர்ந்து புலியாய் மாறிய முதலே  
சுமந்த நஞ்சும் காத்திருக்கும்  
பருந்தும் நாயும் என்னுடல் சுவைக்க - நான்  
போரிடும் களத்தில் பார்த்திருக்கும்

[கல்லறை]

எத்தனை கோணத்தில் மரணம் எனக்காய்  
மாறி மாறியே பார்த்திருக்கும்  
இத்தனையும் ஏற்பேன் என்மண்ணிற்காக - என்  
தேசம் எனக்காய் திரண்டெழுட்டும்

[கல்லறை]

— உதயலட்சுமி

90972

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...





# அலை ஓசை கேட்கலையா ?

பல்லவி

அலைபாடும் ஓசை ஓசை கேட்கலையா? — கரையில்  
இளம் வீரர்படும் பாதம் பார்க்கலையா?  
துணைநிற்க ஒருகருவி தூக்கலையா? — இன்னும்  
அவர் நெஞ்சின் உணர்வலைகள் தூக்கலையா?

[அலைபாடும்]

சுரணங்கள்

விழிதூங்க மறந்திங்கு வீசைப்படகைப் பார்த்திருந்து  
பகைபிடித்த எம் தோழர் சேதியினைத் தாங்கிவரும்  
வழியிதுவென்றே உரைத்த வரலாற்று நாயகரின்  
வாழ்வதுவீன் பாதைதனை அலையெழுந்து காட்டிநிற்கும்

[அலைபாடும்]

ஓடிக் களித்த பெரும் நீளக்கடல் வெளியை  
யீளத்தொடாத எங்கள் தோழர்களின் கதை கூறும்  
கூடிக்களித்த புலி வீரர்களின் நினைவலைகள்  
கூடச்சுமந்து ஒரு சோகஓசை அலைபாடும்

[அலைபாடும்]

மச்சத்தைத் தேடி வலை வீசுவெனச் சென்றவர்கள்  
யிச்சமெதும் இல்லாத வேதனைகள் தாங்கிவரும்  
அச்சத்தால் கடலோடி அந்தரிப்போர் துயரமதை  
அகற்றவெனச் சென்றவரின் சோகங்கள் பாடிவரும்

[அலைபாடும்]

ஆயிரமாய் அலையெழுந்து ஆர்ப்பரித்து நிதமொலிக்கும்  
பாயிரமாய் புலிவீரம் பாடியிங்கு கடலடிக்கும்  
விடியலதைத் தேடுகின்ற சேதியினைக் கொண்டேவரும்  
மடியீது உறங்குகின்ற தோழர்களின் கனவுரைக்கும்

[அலைபாடும்]

○ ஜெயா